



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,930 — FRIDAY, MAY 18, 1956

(Published by Authority)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

|                                       | PAGE |  | PAGE |
|---------------------------------------|------|--|------|
| Land Settlement Notices —             |      | Land Sales by the Settlement Officers —      |      |
| Preliminary Notices                   | 675  | Western Province                             | —    |
| Final Orders                          | —    | Central Province                             | —    |
| Land Sales by the Government Agents — |      | Southern Province                            | —    |
| Western Province                      | —    | Northern Province                            | —    |
| Central Province                      | —    | Eastern Province                             | —    |
| Southern Province                     | —    | North-Western Province                       | —    |
| Northern Province                     | —    | North-Central Province                       | —    |
| Eastern Province                      | —    | Province of Uva                              | —    |
| North-Western Province                | —    | Province of Sabaragamuwa                     | —    |
| North-Central Province                | —    | Land Acquisition Notices                     | 681  |
| Province of Uva                       | —    | Notices under the Land Development Ordinance | —    |
| Province of Sabaragamuwa              | —    | Land Redemption Notices                      | 694  |
|                                       |      | Miscellaneous Land Notices                   | —    |
|                                       |      | Lands under Peasant Proprietor Scheme        | —    |

PART V published with this Issue contains Notice to revoke or suspend Public Carrier's Permits under Regulation 12, &c

## Preliminary Notices

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Notice No. 3,089 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 1 of the Land Settlement Ordinance that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office Colombo this 9th day of March, 1956

M W F ABELAKOON  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

675—J N B 54920—893 (5/56)

E 1

### SCHEDULE

The following lots situated in the village of Palukandawewa in the Uddiyankulama Korale of the Hindu Palana of the Anuradhapura District in the North-Central Province all of which lots fall within the boundaries —

- North The village limit of Galenbindunuwewa,
- East The village limits of Galenbindunuwewa, Gomatayan-kadawela
- South The village limits of Gomatayankadawela, Kuda Galenbindunuwewa
- West The village limit of Kuda Galenbindunuwewa

Block Survey Village Plan No. 1424

| Lot No | Name of Land                                 | Extent<br>A R P |
|--------|--|-----------------|
| 1      | —Footpath                                    | 0 0 18          |
| 2      | Rajayakele                                   | 23 2 13         |
| 3      | —Cart road                                   | 1 0 38          |
| 4      | Rajayakele (reservation along stream)        | 2 1 6           |
| 5      | —Stream                                      | 0 0 9           |
| 6      | Rajayakele                                   | 62 0 23         |
| 7      | —Stream                                      | 0 0 12          |
| 8      | Rajayakele (reservation along stream)        | 2 2 2           |
| 9      | Rajayakele (reservation at source of stream) | 0 2 7           |
| 10     | —Footpath                                    | 0 0 2           |
| 11     | Palukandawewa (tank and bund)                | 23 2 8          |
| 12     | —Footpath                                    | 0 0 8           |
| 13     | —Footpath                                    | 0 0 11          |
| 14     | Rajayakele                                   | 5 3 3           |
| 15     | —Footpath                                    | 0 0 1           |
| 16     | Viapatayaidan, Rajayakele                    | 17 3 30         |
| 18     | —Channel                                     | 0 0 25          |

| Lot No | Name of Land                | Extent<br>A R P | Lot No | Name of Land                                   | Extent<br>A R P |
|--------|-----------------------------|-----------------|--------|--|-----------------|
| 19     | Rajyakele                   | 0 0 21          | 17     | —Stream  | 1 2 17          |
| 21     | —Road                       | 0 0 26          | 18     | Helambagahahena                                | 2 3 11          |
| 22     | —Bund                       | 0 0 25          | 19     | —Stream  | 0 0 32          |
| 23     | Viapalayaidan               | 1 1 17          | 20     | —Rock  | 1 0 31          |
| 24     | Paranapala                  | 0 0 21          | 21     | Ebelangakele                                   | 2 1 17          |
| 25     | —Channel                    | 0 1 14          | 22     | —Rock  | 2 3 17          |
| 26     | Viapalayaidan               | 0 0 31          | 23     | Ebelangakele                                   | 2 2 29          |
| 27     | —Road                       | 0 1 6           | 24     | —Stream  | 0 1 24          |
| 28     | —Bund                       | 0 0 32          | 25     | —Stream  | 1 2 7           |
| 29     | Viapalayaidan               | 0 2 21          | 26     | —Stream  | 0 0 33          |
| 30     | —Channel                    | 0 0 8           | 27     | Van Oya (stream) (half area)                   | 5 1 12          |
| 31     | Viapalayaidan               | 0 1 8           | 28     | Yanoyale                                       | 2 3 1           |
| 32     | —Cart track                 | 0 0 22          | 29     | Kumbukgahakele                                 | 26 3 9          |
| 33     | Viapalayaidan               | 1 1 32          | 30     | Galekele                                       | 2 1 3           |
| 34     | —Channel                    | 0 0 11          | 31     | —Rock  | 3 3 29          |
| 35     | Palukandawewawela (bund)    | 0 0 12          | 32     | Siyambalagahahena                              | 5 2 15          |
| 36     | Palukandawewawela (channel) | 0 0 7           | 33     | Halambagahahadama (reservation along stream)   | 0 3 25          |
|        | Total                       | 165 3 11        | 34     | Palugahahadama                                 | 0 2 32          |
|        |                             |                 | 35     | Palugahahadama (reservation along stream)      | 0 3 37          |
|        |                             |                 | 36     | Kadungahakumbura                               | 1 0 13          |
|        |                             |                 | 37     | Kongahahena (reservation along bund)           | 0 0 37          |
|        |                             |                 | 38     | Kadungahakumbura (reservation along bund)      | 0 1 99          |
|        |                             |                 | 40     | —Channel                                       | 0 0 13          |
|        |                             |                 | 41     | —Stream  | 0 3 9           |
|        |                             |                 | 42     | —Channel                                       | 0 0 5           |
|        |                             |                 | 43     | Siyambalagahahadama (reservation along stream) | 1 0 4           |
|        |                             |                 | 44     | Siyambalagahahadama                            | 2 0 12          |
|        |                             |                 | 45     | Siyambalagahahadama (reservation along stream) | 0 1 34          |
|        |                             |                 | 46     | Siyambalagahahadama                            | 0 1 10          |
|        |                             |                 | 47     | Komatikawawewa (tank and bund)                 | 30 2 38         |
|        |                             |                 | 48     | Dambagahayaya                                  | 37 2 0          |
|        |                             |                 | 49     | Dambagahakele                                  | 1 1 1           |
|        |                             |                 | 50     | Nugagahakele                                   | 6 0 21          |
|        |                             |                 | 51     | —Stream  | 0 0 15          |
|        |                             |                 | 52     | —Rock  | 2 2 24          |
|        |                             |                 | 53     | Helambagahahadama                              | 1 2 16          |
|        |                             |                 | 54     | Helumbagahahena                                | 2 3 27          |
|        |                             |                 | 55     | Siyambalagahahena                              | 1 1 3           |
|        |                             |                 | 56     | —Rock  | 2 1 21          |
|        |                             |                 | 57     | Galekele                                       | 3 0 18          |
|        |                             |                 | 58     | —Stream  | 0 0 18          |
|        |                             |                 | 59     | —Stream  | 1 2 25          |
|        |                             |                 | 60     | Kumbukgahakele                                 | 6 0 0           |
|        |                             |                 | 61     | —Footpath                                      | 0 0 1           |
|        |                             |                 | 62     | —Stream  | 0 1 20          |
|        |                             |                 | 63     | —Footpath                                      | 0 0 7           |
|        |                             |                 | 64     | Palugahahena                                   | 10 3 31         |
|        |                             |                 | 65     | —Rock  | 1 0 21          |
|        |                             |                 | 66     | —Stream  | 0 0 12          |
|        |                             |                 | 67     | —Stream  | 0 0 13          |
|        |                             |                 | 68     | —Stream (half area)                            | 0 0 9           |
|        |                             |                 | 69     | —Rock  | 0 1 22          |
|        |                             |                 | 70     | Palugahahena                                   | 2 1 8           |
|        |                             |                 | Total  | 269 1 18                                       |                 |

(Anuradhapura S O No 1—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,090 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956

M W T ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Komatikawawa in Mahapotana Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Hettuwewa,

East Part of Van Oya (the village limit of Galenbudunuwewa),

South Part of Van Oya (the village limit of Tikkanpotana), part of Stream (the village limit of Rambawewa), the village limit of Rambawewa;

West The village limits of Rambawewa and Diwulwewa

## Block Survey Village Plan No 1 638

| Lot No | Name of Land                                | Extent<br>A R P |
|--------|---|-----------------|
| 1      | Pilmelangahena (archaeological reserve)     | 3 0 21          |
| 2      | Pilmelangahena (reservation along V C road) | 0 0 15          |
| 3      | Pilmelangahena                              | 10 1 39         |
| 4      | Serugahawatta                               | 1 0 0           |
| 5      | —V C road                                   | 0 2 27          |
| 6      | Wagahawatta                                 | 1 0 0           |
| 7      | —P W D road                                 | 3 2 20          |
| 8      | Ahugahawatta                                | 1 0 0           |
| 9      | Buruthagahawatta                            | 1 0 0           |
| 10     | —Path                                       | 0 0 27          |
| 11     | Kongahawatta                                | 0 3 14          |
| 12     | Panakkagahawatta                            | 0 3 29          |
| 13     | Hurimaragahawatta                           | 1 0 0           |
| 14     | Dambagahahena                               | 95 0 28         |
| 15     | —Stream                                     | 0 1 32          |

(Anuradhapura S O No 2—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,091 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 9th day of March, 1956

M W T ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Rambawewa in the Mahapottana Korale of the Huru Palata of the Anuradhapura District in the North-Central Province all of which lots fall within the boundaries —

North The village limits of Diwulwewa, Komarikawala,  
East The village limit of Komarikawala, part of Yan Oya (the village limit of Tikkapottana),  
South Part of cart track to Tikkapottana (the village limit of Maha Kummetiyawa), the village limit of Maha Kummetiyawa, part of stream (the village limit of Maha Kummetiyawa), the village limit of Maha Kummetiyawa,  
West The village limits of Maha Kummetiyawa, Kummeti Konwewa

| Lot No | Block Survey Village Plan No 1,439<br>Name of Land | Extent |   |    |
|--------|--|--------|---|----|
|        |  | A      | R | P. |
| 1      | —Stream (dry)                                      | 0      | 0 | 15 |
| 2      | —Bund  | 0      | 0 | 26 |
| 3      | Godawalamukalana Weeragahamukalana                 | 47     | 2 | 31 |
| 4      | —Bund  | 1      | 1 | 8  |
| 5      | Wewalbaladama                                      | 8      | 1 | 14 |
| 6      | Rambawewa (tank and bund)                          | 16     | 2 | 11 |
| 7      | Dambagahakele (reservation along bund)             | 4      | 0 | 39 |
| 8      | —Stream (dry)                                      | 0      | 0 | 31 |
| 9      | Dambagahakele                                      | 11     | 1 | 10 |
| 10     | Palugahadama Godawalalanda                         | 10     | 1 | 35 |
| 11     | Burthagahawatta                                    | 0      | 3 | 28 |
| 12     | Kongahawatta                                       | 1      | 0 | 8  |
| 13     | Weeragahawatta                                     | 1      | 0 | 7  |
| 14     | Palugahawatta                                      | 1      | 0 | 21 |
| 15     | Palugahawatta                                      | 0      | 3 | 2  |
| 16     | Thelembagahawatta                                  | 1      | 0 | 0  |
| 17     | Kongahawatta                                       | 0      | 3 | 37 |
| 18     | —P W D road  | 3      | 1 | 21 |
| 19     | Palugahamukalana                                   | 5      | 1 | 18 |
| 20     | Kolongahahena, Siyambalagahayaya                   | 12     | 1 | 18 |
| 21     | —Stream (dry)                                      | 0      | 0 | 28 |
| 22     | Siyambalagahayaya                                  | 1      | 1 | 1  |
| 23     | —Stream (dry)                                      | 0      | 1 | 4  |
| 24     | Siyambalagahayaya                                  | 1      | 2 | 31 |
| 25     | —Rock  | 0      | 2 | 33 |
| 26     | —Stream (half area)                                | 0      | 0 | 11 |
| 27     | Yan Oya (stream) (half area)                       | 1      | 0 | 3  |
| 28     | —Stream  | 0      | 0 | 8  |
| 29     | Palugahakele                                       | 8      | 0 | 31 |
| 30     | —Rock  | 0      | 3 | 23 |
| 31     | —Cart track (half area)                            | 0      | 0 | 25 |
| 31 1/2 | —Cart track  | 0      | 0 | 2  |
| 32     | —Stream  | 0      | 0 | 35 |
| 33     | —Cart track  | 0      | 0 | 10 |
| 34     | —Cart track  | 0      | 1 | 12 |
| 35     | Siyambalagahayaya, Welhwewehena                    | 21     | 3 | 4  |
| 36     | Galwetiya  | 0      | 1 | 31 |
| 37     | —Stream (half area)                                | 0      | 0 | 9  |
| 38     | —Stream (half area)                                | 0      | 0 | 12 |
| 39     | Palugahadama                                       | 10     | 0 | 28 |
| 40     | —Stream  | 0      | 1 | 8  |
| 41     | Palugahahena                                       | 2      | 2 | 10 |
| 42     | Mullagahamukalana                                  | 8      | 2 | 12 |
| 43     | —Stream  | 0      | 0 | 31 |
| 44     | Siyambalagaslanda                                  | 4      | 2 | 31 |
|        | Total  | 192    | 1 | 26 |

Anuradhapura S O No 4—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,092 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo this 9th day of March, 1956

M W F ABAYAKOON  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

## SCHEDULE

The following lots situated in the village of Kummeti-Konwewa in the Mahapottana Korale of the Huru Palata of the Anuradhapura District in the North Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Diwulwewa,  
East The village limits of Rambawewa and Maha Kummetiyawa, part of Mukriyawa Ela (the village limit of Weligollewa Kudagama),  
South Part of Mukriyawa Ela (the village limit of Weligollewa Kudagama), the village limit of Mukriyawa,  
West Stream (the village limit of Mukriyawa), the village limit of Mukriyawa, road from Dahanekwewa to Diwulwewa (the village limit of Mukriyawa)

| Lot No | Block Survey Village Plan No 1,415<br>Name of Land        | Extent |   |    |
|--------|---|--------|---|----|
|        |   | A      | R | P  |
| 1      | Katukelehena  | 7      | 0 | 34 |
| 2      | —Bund   | 1      | 2 | 39 |
| 3      | Kurundugahakele   | 60     | 3 | 14 |
| 4      | —Stream   | 0      | 1 | 35 |
| 5      | Katukelehena  | 7      | 3 | 10 |
| 6      | Katukelehena  | 9      | 1 | 33 |
| 7      | —Bund   | 1      | 0 | 33 |
| 8      | Katukelehena  | 6      | 1 | 27 |
| 9      | —Stream   | 0      | 1 | 20 |
| 10     | Katukelehena  | 17     | 3 | 21 |
| 11     | —Stream   | 0      | 1 | 24 |
| 12     | Weeramukalana   | 71     | 2 | 37 |
| 13     | Kummetiyahinna (contains Kummetiyahinna Tug)              | 22     | 0 | 9  |
| 14     | —Bund   | 0      | 2 | 22 |
| 15     | —Channel  | 0      | 0 | 18 |
| 16     | Weeragahahena, Diulgahahena                               | 35     | 2 | 11 |
| 17     | Diulgahakele  | 7      | 1 | 11 |
| 18     | Diulgahakele (reservation along bund)                     | 3      | 3 | 12 |
| 19     | Kummetikonwewa (tank and bund)                            | 37     | 0 | 31 |
| 20     | —Footpath   | 0      | 0 | 21 |
| 21     | Burthagaha Mukalana                                       | 5      | 1 | 20 |
| 22     | Katukelehena, Palugahakele, Diulgahahena                  | 42     | 2 | 6  |
| 23     | Hollow ela  | 0      | 0 | 18 |
| 24     | Mahakummetiyawawewa (tank) (part of Mahakummetiyawa tank) | 1      | 0 | 38 |
| 26     | Siyambalagahadama   | 2      | 2 | 2  |
| 27     | Siyambalagahadama   | 2      | 1 | 3  |
| 27 1/2 | Accaradama  | 0      | 3 | 1  |
| 28     | Siyambalagahadama (reservation along Mukriyawa ela)       | 3      | 0 | 11 |
| 29     | Mukriyawa ela (stream) (half area)                        | 0      | 1 | 20 |
|        | Total   | 350    | 2 | 21 |

(Anuradhapura S O No 4—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,093 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956

M W F. ABAYAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Weligollewa in Mahapotana Korale of the Huru Palata of the Anuradhapura District in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North Part of Maha Mukniyawa Ela (the village limit of Mukniyawa)  
 East The village limit of Weligollewa Kudagama  
 South Bund  
 West The boundary limit of Uddiyankulama Korale, part of bund (the boundary limit of Uddiyankulama Korale)

## Block Survey Village Plan No 149

| Lot No | Name of Land   | Extent<br>A R P |
|--------|--|-----------------|
| 1      | —Bund (half area)                                    | 1 0 16          |
| 2      | Maha Mukniyawa Ela (stream) (div) (half area)        | 1 3 20          |
| 3      | Weligollewahena                                      | 6 2 13          |
| 4      | Drulgalahena   | 1 1 19          |
| 5      | Drulgalahena   | 1 0 4           |
| 6      | Drulgalahena   | 0 3 37          |
| 7      | Drulgalahena   | 0 3 37          |
| 8      | Drulgalahena   | 0 3 15          |
| 10     | Drulgalahawatte                                      | 1 0 10          |
| 11     | Drulgalahawatte                                      | 1 0 11          |
| 12     | Mylalahahena   | 3 1 6           |
| 13     | —Cart track  | 0 2 10          |
| 14     | Dambagahaidama (masonry well built by Government)    | 0 0 8           |
| 15     | Dambagahaidama                                       | 1 1 1           |
| 16     | Meegahaidama   | 2 1 5           |
| 17     | Kumbukghaidama (reservation along stream)            | 1 1 1           |
| 18     | Kumbukghaidama                                       | 1 0 1           |
| 20     | Weligollewaminipittaniya (cemetery)                  | 1 3 5           |
| 21     | Weligollewahena                                      | 6 2 32          |
| 22     | —Cart track  | 0 0 32          |
| 23     | Weligollewahena                                      | 0 3 19          |
| 26     | Weligollewahena                                      | 1 2 29          |
| 27     | Harrow ela (channel)                                 | 0 0 13          |
| 29     | Weligollewahena, Siyambalagahahena, Wewesmattehenena | 13 3 8          |
| 30     | —Stream (dry)  | 0 1 38          |
| 31     | Weligollewawewa (tank and bund)                      | 29 0 26         |
| 32     | —Footpath  | 0 0 18          |
| 33     | Drulgalahena   | 1 0 20          |
| 34     | Drulgalahena   | 1 0 8           |
| 35     | —Cart track  | 0 1 35          |
| 36     | Galkanda   | 0 2 12          |
| 37     | —Bund  | 0 1 26          |
| 38     | Weligollewahena Pissawawahena                        | 0 2 6           |
| 39     | —Stream (dry)  | 0 0 17          |
| 40     | Weligollewahena Pissawawahena                        | 29 2 23         |
|        | Total  | 202 1 18        |

(Anuradhapura S O No 5—1954)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No 3,094 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956

M W F ABELAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Weligollewa Kudagama in the Mahapotana Korale of the Huru Palata of the Anuradhapura District in the North-Central Province all of which lots fall within the boundaries —

North Part of Mukniyawa Ela (the village limit of Kummeli Konwewa)  
 East The village limit of Maha Kummeyiyyawa  
 South The village limit of Punchi Hammillewa part of stream (boundary limit of Uddiyankulama Korale—Dahanekwewa village), the boundary limit of Uddiyankulama Korale (Dahanekwewa)  
 West Bund, the village limits of Weligollewa Mukniyawa

## Block Survey Village Plan No 150

| Lot No | Name of Land  | Extent<br>A R P |
|--------|---|-----------------|
| 1      | Maha Mukniyawa Ela (stream) (half area)                           | 0 2 2           |
| 2      | Drulgalahena, Siyambalagahahena (reservation along Mukniyawa Ela) | 1 1 21          |
| 3      | Migahakumbura   | 0 3 28          |
| 5      | Migahakumbura   | 1 3 10          |
| 6      | Siyambalagahahena, Wewegalahahena                                 | 82 2 10         |
| 7      | Siyambalagahahena (reservation along bund)                        | 0 3 31          |
| 8      | —Rock   | 0 0 17          |
| 9      | —Channel  | 0 0 5           |
| 10     | Siyambalagahahena (reservation along bund)                        | 1 2 6           |
| 11     | Siyambalagahahena Kalladichena                                    | 2 1 38          |
| 12     | —Cart track   | 0 0 36          |
| 13     | Kudaweligollewewewa (tank and bund)                               | 18 2 17         |
| 14     | —Cart track   | 0 1 25          |
| 15     | —Rock   | 1 3 20          |
| 16     | Kalladikkadu, Galagawakele  | 1 3 19          |
| 17     | Wewesmattehenena Mahahonyaya, Patalangahena, Galwalahena          | 105 1 36        |
| 18     | Malporuwachcholar, Malporuwawakele                                | 1 1 30          |
| 19     | —Stream (half area)   | 0 0 30          |
| 20     | Mahayavamukalana  | 6 0 8           |
|        | Total   | 231 1 35        |

(Anuradhapura S O No 6—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No 3,095 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office (Colombo), this 9th day of March, 1956

M W F ABELAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Timburuwewa in Uddiyankulama Korale of the Huru Palata of the Anuradhapura District in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Tammanagoda, part of Timburuwewa Ela (the village limit of Tammanagoda), the village limit of Tammanagoda  
 East The village limit of Elapatgama  
 South The village limit of Elapatgama  
 West The boundary limit of Kanadara Korale

| Lot No | Name of Land                             | Extent<br>A R P | Lot No | Name of Land                   | Extent<br>A R P |
|--------|--|-----------------|--------|--------------------------------|-----------------|
|        |  |                 |        |                                |                 |
| 1      | —Footpath                                | 0 0 3           | 16     | —Footpath                      | 0 0 29          |
| 2      | —Footpath                                | 0 0 1           | 17     | Ulpawewahena                   | 7 3 22          |
| 3      | Hikgahaheua, Welapahalahena              | 34 2 35         | 18     | Ulpawewamukalana               | 1 0 39          |
| 4      | Timbiriwewa Ela (stream) (half area)     | 0 0 5           | 19     | Ulpawewamukalana               | 22 3 9          |
| 5      | Dambagahalana (reservation along stream) | 0 1 17          | 20     | Ulpawewahena                   | 11 1 5          |
| 7      | Kiriuturanagalumukalana                  | 6 2 21          | 21     | —Stream (dry)                  | 0 2 34          |
| 8      | Welapahalahena                           | 11 1 7          | 22     | Ulpawewamukalana               | 22 2 32         |
| 9      | Timbiriwewa Ela (stream)                 | 0 2 0           |        | Total                          | 158 3 20        |
| 10     | —Stream (dry)                            | 0 0 21          |        |                                |                 |
| 11     | Welapahalahena                           | 4 3 16          |        | (Anuradhapura S O. No. 8—1956) |                 |
| 12     | Timbiriwewa (bank and bund)              | 26 0 8          |        |                                |                 |
| 13     | —Footpath                                | 0 0 2           |        |                                |                 |
| 14     | Wewagawahena                             | 2 1 37          |        |                                |                 |
|        | Total                                    | 87 0 15         |        |                                |                 |

(Anuradhapura S O. No. 7—1956)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,096 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956.

M W F ABEYAKOON,  
Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Ulpawewa in Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District of the North-Central Province, all of which lots fall within the boundaries—

- North The village limit of Elapatgama;  
 East The village limit of Konwewa,  
 South The village limit of Ihala Kayinatama,  
 West The village limit of Ratmale F V P 795 in Kanda-dara Korale.

| Lot No. | Name of Land                          | Extent<br>A R P |
|---------|---------------------------------------|-----------------|
|         |                                       |                 |
| 1       | Ulpawewahena                          | 36 1 0          |
| 2       | Ulpawewa (bank and bund)              | 13 2 2          |
| 3       | Meegahaidama                          | 2 0 6           |
| 4       | Dambagaha akkara                      | 1 1 18          |
| 5       | Dambagahaidama                        | 1 1 14          |
| 6       | Kadurugahaidama                       | 6 1 25          |
| 7       | Thalagahaidama                        | 1 1 5           |
| 8       | Thalagahaidama (reservation for path) | 0 0 11          |
| 9       | Dambagahaidama                        | 1 2 9           |
| 10      | Kumbukgahaidama                       | 1 1 13          |
| 11      | Meegahaidama                          | 1 0 26          |
| 12      | Lindagawaidama                        | 0 0 5           |
| 13      | Mylagahaidama                         | 1 0 7           |
| 14      | Kongahaidama                          | 1 0 15          |
| 15      | Ulpawewahena                          | 3 2 11          |

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,097 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956.

M W F ABEYAKOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Konwewa in Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District of the North-Central Province, all of which lots fall within the boundaries—

- North. The village limit of Elapatgama, footpath, Wan ela, the village limit of Elapatgama, part of P W D road from Kayinatama to Kahatagasdigilhya (the village limit of Elapatgama), the village limit of Amunukole (F. V. P. 1,302);  
 East The village limit of Nikawewa,  
 South. The village limits of Etdatbendewa and Ihala Kayinatama;  
 West The village limit of Ulpawewa

| Lot No | Name of Land                               | Extent<br>A R P |
|--------|--|-----------------|
|        |  |                 |
| 4      | Konwewahena (reservation along bund)       | 1 2 4           |
| 6      | Konwewahena (reservation along Horrow Ela) | 0 0 35          |
| 7      | Konwewahena                                | 0 0 31          |
| 8      | —Channel                                   | 0 0 3           |
| 9      | Horrow Ela (channel)                       | 0 0 35          |
| 10     | Konwewahena (reservation along Horrow Ela) | 0 1 5           |
| 12     | Konwewahena                                | 1 0 8           |
| 13     | Konwewahena                                | 1 2 38          |
| 14     | Kongahaakkara                              | 3 1 6           |
| 15     | Kongahaakkara                              | 1 3 39          |
| 16     | Konwewaidama (reservation for path)        | 0 0 7           |
| 17     | Konwewaidama                               | 2 1 25          |
| 18     | Dambagahaidama                             | 1 0 4           |
| 19     | Dambagahaidama                             | 0 3 36          |
| 20     | Konwewahena                                | 1 2 30          |
| 21     | Dambagahaidama                             | 0 3 27          |
| 22     | Dambagahaidama                             | 1 0 1           |
| 23     | Dambagahaidama                             | 0 3 36          |

| Lot No | Name of Land  | Extent<br>A. B. P. | SCHEDULE   |  |                    |
|--------|---|--------------------|--|--|--------------------|
|        |   |                    | Lot No.  | Name of Land   | Extent<br>A. B. P. |
| 24     | Dambagahaidama  | 0 3 88             | The following lots situated in the village of Marikarayagama in Uddiyankulama Korale of the Hurulu Palata of the Anuradhapura District in the North-Central Province, all of which lots fall within the boundaries — |  |                    |
| 25     | Dambagahaidama  | 1 0 11             | North The village limit of Muriyakadawala;   |  |                    |
| 26     | Konwewaidama  | 6 3 32             | East The village limits of Muriyakadawala and Manankattiya   |  |                    |
| 27     | —Cart track   | 0 0 35             | South The village limit of Manankattiya:   |  |                    |
| 28     | Konwewaidama  | 2 0 26             | West Part of cart track from Dambagollewa to Manankattiya (the village limit of Dambagollewa), the village limit of Dambagollewa.  |  |                    |
| 29     | Dambagaha akkare                                      | 0 3 27             |  |  |                    |
| 30     | Dambagaha akkare                                      | 0 3 38             |  |  |                    |
| 31     | Konwewaidama  | 4 0 7              |  |  |                    |
| 32     | Konwewaidama (contains a masonry well)                | 0 0 7              |  |  |                    |
| 33     | —Footpath   | 0 0 5              |  |  |                    |
| 34     | Dambagaha akkare                                      | 1 0 20             |  |  |                    |
| 35     | Dambagaha akkare                                      | 1 0 19             |  |  |                    |
| 36     | Dambagaha akkare                                      | 1 0 25             |  |  |                    |
| 37     | —Cart track   | 0 1 18             |  |  |                    |
| 38     | Konwewahena   | 11 3 3             |  |  |                    |
| 39     | —Stream (dry)   | 0 0 11             |  |  |                    |
| 40     | —P. W. D. road (half area)                            | 0 2 8              |  |  |                    |
| 41     | —Footpath   | 0 0 19             |  |  |                    |
| 42     | Galwetiyeheena  | 9 3 0              |  |  |                    |
| 43     | —Bund (rocky)   | 0 1 5              |  |  |                    |
| 44     | Panasalawewa (tank) (abandoned)                       | 2 0 29             |  |  |                    |
| 45     | Galpokuna (pond)                                      | 0 3 14             | 1  | Marikarayagamakele, Wahagahahena, Kolongahayaya                          | 39 3 6             |
| 46     | Tambaragalahena                                       | 8 3 17             | 2  | Yoda Ela (stream)  | 1 0 38             |
| 47     | Tambaragala (rock and ruins)                          | 5 2 26             | 3  | Marikarayagamakele, Turanagollewahena, Kolongahayaya                     | 13 1 27            |
| 48     | —Stream (dry)   | 0 0 20             | 4  | Kuda Marikarayagamawewa (tank and bund)                                  | 11 1 9             |
| 49     | Heennemukalana  | 3 2 39             | 5  | —Stream  | 0 0 20             |
| 50     | —Bund (rocky)   | 0 2 27             | 6  | —Stream  | 0 2 6              |
| 51     | Paluwewa (tank) (abandoned)                           | 12 3 12            | 7  | Taranagollewawewa (tank abandoned) (and bund)                            | 5 2 13             |
| 52     | Galwetiyeheena, Heennemukalana, Kirillaheennemukalana | 149 3 33           | 8  | Taranagollewahena, Deduruweyaya  | 20 1 6             |
| 53     | —Stream (dry)   | 0 1 20             | 9  | —Stream  | 0 1 38             |
| 54     | Heennemukalana  | 70 2 23            | 10   | Galwetiyeheena, Kuruppuwagama mukalana, Marikarayagamakele               | 30 1 22            |
| 55     | —Stream (dry)   | 0 1 21             | 11   | —Stream  | 0 0 36             |
| 56     | Heennemukalana  | 7 1 38             | 12   | —Stream  | 0 1 27             |
| 57     | —Stream (dry)   | 0 0 38             | 13   | —Stream  | 0 0 29             |
| 58     | Morawewa (tank) (abandoned)                           | 14 1 33            | 14   | Lokumarikarajagamawewa (tank and bund)                                   | 11 2 36            |
| 59     | —Bund (rocky)   | 0 3 38             | 15   | —Channel   | 0 0 20             |
| 60     | —Footpath   | 0 0 20             | 16   | Palugahayaya (reservation for tank bund)                                 | 0 1 15             |
| 61     | Heennemukalana  | 7 1 3              | 17   | —Channel   | 0 0 10             |
| 62     | —Stream (dry)   | 0 2 36             | 18   | Kohombagahakkare, Deduruweyaya (reservation along channel)               | 0 0 23             |
| 63     | Heennemukalana  | 100 0 4            | 19   | Kohombagahakkare, Deduruweyaya   | 5 1 22             |
| 64     | Konwewahena   | 6 2 10             | 20   | Kohombagahakkare (reservation along bund)                                | 0 2 25             |
| 65     | —P. W. D. road  | 3 3 4              | 21   | Palugahayaya (reservation along bund)                                    | 0 3 20             |
| 66     | Konwewa (tank and bund)                               | 36 0 3             | 22   | —Cart track  | 0 2 2              |
| 67     | Konwewahena   | 7 0 31             | 23   | —Cart track (half area)  | 0 0 21             |
| 68     | Konwewamukalana                                       | 6 1 25             | 24   | Palugahayaya, Welangahayaya, Kolongahayaya, Kolongahayaya                | 15 3 6             |
| 69     | —Footpath   | 0 0 18             | 25   | Kohombagahakkare   | 0 3 2              |
| 70     | Konwewamukalana                                       | 17 0 23            | 26   | Deduruweyaya   | 0 1 13             |
| 71     | —Stream (dry)   | 0 0 38             | 27   | Deduruweyaya   | 0 1 17             |
| 72     | Konwewamukalana                                       | 3 1 10             | 28   | Kohombagahakkare   | 0 2 13             |
| 73     | Konwewahena   | 2 2 39             | 29   | Atikkagahakkare  | 0 2 5              |
| 74     | —Stream (dry)   | 0 1 12             | 30   | Deduruweyaya   | 0 2 9              |
| 75     | Konwewahena   | 21 3 32            | 31   | Deduruweyaya   | 0 1 31             |
|        | Total   | 557 2 37           | 32   | Atikkagahakkare  | 0 2 10             |
|        |   |                    | 33   | Atikkagahakkare  | 0 2 8              |
|        |   |                    | 34   | Atikkagahakkare, Deduruweyaya (reservation along channel)                | 0 2 6              |
|        |   |                    | 35   | Deduruweyaya   | 0 1 39             |
|        |   |                    | 36   | Deduruweyaya (reservation along bund and along channels)                 | 1 0 25             |
|        |   |                    | 37   | —Channel   | 0 0 13             |
|        |   |                    | 38   | Deduruweyaya   | 0 1 21             |
|        |   |                    | 39   | Atikkagahakkare  | 1 0 6              |
|        |   |                    | 40   | Atikkagahakkare  | 0 2 24             |
|        |   |                    | 41   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 3              |
|        |   |                    | 42   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 13             |
|        |   |                    | 43   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 9              |
|        |   |                    | 44   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 23             |
|        |   |                    | 45   | Atikkagahakkare  | 0 1 10             |
|        |   |                    | 45½  | Atikkagahakkare (reservation for stream)                                 | 0 0 17             |
|        |   |                    | 46   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 6              |
|        |   |                    | 46½  | Atikkagahakkare (reservation for stream)                                 | 0 1 9              |
|        |   |                    | 47   | Atikkagahakkare, Deduruweyaya  | 1 0 11             |
|        |   |                    | 47½  | Atikkagahakkare (reservation for stream)                                 | 0 1 21             |
|        |   |                    | 48   | Deduruweyaya, Welangahayaya, Welangahayaya, Kandehena, Kuruppuwagamahena | 20 2 23            |
|        |   |                    | 48½  | —Bund  | 0 0 28             |
|        |   |                    | 49   | —Stream  | 0 0 6              |
|        |   |                    | 50   | Deduru Oya (stream)  | 0 2 30             |
|        |   |                    | 51   | Welangahayaya, Kandehena   | 9 1 19             |
|        |   |                    | 52   | Deduru Oya (stream)  | 0 1 15             |
|        |   |                    | Total  |  | 279 2 22           |

(Anuradhapura S. O. No. 9—1956.)

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 3,098 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 18th day of May, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 9th day of March, 1956

M. W. F. ABEYARAOON,  
Settlement Officer

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

(Anuradhapura S. O. No. 10—1956.)

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule.

Colombo, May 8, 1956

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

| <i>Column I</i><br>Reference No. | <i>Column II</i><br>Order No<br>1956 | <i>Column III</i><br>Acquiring Officer      | <i>Column IV</i><br>Description of Land  |
|----------------------------------|--------------------------------------|---|--|
| LB. 2076/J/HLG/1961              | 154                                  | The Government Agent, Matara District       | Lots 1, 2, 3 and 4 in preliminary plan A 1,515   |
| LA/ B/59/J/LG/596/53             | 155                                  | The Government Agent, Galle District        | Lots 1, 2, 3, 4 and 5 in preliminary plan A 1,574  |
| LA/Misc /53/16/J/LG/533/53       | 156                                  | The Government Agent, Kurunegala District   | Lot 44 in supplement 7 to final village plan 405   |
| LD. 1206/LG/1/53                 | 157                                  | The Government Agent, Nuwara Eliya District | Lot 1 in preliminary plan A 2,090  |
| LH 1065/J/LG/497/53              | 158                                  | The Government Agent, Kalutara District     | Lots 2, 3, 4, 5, 6, 7, 8 and 9 in preliminary plan A 3,723                                   |
| QB. 125/J/HLJ/989                | 159                                  | The Government Agent, Colombo District      | Lots 3 and 4 in preliminary plan A 2,641   |
| LD. 7367/J/LG/2437               | 160                                  | The Government Agent, Hambantota District   | Lot 97 in supplement No. 2 to final village plan 460   |
| LH/B/110/J 55 L 1                | 161                                  | The Government Agent, Kalutara District     | Lots 1, 2, 4, 3 and 5 in preliminary plan A 3,720  |
| LA/LRO/55/114/J55 L 415          | 162                                  | The Government Agent, Kurunegala District   | Lot 258 in supplement No. 1 to final village plan 2,571                                      |
| LD. 7350/J/AL/1619               | 163                                  | The Government Agent, Hambantota District   | Lots 256, 257, 258, 259, 260, 261, 262 and 263 in supplement No. 4 to final village plan 633 |
| LA 1089/4 & 5/J54 T 325          | 164                                  | The Government Agent, Jaffna District       | Lots 4 and 5 in preliminary plan A 1,429   |
| LD. 4850/J55 E117                | 165                                  | The Government Agent, Kandy District        | Lot 1 in preliminary plan A 1,871  |
| R/Q. 4390/42/J/TW/2597           | 166                                  | The Government Agent, Colombo District      | Lots 1, 2, 3, 4, 5, 7, 8 and 9 in preliminary plan A 3,861                                   |
| LM 5357/J/HLG/1551               | 167                                  | The Government Agent, Kegalla District      | Lots 1, 2 and 3 in extract 6 to T. S. P. P. No. 27   |

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

#### Order under Section 36, Proviso (a)

#### ORDER No. 169 OF 1956

Reference No: J55 S528/R/Q. 108.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 10, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

#### SCHEDULE

| <i>I</i><br>Government Agent, Assistant Government Agent<br>or other authorized officer | <i>II</i><br>Description of Land  |
|---|---|
| The Government Agent, Colombo District, or other officer authorized by him              | Two portions totalling in extent about 0A. 3R. 29·85P, out of the land called Pallyyagoda Gorakagahawatta, bearing assessment No. 129/1 and land bearing assessment No. 131, Model Farm Road, situated at Wellawatta, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows —<br><br>North by land bearing assessment Nos. 119/7, 119/8, 119/9 and 119/10, Model Farm Road,<br><br>East by land bearing assessment Nos. 131/8, Model Farm Road, and path to the paddy fields (lot 12 in P. P. A. 343),<br><br>South by lands bearing assessment Nos. 131, 131/1 to 131/7 and 131/11, Model Farm Road, and Road from Model Farm Road to houses,<br><br>West by lands bearing assessments Nos. 119/11, 119/12 and 129, Model Farm Road, and lot 2 in P. P. A. 3,465. |

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 170 OF 1956**

Reference No. R/Q. 4390/42-J/TW/2597.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 10, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

| I<br><i>Government Agent, Assistant Government Agent<br/>or other authorized officer</i> | II<br><i>Description of Land</i>   |
|--|------------------------------------|
| The Government Agent, Colombo District, or other officer authorized by him               | Lot 6 in preliminary plan A 3,861. |

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 171 OF 1956**

Reference No. LH. 1065/J/LG/497/53.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 10, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

| I<br><i>Government Agent, Assistant Government Agent<br/>or other authorized officer</i> | II<br><i>Description of Land</i>   |
|--|------------------------------------|
| The Government Agent, Kalutara District, or other officer authorized by him              | Lot 1 in preliminary plan A 3,723. |

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 172 OF 1956**

Reference No. QA. 278/J55 841.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 14, 1956

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.

SCHEDULE

| I<br><i>Government Agent, Assistant Government Agent<br/>or other authorized officer</i> | II<br><i>Description of Land</i>   |
|--|--|
| The Government Agent, Colombo District, or other officer authorized by him               | All that land called Godakurundugahawatta <i>alias</i> Walsuwatta, in extent about 3A 1R. 22P, situated in the village of Peliyagoda Pattiya, Aluth Kuru Korale South, Colombo District; and bounded as follows —<br>North and west by Railway Reservation (Crown land);<br>East by cart road leading from Wattala to Colombo-Kandy Road;<br>South by lands claimed by the heirs of late Gabriel Appu. |

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Order under Section 36, Proviso (a)**

**ORDER No. 173 OF 1956**

Reference No. LA 3517/J55 A284.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, May 14, 1956.

C. P. DE SILVA,  
Minister of Lands and Land Development.



## SCHEDULE

## I

*Government Agent, Assistant Government Agent  
or other authorized officer*

## II

*Description of Land*

The Government Agent, Puttalam Administrative District  
or other officer authorized by him

An allotment of land called Hettirwatta, in extent about 14 acres, situated partly in the Village Headman's Division of Weruhena and partly in the Village Headman's Division of Marawila, Pitigal Korale South, Chilaw District, and bounded as follows:—

North by lands claimed by Mrs Monica Perera and Mrs Gregory Fernando;  
East by lands claimed by Mrs Francis Jayawardena, Mrs. Wittachohi, Mr Marlin Perera, Mr Damyanu Fernando, Mr Julius Fernando, Mrs M. H. Perera, Mrs D Monicahamy and Mr. W. Peter Fidelis Fernando;  
South by V. C road;  
West by lands claimed by Mr. K. A. Sylvestri Appuhamy and Mr. W. Emmanuel Fernando.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punoji Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 4 acres out of the land called Nawala Estate (Assessment No. 30, Swarnadisi Place), situated at Nawala, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 20, Swarnadisi Place, claimed by S. L. de Silva;  
East by Swarnadisi Place (road);  
South by land called Totupittaniya, claimed by B. Y. Perera and H. D. Thomas Singho and others;  
West by lot 1 in P. A. 3,864 (acquired by the Crown).

Ref. No. J/55 S 461; R/Q 100,  
Colombo, March 27, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punoji Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 7½ acres out of the land called Kurunduwatta and Ketakelagahawatta, bearing assessment Nos. 18 and 18/1, Beddegana South Road, situated at Pita Kotte, within the Urban Council limits of Kotte, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by land called Thunbringaswatta, bearing assessment No. 107/4, Beddegana South Road, claimed by K. Ervin Silva and others;  
East by Beddegana South Road from Pita Kotte to Borella-Nugegoda Road;  
South by the lands called Delgahawatta, bearing assessment No. 18/3, Beddegana South Road, claimed by G. W. Rupasinghe, Delgahawatta, claimed by M. A. Perera, L. Charles Perera and G. W. Perera, Delgahawatta, bearing assessment No. 107/4, Talawatugoda Road, claimed by K. Caroline Silva, Delgahawatta, bearing assessment No. 105 Talawatugoda Road, claimed by K. Abraham Silva and others and Higgahakumbureowita, claimed by D. A. Samarakone;  
West by the land called Higgahakumbura claimed by Mrs. J. M. de Silva, K. Welmina Silva, K. Karunadasa Silva, M. Abraham Perera and W. P. Senanayake and others.

Signified by me:  
C. B. P. PERRERA,  
Permanent Secretary

Ref. No. J/J 55 S 580; R/Q 110,  
Colombo, March 14, 1956.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Declaration under Section 5**

I, Punoji Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 100' × 24' out of the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by the land claimed by D. E. Kalugampitiya;  
East by the remaining portion of the same land;  
South by Government Girls' School;  
West by the land called Millagahawatta claimed by K. D. Carolis Appuhamy.

(2) A portion, in extent about 300' × 24' out of the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North and west by the remaining portions of the same land;  
East by Moragoda V. C. road;  
South by school premises.

(3) A portion, in extent about 195' × 22' from the land called Kongahawatta, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows:—

North by Orutota V. C. road;  
East by the remaining portion of the same land;  
South and west by live fence of the land called Kongahawatta claimed by J. A. Carolis Appuhamy.

- (4) A portion, in extent about 308' × 22' from the land called Ambagahalanda, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North and east by remaining portions of the same land and live fence of Kongahawatta claimed by G. David Appuhamy,  
 South by the wire fence of the lands claimed by S. D. Abraham Appuhamy and Sarapin Hamine,  
 West by public footpath and water course.
- (5) A portion, in extent about 380' × 22' from the land called Millagahakumbura, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North and south by water course,  
 East by the remaining portion of the same land;  
 West by public footpath.
- (6) A portion, in extent about 58' × 22' from the land called Millagahakumbureowita, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by water course,  
 East by the remaining portion of the same land,  
 South by wire fence of the land called Kogahawatte claimed by D. L. Jayatillake,  
 West by the remaining portion of the same land and boundary line of the land called Gorakagahaowita claimed by D. S. Kalugampitiya.
- (7) A portion, in extent about 300' × 12' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by land claimed by K. D. Suwathan;  
 East by the remaining portion of the same land;  
 South by land claimed by K. D. Carolis Appuhamy;  
 West by the remaining portion of the same land and land claimed by K. D. Almeris.
- (8) A portion, in extent about 133' × 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the land called Kongahawatta claimed by D. Simon Jayatillake,  
 East and south by the land called Kongahawatta claimed by K. D. Elmeris,  
 West by the remaining portion of the same land.
- (9) A portion, in extent about 172' × 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the land called Kongahawatta claimed by D. L. Jayatillake;  
 East by the remaining portion of the same land;  
 South by Kongahawatta claimed by Simon Jayatillake;  
 West by Polgahaowita claimed by R. A. Jane Nona and L. D. Amerasena.
- (10) A triangular portion in extent about 92' × 86' × 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the land called Gorakagahakumbura claimed by D. S. Kalugampitiya and the land called Millagahakumbureowita claimed by K. D. Agnes and others,  
 East and south by the remaining portions of the same land;  
 West by the land called Kongahawatta claimed by Aron Jayatillake and others.
- (11) A quadrilateral portion, in extent about 62' × 7' × 2½' from the land called Millagahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by Ihala Yagoda V. C. road;  
 East by land claimed by K. D. Thomas Appuhamy,  
 South by remaining portion of the same land,  
 West by public footpath.
- (12) A triangular portion, in extent about 71' × 64' × 22' from the land called Gorakagahaowita situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the land called Millagahaowita claimed by K. D. Agnes;  
 East by the land called Kongahawatta claimed by D. L. Jayatillake;  
 South by the live fence of the lands claim by G. David Appuhamy and R. A. Podimona;  
 West by the remaining portion of the same land.
- (13) A portion, in extent about 56' × 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the live fence of the land called Kongahawatta claimed by R. A. Abilin Nona,  
 East by remaining portion of the same land,  
 South by the live fence of the lands claimed by G. David Appuhamy and R. A. Podimona;  
 West by public footpath.
- (14) A portion, in extent about 225' × 22' from the land called Ambagahalanda, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the land called Ambagahalanda claimed by S. D. Sarapin Hamine,  
 East by remaining portion of the same land,  
 South by the land called Ambagahalanda claimed by S. D. Kathérinhamy,  
 West by water course.
- (15) A portion, in extent about 45' × 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the live fence of the land called Kongahawatta claimed by J. A. Carolis Appuhamy;  
 East and south by remaining portion of the same land and land called Ambagahalanda;  
 West by public footpath.
- (16) A portion, in extent about 250' × 22' from the land called Ambagahalanda, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the boundary of the land called Ambagahawatta claimed by S. D. Kathérinhamy;  
 East by remaining portion of the same land;  
 South by water course;  
 West by strip of land claimed by K. D. Lewis and water course.
- (17) A portion, in extent about 200' × 2' from the land called Ambagahalanda, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows:—  
 North by the boundary of the land called Ambagahalanda claimed by S. D. Jacolis Appuhamy and S. D. Augusteenu Appuhamy;  
 East by the remaining portion of the same land,  
 South by the boundary of the land called Ambagahalanda claimed by K. D. Lewis,  
 West by water course.

- (18) A portion in extent about 8' x 22' from the land called Gorakagahakumbura situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows :—  
 North by waver course ;  
 East by the land called Gorakagahakumbura claimed by D. S. Atukorale ,  
 South by remaining portion of the same land ,  
 West by the land called Gorakagahakumbura claimed by P. D. Sadiris.
- (19) A portion, in extent about 100' x 22' from the land called Gorakagahakumbura, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows :—  
 North by water course ;  
 East by public footpath ;  
 South by remaining portion of the same land ;  
 West by the land called Gorakagahakumbura claimed by L. D. Carolis Appuhamy.
- (20) A portion, in extent about 140' x 22' from the land called Gorakagahakumbura, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the bund ,  
 East by the land called Gorakagahakumbura claimed by L. D. Carolis Appuhamy ;  
 South and west by the remaining portions of the same land.
- (21) A portion, in extent about 200' x 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by the live fence of the land called Kongahawatta claimed by K. D. Suwathau Appuhamy and Simon Jayatilake ,  
 East by the land called Kongahawatta claimed by D. E. Kalugampitiya ,  
 South by remaining portion of the same land ,  
 West by the land called Kongahawatta claimed by K. D. Agnes Nona.
- (22) A portion, in extent about 70' x 7' from the land called Millagahawatta situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North and east by remaining portions of the same land ;  
 South and west by V. C. road.
- (23) A portion, in extent about 25' x 2½' from the land called Millagahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by V. C. road ,  
 East and south by remaining portions of the same land ;  
 West by land claimed by D. L. Jayatilake.
- (24) A portion, in extent about 50' x 22' from the land called Kongahawatta, situated at Ihala Yagoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District; and bounded as follows —  
 North and east by remaining portions of the same land ;  
 South by the land called Kongahawatta claimed by K. D. Agnes Nona ,  
 West by remaining portion of the same land
- (25) A portion, in extent about 250' x 22' from the land called Ambagahalanda, situated at Moragoda, Siyane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —  
 North by live fence of the land called Ambagahalanda claimed by P. Luchiany ;  
 East by remaining portion of the same land ,  
 South by fence of the land called Ambagahalanda claimed by S. A. Kathonahamy ,  
 West by water course.

Ref. No. QA.186/54/LG329.  
 Colombo, March 6, 1956.

P. B. BULANKULAME,  
 Minister of Lands and Land Development.

### THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

#### Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Jangaratna, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the lands described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act.

Colombo, May 4, 1956.

T. B. JANGARATNA,  
 Minister of Labour, Housing and Social Services.

#### SCHEDULE 1

A strip of land approximately 5 perches in extent belonging to Mr. D. T. P. Gunawadhana, bearing assessment No. 69, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North : P. W. D. road ;  
 East : Existing V. C. road ,  
 South : Existing V. C. road and portion of same land ;  
 West : Portion of same land.

#### SCHEDULE 2

A strip of land approximately 10.5 perches in extent belonging to Mr. T. PUNCHINGHO ALMEIDA, bearing assessment No. 75, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North : P. W. D. road ,  
 East : Portion of same land ,  
 South : Existing V. C. road ,  
 West : Existing V. C. road.

#### SCHEDULE 3

A strip of land approximately 19 perches in extent belonging to Mr. G. A. Gunawadhana, bearing assessment No. 584, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North : Existing V. C. road ;  
 East : Existing V. C. road ,  
 South : B. W. fence and 10' private path ,  
 West : Portion of same land.

## SCHEDULE 4

A strip of land approximately 4 perches in extent belonging to Mr. T. M. S. Almeida, bearing assessment No 582, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North: 10' Private path and B. W. Fence;  
 East: Existing V. C. road;  
 South: B. W. fence and land of O. M. Gunawardhana;  
 West: Portion of same land.

## SCHEDULE 5

A strip of land approximately 0 7 perches in extent belonging to Mr. O. M. Gunawardhana, bearing assessment No. 580, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North: B. W. fence and land of T. H. S. Almeida;  
 East: Existing V. C. road;  
 South: Existing V. C. road and portion of same land;  
 West: Portion of same land.

## SCHEDULE 6

A strip of land approximately 19 5 perches in extent belonging to Mrs. Margaret Walpola, bearing assessment No. 586, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North: Existing V. C. road,  
 East: Portion of same land,  
 South: Existing V. C. road;  
 West: Existing V. C. road.

## SCHEDULE 7

A strip of land approximately 25 perches in extent belonging to Mr D. T. P. Gunawardhana, bearing assessment No. 577, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province, and bounded as follows —

North: Existing V. C. road,  
 East: Existing V. C. road;  
 South: 6' wide drain and B. W. fence,  
 West: Portion of same land.

## SCHEDULE 8

A strip of land approximately 11 perches in extent belonging to Mr D. T. P. Gunawardana, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: B. W. fence and 6' wide drain;  
 East: Existing V. C. road;  
 South: B. W. fence and land of Mrs S. D. I. Gunawardana;  
 West: Portion of same land.

## SCHEDULE 9

A strip of land approximately 6 perches in extent belonging to Mr G. A. Gunawardana, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province, and bounded as follows:—

North: B. W. fence and land of Thomas Gunawardana;  
 East: Existing V. C. road,  
 South: B. W. fence and land of Mrs. L. N. D. Isabalahamy;  
 West: Portion of same land.

## SCHEDULE 10

A strip of land approximately 5 perches in extent belonging to L. N. D. Carols, bearing assessment No. 531, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North: Existing V. C. road,  
 East: Portion of same land;  
 South: Land of P. H. Dias;  
 West: Existing V. C. road.

## SCHEDULE 11

A strip of land approximately 2 perches in extent belonging to Mrs L. N. D. Isabalahamy, bearing assessment No. 530, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: B. W. fence and land of Mrs. S. D. I. Gunawardana;  
 East: Existing V. C. road;  
 South: Existing V. C. road;  
 West: land of Mrs. K. Premawathie Jayasekara.

## SCHEDULE 12

A strip of land approximately 9 5 perches in extent belonging to Mrs K. Premawathie Jayasekara, bearing assessment No. 533, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province; and bounded as follows —

North: Land of L. N. D. Isabalahamy;  
 East: Existing V. C. road,  
 South: B. W. fence and land of Mrs. W. M. D. Alice Nona;  
 West: Portion of same land.

## SCHEDULE 13

A strip of land approximately 1 5 perches in extent belonging to Mrs. W. M. D. Alice Nona, bearing assessment No. 537, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagam Korale, Colombo District, Western Province, and bounded as follows:—

North: Land of Mrs Premawathie Jayasekara,  
 East: Existing V. C. road,  
 South: Existing road;  
 West: Portion of same land.

## SCHEDULE 14

A strip of land approximately 5 perches in extent belonging to S. A. D. S. Gunawardana, bearing assessment No. 542, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagama Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: Existing V. C. road;  
East: Existing V. C. road;  
South: Portion of same land,  
West: Portion of same land.

## SCHEDULE 15

A strip of land approximately 2 5 perches in extent belonging to Mr. J. D. de Alwis, bearing assessment No. 576, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagama Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: Land of Mrs. S. A. D. S. Gunawardana;  
East: Existing V. C. road;  
South: Land of H. W. Jayasena;  
West: Portion of same land.

## SCHEDULE 16

A strip of land approximately 5 perches in extent belonging to Mr. H. W. Jayasena, bearing assessment No. 575, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagama Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: Land of J. D. de Alwis,  
East: Existing V. C. road,  
South: Existing V. C. road;  
West: Portion of same land

## SCHEDULE 17

A strip of land approximately 6 perches in extent, belonging to Mrs. K. Premawathi Jayasekara, bearing assessment No. 536, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagama Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: Land of P. H. Dias;  
East: Portion of same land;  
South: Existing V. C. road;  
West: Portion of same land.

## SCHEDULE 18

A strip of land approximately 1 5 perches in extent, belonging to Henry William Dias, bearing assessment No. 527, situated in the Village Headman's Division of Battaramulla, D. R. O's Division, Hewagama Korale, Colombo District, Western Province; and bounded as follows:—

North: Existing V. C. road and portion of same land,  
East: Portion of same land;  
South: Land of L. N. D. Carols;  
West: Existing V. C. road.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

## Notice under Section 7

Reference No J 56 LG 36—S/RA—20 &amp; 21

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

## SCHEDULE

Preliminary plan No. A 3,512, Ward No. 19—Suduwella within the Municipal Limits of Colombo

| Lot | Name of Land  | Description   | Name of Claimant   | Extent |      |
|-----|---|---|--|--------|------|
|     |   |   |  | A.     | P.   |
| 1   | Part of premises bearing assessment No. 564, Maradana Road                                  | Waste land  | Heirs of the late T. D. M. John de Silva, Talangama North  | 0      | 4 05 |
| 2   | Do.   | Waste land contains a Telegraph post  | do   | 0      | 7 15 |
| 3   | Part of premises bearing assessment No. 572, Maradana Road                                  | Waste land  | M. L. M. Mackeen, West End Drapery Stores, 122, Main Street, Colombo   | 0      | 5 93 |
| 4   | Do.   | Part of tiled masonry building and waste land contains a paved floor  | do.  | 0      | 1 20 |
| 5   | Do.   | do  | do   | 0      | 0 23 |
| 6   | Parts of premises bearing assessment Nos. 576 and 578, Maradana Road                        | Waste land (contains part of the concrete hood of the adjoining building to south-west)                         | Heirs of the late T. D. M. John de Silva, Talangama North  | 0      | 5 48 |
| 9   | Part of premises bearing assessment Nos. 582 and 586, Maradana Road                         | Waste land contains a part of a tiled masonry building, part of a masonry drain, a passage and a telegraph post | S. Thenuwara, 582, 2nd Division, Maradana  | 0      | 8 56 |
| 10  | Part of premises bearing assessment No. 588 and assessment Nos 586/1 and 590, Maradana Road | Waste land contains part of a tiled masonry building  | Heirs of the late L. M. Ahya Marikar, 56, Reservoir Road, Colombo  | 0      | 2 71 |
| 12  | Part of premises bearing assessment No. 592, Maradana Road                                  | Part of a tiled masonry building and waste land   | Don Elaris Weerasuriya of 592, Maradana Road, Colombo  | 0      | 0 27 |
| 13  | Do.   | Waste land  | do.  | 0      | 4 22 |
| 14  | Parts of premises bearing assessment Nos. 586/1 and 590, Maradana Road                      | do.   | Heirs of the late L. M. Ahya Marikar, 56, Reservoir Road, Colombo, disputed by Don Elaris Weerasuriya of 592, Maradana Road, Colombo | 0      | 0 48 |
| 15  | Part of premises bearing assessment No 596, Maradana Road                                   | Waste land contains Telegraph post  | P. K. W. Siriwardena, and M. D. H. Perera, both of 596, 2nd Division, Maradana   | 0      | 4 25 |

| Lot | Name of Land  | Description  | Name of Claimant   | Extent |    |       |
|-----|---|--|--|--------|----|-------|
|     |   |  |  | A.     | R. | P.    |
| 16  | Part of premises bearing assessment Nos. 598 and 600, Maradana Road   | Waste land   | Don Elaris Weerasurie<br>592, Maradana Road,<br>Colombo                    | 0      | 0  | 4.25  |
| 17  | Do.   | do   | do.  | 0      | 0  | 2     |
| 18  | Parts of premises bearing assessment Nos 604, 606 and 606/4, Maradana Road  | Waste land contains parts of a foundation of wall and a masonry drain          | M H M Ismail, 92, 5th Lane,<br>Kollupitiya                                 | 0      | 0  | 1 16  |
| 19  | Parts of premises bearing assessment Nos. 602, 606/3, 608, 610, 604, 606 and 606/4, Maradana Road   | Waste land contains part of a masonry drain                                    | do.  | 0      | 0  | 6 16  |
| 20  | Part of premises bearing assessment Nos 618, 620, 626, 628, 612, 614, 616, 622, Maradana Road and assessment Nos. 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125 and 127, Stanley Place | Waste land contains parts of a masonry drain and pavement and a telegraph post | Mrs M A P Senevratne,<br>"La Selette", 10, Campbell<br>Terrace, Maradana   | 0      | 0  | 22.65 |
| 21  | Part of premises bearing assessment Nos 612, 614, 616, 622, Maradana Road and assessment Nos 107/19, 107/20, 107/22 and 107/23, Stanley Place                                     | Waste land contains a tiled masonry building                                   | Mrs M A P Senevratne,<br>"La Selette", 10, Camp-<br>bell Terrace, Maradana | 0      | 0  | 3     |
| 22  | Part of premises bearing assessment No. 123, Stanley Place  | Waste land   | do   | 0      | 0  | 0 24  |

## DATES OF INQUIRY

|                                    |                               |
|------------------------------------|-------------------------------|
| Lots 1, 2, 3, 4, 5, 6 and 9        | On June 18, 1956, at 10 a m   |
| Lots 10, 12, 13, 14, 15, 16 and 17 | On June 18, 1956, at 2 30 p.m |
| Lots 18, 19, 20, 21 and 22         | On June 19, 1956, at 10 a m.  |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, as above, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, May 10, 1956.

U. A. GUNERATNE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4834

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

An allotment of land in extent 67A. 2R 38P. out of Aberdeen Estate situated in Kalaweldeniya Village, Ambaganuwa Korale, Uda Bulatgama Division, Kandy District; and more particularly described as lots 111 and 115 in Supplement No 4 to Final Village Plan No. 112.

| Lot | Claimant   | Extent |    |    |
|-----|--|--------|----|----|
|     |  | A.     | R. | P. |
| 111 | E. L. Ebrahim Lebbe Marikkar of Veyangalla, Agalawatta.  | 67     | 1  | 38 |
| 115 | E. L. Ebrahim Lebbe Marikkar of Veyangalla, Agalawatta, disputed by Poopaya Maulana of Aberdeen Estate, Norton Bridge. | 0      | 1  | 0  |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 29, 1956, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 22, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Kandy, May 9, 1956.

A. T. MURTHY,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No LD 4835.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

An allotment of land called and known as Ponnanuwatta, in extent 14 A 2 R 19 P surveyed and described as lots 1 and 2 in P P A 2,331 situated in Kamburadeniya and Karamada Villages, Gangapalata Korale (Udunuwara), Udunuwara and Yatanuwara Division, Kandy District; and presently claimed by Dr. W. F. Jayasuriya, 194, Havelock Road, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on June 29, 1956, at 2 15 p m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 22, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kandy, May 9, 1956.

A. T. MURTHY,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. L 3355.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land for a public purpose—

Description of the lands to be acquired :

Preliminary plan No A 2,320. Village—Ganegoda

| Lot          | Name of Land    | Description   | Claimants   | Extent<br>A. R. P. |
|--------------|-----------------|---|---|--------------------|
| 1            | Wyamitta Estate | Vegetable garden contains 3 rubber trees over 40 years and a footpath   | T. Thambipillai, 61, High Street, Wellawatta, and P. Somasuntheram, Co-operative Hospital, Sandalankawe | 0 1 39             |
| 2            | Do.             | Rubber over 40 years, chena and garden contains 4 permanent buildings of masonry walls and zinc roof, a temporary latrine of mud walls and zinc roof and a footpath | do.   | .. 30 2 33         |
| 3            | Do.             | Rubber over 40 years  | do.   | .. 13 2 33         |
| 7            | Do.             | do.   | do.   | .. 28 3 8          |
| 8            | Do.             | do.   | do.   | .. 1 1 16          |
| 9            | Do.             | do.   | do.   | .. 1 0 23          |
| 10           | Do.             | Paddy field 2 years, paddy field (abandoned) and vegetable garden   | do.   | 0 2 12             |
| <b>Total</b> |                 |   |   | <b>76 3 4</b>      |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on June 20, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 13, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, May 5, 1956.

A. L. PERERA,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA. B/18.

Please quote reference to this number in all future correspondence on this subject

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., Acquisition of land for construction of a public Drinking Well for Opatha Village.

As decided by the Honourable the Minister of Lands and Land Development by his declaration under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, bearing No J/HLG/1376 of April 9, 1952, and published in the *Government Gazette* No. 10,394 of May 16, 1952

Description of the land to be acquired :

District: Galle.

Village Headman's Division Opatha.

Pattu: Himidum Pattu.

Village. Opatha.

Supplement No. 3 to Final Village Plan No. 491

| Lot          | Name of Land                                  | Description  | Extent<br>A. R. P. |
|--------------|---|--|--------------------|
| 361          | Katumbulewatta <i>alias</i><br>Viriswalawatta | Garden contains a breadfruit tree and one arecanut plant | .. .. 0 0 1.9      |
| 362          | Do.   | Garden contains one jak plant and one arecanut tree      | .. .. 0 0 0.6      |
| <b>Total</b> |   |  | <b>0 0 2.5</b>     |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Village Committee Office, Opatha, on July 6, 1956, at 1 30 p.m., and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before June 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of claims should be produced at the inquiry.

The Kachcheri,  
Galle, May 14, 1956

S. S. H. SILVA,  
Acquiring Officer, Galle District.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA. B 55.

Please quote reference to this number in all future correspondence on this subject

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., Acquisition of land for improvements to Meddawila-Coorayawatta V. C. road.

As decided by the Honourable the Minister of Lands and Land Development in his declaration under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, bearing No. J/HLG/1,550 of December 22, 1955, and published in the *Government Gazette* No. 10,885 of January 27, 1956.

D R. O's Division Gangaboda Pattu.  
Village Headman's Division. Ethkandura.

Village Ethkandura  
Lots. 1 to 3

Advance Extract Plan No 1 to B. S. V. P. 664

| Lot   | Name of Land     | Description  | Extent |    |      |
|-------|------------------|--|--------|----|------|
|       |                  |  | A.     | R. | P.   |
| 1     | Coorayawatta     | Rubber—contains 26 rubber trees and a part of road | 0      | 0  | 23 4 |
| 2     | Kitulalangawatta | Rubber—contains 19 budded rubber trees             | 0      | 0  | 21 2 |
| 3     | Coorayawatta     | Rubber—contains 84 rubber trees and a part of road | 0      | 1  | 16 6 |
| Total |                  |  | 0      | 2  | 21 2 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Galle, on June 19, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before June 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All deeds and documents in support of the claims should be produced at the inquiry.

The Kachcheri,  
Galle, May 9, 1956.

S. S. H. SILVA,  
Acquiring Officer, Galle District.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. LD 3610—J 56 L 34—LRO/APL 5893.

(This reference should be quoted in all letters in this connection).

I, L. C. Arulpragasam, Assistant Government Agent of the Batticaloa District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954.

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at Batticaloa Kachcheri, on July 26, 1956, at 10 a.m., and
  - (b) notify to me in writing in triplicate on or before July 16, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Batticaloa, May 10, 1956

L. C. ARULPRAGASAM,  
Assistant Government Agent.

SCHEDULE

Preliminary plan A 1,214, Village—Kalmunakudyiruppu, Division No. 4

| Lot   | Name of Land       | Description | Claimant  | Extent |    |    |
|-------|--------------------|-------------|---|--------|----|----|
|       |                    |             |   | A.     | R. | P. |
| 1     | Meddumuthadduvayal | Paddy field | K. Kumaraswamy, the Manager of Sri Sithivinayagar Temple of Kalladi, Batticaloa | 0      | 0  | 21 |
| 2     | Do.                | do.         | do.   | 1      | 3  | 38 |
| 3     | Do.                | do.         | do.   | 0      | 0  | 26 |
| Total |                    |             |   | 2      | 1  | 5  |

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Ref. No. LA/GA/55/45/J 55 L 429 (VE).

N.B.—Please quote this reference number in all correspondence in this connection.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J 55 L 429 (VE) of February 2, 1956, published in the *Government Gazette* No. 10,891 of February 10, 1956.

The following lands from Field View Estate comprising an extent of 170A 3R 14P, situated in Paragoda, Kandegama, Ikiriwatta, Polgolla and Ranamukayatenna villages, Madure Korale, Weudawilla-Hatpattu, Kurunegala District, surveyed and described in Combined Supplement No. 1 to Final Village Plans 822, 823 and 2,621 and Combined Supplement No. 1 to Final Village Plans 2,622 and 2,623.

| Lot | Name of Land   | Name of Claimant  | Extent |    |    |
|-----|--|---|--------|----|----|
|     |  |   | A.     | R. | P. |
| 309 | Field View Estate alias Galketiyaehena                       | Sir John Kotalawala, Kandawala, Ratmalana   | 5      | 0  | 25 |
| 310 | Do.  | do  | 0      | 3  | 4  |
| 311 | Field View Estate alias Galketiyaehena alias Kongahamulahena | Sir John Kotalawala, Kandawala, Ratmalana; Disputed by B. M. Mudiyanse, B. M. Banda, B. M. Kawrala and B. M. Durgun Banda, all of Dombagolla, Pihumbuwa | 0      | 3  | 11 |
| 312 | Do.  | Sir John Kotalawala, Kandawala, Ratmalana, cultivated by H. M. Ratnayake of Paragoda, Pihumbuwa   | 1      | 0  | 13 |
| 313 | Field View Estate alias Kongahamulahena                      | do.   | 0      | 2  | 29 |
| 314 | Field View Estate alias Galketiyaehena alias Galpottahena    | Sir John Kotalawala, Kandawala, Ratmalana   | 2      | 0  | 34 |
| 315 | Field View Estate alias Galketiyaehena                       | do.   | 12     | 3  | 25 |



| Lot | Name of Land   | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|-----|--|---|--------------------|
| 316 | Field View Estate <i>alias</i> Magahena <i>alias</i> Kongahahena           | Sir John Kotalawala, Kandawala, Ratmalana                               | .. 1 1 26          |
| 317 | Field View Estate <i>alias</i> Magahena                                    | do  | 18 3 6             |
| 319 | Field View Estate <i>alias</i> Kongahahena                                 | do  | 5 2 12             |
| 321 | Do.  | do  | 14 0 23            |
| 323 | Do.  | do  | 28 0 25            |
| 324 | Do.  | do  | 1 1 3              |
| 325 | Do.  | do  | 0 3 30             |
| 203 | Do.  | do  | 0 0 4              |
| 5   | Do.  | do  | 17 1 31            |
| 59  | Field View Estate <i>alias</i> Kongahahenewatta, Kahatakogahamulahenewatta | do  | 10 3 19            |
| 102 | Field View Estate <i>alias</i> Kongahahena                                 | do  | 31 0 10            |
| 103 | Do.  | do  | 0 0 13             |
| 104 | Field View Estate <i>alias</i> Bambaragahahena <i>alias</i> Kongahahena    | do  | 1 0 16             |
| 105 | Do.  | Sir John Kotalawala, building constructed by Yataniwara-gedera Hawadiya | 2 3 14             |
| 106 | Field View Estate <i>alias</i> Alawattchena                                | Sir John Kotalawala, Kandawala, Ratmalana                               | 13 2 1             |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorised in writing, before me at the Kurunegala Kachcheri, on June 26, 1956, at 3 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 18, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The notice under section 7 of February 11, 1956, published in the *Government Gazette*, No 10,893 of February 17, 1956, is hereby cancelled.

The Kachcheri,  
Kurunegala, May 10, 1956.

B. H. DE ZOYSA,  
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA 3444/J/H/650/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :-

Description of the land to be acquired .

| Lot  | Name of Land                                   | Description   | Name of Claimant   | Extent<br>A. R. P. |
|--|--|---|--|--------------------|
| Preliminary Plan No A 1,398 Village—Penyakulam North |  |   |  |                    |
| 2  | Anapillai Uththu <i>alias</i> Anapillai Estate | Coconut garden 40 years contains 4 water holes and a cement tub | E. S. M. Mohamed Cassim Marikar of Mannar Road, Puttalam | 4 2 30.3           |
| Total ..   |  |   |  | 4 2 30.3           |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on July 4, 1956, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 7, 1956.

D. LIYANAGE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LA. 3468/J/TW/456/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz. : For the construction of quarters for the Electrical Foreman and Linesman at Madampe

Description of the land to be acquired :

| Lot   | Name of Land  | Description   | Name of Claimant                                      | Extent<br>A. R. P. |
|---|---|---|---|--------------------|
| Preliminary Plan No Extract No. 27 to T S. P. P 12. Village—Pattiyagama |   |   |   |                    |
| 683   | Premises bearing assessment No. 415A, Seneviratne Road, Madampe | Garden over 30 years, contains one concrete building, a tiled brick building and a masonry well | Heirs of the late Mudaliyar G. A. Abeyaratne, Madampe | 1 0 37.15          |
| Total ..  |   |   |   | 1 0 37.15          |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Food Control Office, Chilaw, on July 6, 1956, at 10 a m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 29, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 7, 1956

D. LIYANAGE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice Under Section 7**

Reference No. LA. 3443/J/H/651/53.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan No. A 1,398. Village—Pariyakulam North

| Lot No. | Name of Land     | Description   | Name of Claimant                               | Extent<br>A R P |
|---------|------------------|---|--|-----------------|
| 1       | Anapillai Uththu | Coconut garden contains 12 coconut trees 40 years and 1 mango tree 25 years | M. Ismail Asiya Beeby of Mannar Road, Puttalam | 0 0 26.6        |
| Total   |                  |   |  | 0 0 26.6        |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Puttalam Kachcheri, on July 4, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 27, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 7, 1956.

D' LIVINGAGE,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. J/TW/2201/LW 3712.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Preliminary plan No. A 295 Village—Peelepotagama, Ward No. 5, West Central, within the U. C. limits of Badulla

| Lot No. | Name of Land   | Description  | Name of Claimant   | Extent<br>A R P |
|---------|--|--|--|-----------------|
| 1       | Liyadhataru, part of assessment No. 31, Bandanawela Road, Ward No. 5 | Garden contains 2 jak trees 20-30 years, 3 mango trees 15 years, 2 Bo trees 2 years, 4 Anodha trees 5 years, 3 Drumstick trees 2-3 years and 1 Jambu tree, 4 years and masonry walls | Messrs The Ceylon Motor Transport Co., Ltd., Colombo (Local Manager. P. Williams, C. M. T. Co., Ltd., Badulla) | 0 0 13.3        |
| Total   |  |  |  | 0 0 13.3        |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on July 16, 1956, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 9, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Badulla, May 8, 1956.

C. LUDERKENS,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION  
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. J/TW/2400/LW 3728.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired.

Supplement No. 1 to final village plan No. 290. Village—Ganwasangama (part)

| Lot   | Name of Land      | Description  | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|-------|-------------------|--|---|--------------------|
| 67    | Helandeyayewatta  | Tea, contains 105 bushes 30 years, 1 mango tree 10 years, 1 Sapu tree 15 years and 6 kapok trees 5 years | Memkkadawaka Mudiyanselage Dingiri Menika of Kalupahana | 0 0 14.0           |
| 68    | Kalawitigodewatta | Garden contains 5 orange trees 5 years, 1 Pear tree 5 years and a masonry gate                           | Hitahamy Mudiyanselage Appuhamy of Kalupahana           | 0 0 5.4            |
| Total |                   |  |   | 0 0 19.4           |

Supplement No. 2 to final village plan No. 289 Village—Wirakongama (part of)

|    |                  |   |   |         |
|----|------------------|---|---|---------|
| 36 | Pussaltennewatta | Garden contains one mee tree 20 years   | Jayatunga Weerakoon and Seneviratne Mudiyanselage Dingirhami of Wirakongama, Kalupahana | 0 0 3.4 |
| 37 | Do.              | Garden contains one kitul tree 10 years, 2 arecanut trees 3-5 years, 1 mango tree 5 years, 1 pomegranate tree 10 years, 1 kapok tree 10 years, 1 orange tree 20 years, 2 orange trees 3 years and 1 mee tree 30 years | Weerakoon Mudiyanselage Mudahamy of Wirakongama, Kalupahana                             | 0 0 2.7 |

| Lot   | Name of Land       | Description   | Name of Claimant  | Extent |    |      |
|-------|--------------------|---|---|--------|----|------|
|       |                    |   |   | A.     | R. | P.   |
| 38    | Bogaharawa         | .. Chena contains ono jak tree 25 years ..                      | Seneviratne Mudiyansele Dingirahamy of Wirakongama, Kalupahana  | 0      | 0  | 4-8  |
| 39    | Mudunpitiyohenyaya | Patana  | Seneviratne Mudiyansele Dingirahamy of Wirakongama, Kalupahana, and Kalubanda Weerakoon of Wirakongama, Kalupahana  | 0      | 0  | 3-9  |
| 40    | Pallebogaarawa     | Chena   | Menikkadawaka Mudiyansele Dingiramenike of Kalupahana   | 0      | 0  | 3-0  |
| 41    | Mudunpitaheha      | Patana  | Wickrama Koralage Bandara Menika of Kalupahana  | 0      | 0  | 12-0 |
| 42    | Do.                | do.   | Rajapaksa Mudiyansele Panchirala, ditto Karunaratna, ditto Tilakaratna, ditto Kiribanda, ditto Appuhamy and Rajapaksa Mudiyansele Bandara Menika of Wirakongama, Kalupahana | 0      | 0  | 11-0 |
| 43    | Weliketilla        | Chena contains 2 kitul trees 20 years and 1 kitul tree 10 years | Rajapaksa Mudiyansele Panchirala, ditto Karunaratna, ditto Tilakaratna, ditto Kiribanda, ditto Appuhamy and ditto Bandara Menika, all of Wirakongama, Kalupahana            | 0      | 0  | 25-1 |
| 45    | Mudunpitaheha      | Patana  | Seneviratne Mudiyansele Heen Menika of Wirakongama, Kalupahana  | 0      | 0  | 16-3 |
| 46    | Do.                | do.   | C. L. Unambowa, c/o P. B. Seneviratne, Kalupahana   | 0      | 0  | 5-0  |
| 47    | Weliketilla        | do.   | Rajapaksa Mudiyansele Panchirala, ditto Karunaratna, ditto Tilakaratna, ditto Kiribanda, ditto Appuhamy and ditto Bandara Menika, all of Wirakongama, Kalupahana            | 0      | 1  | 14-6 |
| Total |                    |   |   | 0      | 3  | 22-8 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the office of the Divisional Revenue Officer of Haldinnumulla, at 10.30 a.m. on July 14, 1956, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 7, 1956, of the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Badulla, May 8, 1956.

C. LUDEKENS,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. J/TW/49/53/LW 3773.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Supplement No. 3 to F V P 20 Village Hahellegama

| Lot   | Name of Land  | Description             | Name of Claimant  | Extent |    |       |
|-------|---|-------------------------|---|--------|----|-------|
|       |   |                         |   | A.     | R. | P.    |
| 52    | Udathumpela, part of premises bearing assessment No. AT/213                 | Garden (no cultivation) | Mhasemage Yasohamy, c/o A. H. T. Charis Silva, Hali-ela | 0      | 0  | 00-5  |
| 53    | Pahala Thumpela, part of premises bearing assessment Nos. AT/205 and AT/214 | do.                     | S. Velupillai of Hali-ela                               | 0      | 0  | 02-72 |
| Total |   |                         |   | 0      | 0  | 03-22 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on July 11, 1956, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 4, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Badulla, May 9, 1956.

C. LUDEKENS,  
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

**Notice under Section 7**

Reference No. LM. 5556.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land

Preliminary plan No. A. 829. Village—Kurupetta

| Lot | Name of Land         | Description  | Name of Claimant  | Extent |    |      |
|-----|----------------------|--|---|--------|----|------|
|     |                      |  |   | A.     | R. | P.   |
| 1   | Bombugalagederawatta | Garden (no cultivation) contains a temporary school building and a temporary latrine | R. Salma alias R. Salmon Fernando of Kurupetta, Karawanella | 0      | 1  | 35-5 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ruwanwella Circuit Bungalow, on July 5, 1956, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 28, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Kegalla, May 10, 1956.

D. ALUWIHARE,  
Government Agent.

## Land Redemption Notices

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

No. LA 3476/J 54/L 272.

I, Don John Francis Douglas Liyanage, Assistant Government Agent of the Puttalam District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the D. R. O's Office, Nattandiya, on July 5, 1956, at 3 p.m.; and
  - (b) notify to me in writing on or before June 28, 1956, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Puttalam, May 8, 1956.

D. LIYANAGE,  
Assistant Government Agent.

#### Schedule

Preliminary plan No. A 1,177. Village—Himbutuwala

| Lot      | Name of Land            | Description  | Name of Claimant                        | Extent<br>A. R. P. |
|----------|-------------------------|--|---|--------------------|
| 3        | Kulamathedi Kani Paduki | Coconut garden over 30 years, contains 6 coconut trees over 30 years, 1 coconut tree 8 years and a coconut plant 4 years           | W. A. A. Ropinu Lowa, Talwila, Marawila | 0 0 10             |
| 4        | Do.                     | Coconut garden over 30 years, contains 1 jak tree over 30 years, a house with mud walls and cadjan thatched roof and an earth well | do.                                     | .. 0 3 30          |
| Total .. |                         |  |   | 1 0 0              |

### NOTICE

IT is hereby notified for general information that in view of the Buddha Jayanthi Holidays, the next issue of the *Government Gazette* will be published on *May 22, 1956*.

Government Press,  
Colombo, May 16, 1956.

BERNARD de SILVA,  
Government Printer.

### III වෙනි කොටස—ඉඩම්

#### ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ නිවේදන

##### ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීම නො. 3,089 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලබ්ධියෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\* 1 මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ

එම් 1956 වෛ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායඝීලයේදීය.

ඇම් බබ්ලිව් ඇෆ්ස් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගේ

| බිම්කවරියේ අංකය | ඉඩමේ නම                | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----------------|------------------------|---------------------|
| 31              | —ඇල                    | 0 1 14              |
| 32              | වියපරයිදන්             | 0 0 34              |
| 33              | —පාර                   | 0 1 6               |
| 33½             | —කණ්ඩිය                | 0 0 32              |
| 34              | වියපරයිදන්             | 0 2 21              |
| 35              | —ඇල                    | 0 0 8               |
| 36              | වියපරයිදන්             | 0 1 8               |
| 37              | —කරත්තපාර              | 0 0 22              |
| 38              | වියපරයිදන්             | 1 1 32              |
| 39              | —ඇල                    | 0 0 11              |
| 41              | පලුකඳුවැව්වෙල (කණ්ඩිය) | 0 0 12              |
| 42              | පලුකඳුවැව්වෙල (ඇල)     | 0 0 7               |
| මුළු ගණන        |                        | 165 3 14            |

අනුරාධපුර නි කී 1—1956.

##### ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණන

නිරවුල් කිරීමේ දන්වීම නො. 3,090 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලබ්ධියෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන\* 2 මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණනේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ

එම් 1956 වෛ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කායඝීලයේදීය

ඇම් බබ්ලිව් ඇෆ්ස් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගේ

##### උපලබ්ධිය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩ්බිහන්කුලට කෝරළේ පලුකඳුවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවරි, එනම් —

- උතුරට ගලෙන් බිඳුනු වැව් ගම් මායිම;
- නැගෙනහිරට ගලෙන් බිඳුනු වැව, ගොමරයන්කඩවෙල ගම් මායිම;
- දකුණට ගොමරයන්කඩවෙල, කුඩාගලෙන් බිඳුනු වැව ගම් මායිම;
- බස්නාහිරට කුඩාගලෙන් බිඳුනු වැව් ගම් මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,424

| බිම්කවරියේ අංකය | ඉඩමේ නම   | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----------------|---|---------------------|
| 1               | —අභිපාර   | 0 0 13              |
| 2               | රජයකුලේ   | 23 2 13             |
| 3               | —කරත්තපාර                                       | 1 0 38              |
| 4               | රජයකුලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)            | 2 1 6               |
| 5               | —දියපාර   | 0 0 9               |
| 6               | රජයකුලේ   | 62 0 23             |
| 7               | —දියපාර   | 0 0 12              |
| 8               | රජයකුලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)            | 2 2 2               |
| 9               | රජයකුලේ (දියපාර පටන් ගත්තා නැතට ඉතුරු කරපු බිම) | 0 2 7               |
| 10              | —අභිපාර   | 0 0 2               |
| 11              | පලුකඳු වැව (වැව සහ වැව් කණ්ඩිය)                 | 23 2 8              |
| 12              | —අභිපාර   | 0 0 8               |
| 13              | —අභිපාර   | 0 0 11              |
| 14              | රජයකුලේ   | 5 3 3               |
| 15              | —අභිපාර   | 0 0 4               |
| 16              | වියපරයිදන්, රජයකුලේ                             | 37 3 30             |
| 18              | —ඇල   | 0 0 25              |
| 19              | රජයකුලේ   | 0 0 21              |
| 21              | —පාර  | 0 0 26              |
| 22              | —කණ්ඩිය   | 0 0 25              |
| 23              | වියපරයිදන්                                      | 1 1 17              |
| 24              | පරණ පාර   | 0 0 24              |

ඒ 4

\* 2 නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උපලබ්ධියට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

##### උපලබ්ධිය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොතන කෝරළේ කෝමරිකාවල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවරි, එනම් —

- උතුරට ගෙට්ටුවැව ගමේ ගම් මායිම;
- නැගෙනහිරට යන්බය කොටසක් (ගලෙන් බිඳුනු වැව ගම් මායිම);
- දකුණට යන්බය කොටසක් (තීක්කන්පොතන ගම් මායිම), දිය පාර කොටසක් (රබාවැව ගම් මායිම), රබාවැව ගම් මායිම;
- බස්නාහිරට දිවුල්වැව සහ රබාවැව නමැති ගම්වල ගම් මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,438

| බිම්කවරියේ අංකය | ඉඩමේ නම   | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|-----------------|---|---------------------|
| 1               | පිලිමෙලගණේන (පුරාවස්තු පිළිබඳ ඉතුරු කරපු බිම)     | 3 0 21              |
| 2               | පිලිමෙලගණේන (ගම්කායඝී සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම) | 0 0 15              |
| 3               | පිලිමෙලගණේන                                       | 10 4 38             |

| බිම්කම්වලින් අංකය | ඉඩමේ නම                                    | ප්‍රමාණය, අරු ප |
|-------------------|--|-----------------|
| 4                 | සේරුගහවත්ත                                 | 1 0 0           |
| 5                 | —ගම්කොය් සහ පාර                            | 0 2 27          |
| 6                 | වංගහවත්ත                                   | 1 0 0           |
| 7                 | ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර            | 3 2 20          |
| 8                 | අනුගහවත්ත                                  | 1 0 0           |
| 9                 | බුරුතහවත්ත                                 | 1 0 0           |
| 10                | —පවුපාර                                    | 0 0 27          |
| 11                | කෝන්ගහවත්ත                                 | 0 3 14          |
| 12                | පනක්කහවත්ත                                 | 0 3 29          |
| 13                | නුරිමාරගහවත්ත                              | 1 0 0           |
| 15                | දම්ගහවත්ත                                  | 35 0 28         |
| 16                | —දියපාර                                    | 0 1 32          |
| 17                | —දියපාර                                    | 1 2 17          |
| 18                | හැලඹගහවත්ත                                 | 2 3 11          |
| 19                | —දියපාර                                    | 0 0 32          |
| 20                | —ගල  | 1 0 33          |
| 21                | එබේලගකුලේ                                  | 2 3 17          |
| 22                | —ගල  | 2 3 17          |
| 23                | එබේලගකුලේ                                  | 2 2 29          |
| 24                | —දියපාර                                    | 0 1 24          |
| 25                | —දියපාර                                    | 1 2 7           |
| 26                | —දියපාර                                    | 0 0 37          |
| 27                | යාන්මය (දියපාර) (හරිකොටසක්)                | 5 1 12          |
| 28                | යාන්මයකුලේ                                 | 23 3 1          |
| 29                | කුඹුක්ගහකුලේ                               | 26 3 9          |
| 30                | ගලේ කුලේ                                   | 2 1 2           |
| 31                | —ගල  | 3 3 29          |
| 32                | සියඹලගහවත්ත                                | 5 2 15          |
| 33                | හැලඹගහඉඩම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)     | 0 3 25          |
| 34                | පලුගහඉඩම                                   | 0 2 32          |
| 35                | පලුගහඉඩම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)      | 0 3 37          |
| 36                | කදුරුගහකුඹුරු                              | 1 0 13          |
| 37                | කෝන්ගහවත්ත (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)    | 0 0 37          |
| 38                | කදුරුගහකුඹුරු (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම) | 0 1 39          |
| 40                | —ආල  | 0 0 13          |
| 41                | —දියපාර                                    | 0 3 9           |
| 42                | —ආල  | 0 0 5           |
| 43                | සියඹලගහඉඩම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)    | 1 0 4           |
| 44                | සියඹලගහඉඩම                                 | 2 0 12          |
| 45                | සියඹලගහඉඩම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)    | 0 1 34          |
| 46                | සියඹලගහඉඩම                                 | 0 1 39          |
| 47                | කෝමරිකාවලවැව (වැව සහ කණ්ණිය)               | 30 2 38         |
| 48                | දම්ගහකොය                                   | 37 2 0          |
| 49                | දම්ගහකුලේ                                  | 4 1 1           |
| 50                | නුගහකුලේ                                   | 6 0 21          |
| 51                | —දියපාර                                    | 0 0 15          |
| 52                | —ගල  | 2 2 24          |
| 53                | හැලඹගහඉඩම                                  | 1 2 16          |
| 54                | හැලඹගහවත්ත                                 | 2 3 27          |
| 55                | සියඹලගහවත්ත                                | 1 1 3           |
| 56                | —ගල  | 2 1 24          |
| 57                | ගාලේකුලේ                                   | 3 0 18          |
| 58                | —දියපාර                                    | 0 0 18          |
| 59                | —දියපාර                                    | 1 2 25          |
| 60                | කුඹුක්ගහකුලේ                               | 6 0 0           |
| 61                | —අඹපාර                                     | 0 0 3           |
| 62                | —දියපාර                                    | 0 1 20          |
| 63                | —අඹපාර                                     | 0 0 7           |
| 64                | පලුගහවත්ත                                  | 10 3 33         |
| 65                | —ගල  | 1 0 21          |
| 66                | —දියපාර                                    | 0 0 12          |
| 67                | —දියපාර                                    | 0 0 13          |
| 68                | —දියපාර (හරිකොටසක්)                        | 0 0 9           |
| 69                | —ගල  | 0 1 22          |
| 70                | පලුගහවත්ත                                  | 2 1 8           |
| මුළු ගණන          |  | 269 1 18        |

අනුරාධපුර නි, නි, 2—1956

**ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනත**  
නිරවුල් කිරීමේ දන්වීම නො. 3,091 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් හැක යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පවත්නා තුනාමාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එම් 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දීය

ආ.මී. බිබ්ලිඩ් ඇෆ්ප් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීන්.

\*\* "නිරවුල් කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් හැක වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන්ගෙන් ද ඒ වාසේ සිතියම් සර්වේයර් ජනරාල්ගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැරියට හාරගනු ලැබේ.

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කම්වල අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කම්වලින් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නඩු පනවනු ලබන දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කම්වලට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

**උපලෙඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොත්ත කෝරළේ රඹවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම්කම්වල, එනම් —

උතුරට දිවුල්වැව, කෝමාරිකාවල යන ගම්වල ගම් මායිම්,  
නැගෙනහිරට කෝමාරිකාවල ගම් මායිම, යාන්මයේ කොටසක් (ටික්කන් පොත්ත ගම් මායිම);

දකුණට ටික්කපොත්තට යන කරත්ත පාරේ කොටසක් (මහ කිරිමැටියාවේ ගම් මායිම), මහකිරිමැටියාවේ ගම් මායිම, දියපාරේ කොටසක් (මහකිරිමැටියාවේ ගම් මායිම), මහකිරිමැටියාවේ ගම් මායිම,

බස්නාහිරට මහකිරිමැටියාව, කිරිමැටිකෝන්වැව යන ගම්වල ගම් මායිම්.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,439

| බිම්කම්වලින් අංකය | ඉඩමේ නම                                | ප්‍රමාණය, අරු ප. |
|-------------------|--|------------------|
| 1                 | —දියපාර (හිඳුණු)                       | 0 0 15           |
| 2                 | —කණ්ණිය                                | 0 0 26           |
| 3                 | ගොඩවෙලඉඹුකලාන, වීරගහඉඹුකලාන            | 47 2 31          |
| 4                 | —කණ්ණිය                                | 1 1 8            |
| 5                 | වැවඉහළ ඉඩම                             | 8 1 14           |
| 6                 | රඹවැව (වැව සහ කණ්ණිය)                  | 16 2 11          |
| 7                 | දම්ගහකුලේ (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම) | 4 0 39           |
| 8                 | —දියපාර (හිඳුණු)                       | 0 0 31           |
| 9                 | දම්ගහකුලේ                              | 11 1 10          |
| 10                | පාලුගහඉඩම, ගොඩවෙලටන්ද                  | 10 1 35          |
| 11                | බුරුතහවත්ත                             | 0 3 28           |
| 12                | කෝන්ගහවත්ත                             | 1 0 8            |
| 13                | වීරගහවත්ත                              | 1 0 7            |
| 14                | පාලුගහවත්ත                             | 1 0 21           |
| 15                | එම                                     | 0 3 2            |
| 16                | නෙලඹගහවත්ත                             | 1 0 0            |
| 17                | කෝන්ගහවත්ත                             | 0 3 37           |
| 18                | —ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර       | 3 1 21           |
| 19                | පාලුගහඉඹුකලාන                          | 5 1 18           |
| 20                | කොලොන්ගහවත්ත, සියඹලගහකොය               | 12 1 18          |
| 21                | —දියපාර (හිඳුණු)                       | 0 0 28           |
| 22                | සියඹලගහකොය                             | 1 1 1            |
| 23                | —දියපාර (හිඳුණු)                       | 0 1 4            |
| 24                | සියඹලගහකොය                             | 1 2 34           |
| 25                | —ගල                                    | 0 2 33           |
| 26                | —දියපාර (හරිකොටසක්)                    | 0 0 11           |

| බිම්කවර්ගයේ අංකය |                             | ඉඩමේ නම  | ප්‍රමාණය, අ. රූ. ප. | ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,445 |   | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|------------------|-----------------------------|----------|---------------------|------------------------------------|---|---------------------|
|                  |                             |          |                     | බිම්කවර්ගයේ අංකය                   | ඉඩමේ නම   |                     |
| 27               | යාන්මය (දියපාර) (හරිකොටසක්) |          | 1 0 3               | 1                                  | කවුකුලේහේන්   | 7 0 34              |
| 28               | —දියපාර .. .. .             |          | 0 0 8               | 2                                  | —කණ්ඩිය .. .. .                                     | 1 2 39              |
| 29               | පාලුගහකුලේ .. .. .          |          | 8 0 34              | 3                                  | කුරුදුගහකුලේ .. .. .                                | 60 3 14             |
| 30               | —ගල .. .. .                 |          | 0 3 23              | 4                                  | —දියපාර .. .. .                                     | 0 1 35              |
| 31               | —කරත්ත පාර (හරිකොටසක්)      |          | 0 0 25              | 5                                  | කවුකුලේහේන්   | 7 3 10              |
| 31½              | —කරත්තපාර .. .. .           |          | 0 0 2               | 6                                  | එම .. .. .  | 9 1 33              |
| 32               | —දියපාර .. .. .             |          | 0 0 35              | 7                                  | —කණ්ඩිය .. .. .                                     | 1 0 33              |
| 33               | —කරත්ත පාර .. .. .          |          | 0 0 10              | 8                                  | කවුකුලේහේන්   | 6 1 27              |
| 34               | —කරත්තපාර .. .. .           |          | 0 1 12              | 9                                  | —දියපාර .. .. .                                     | 0 1 20              |
| 35               | සියඹලාගහයාය, වැලිවැවේහේන්   |          | 21 3 4              | 10                                 | කවුකුලේහේන්   | 17 3 21             |
| 36               | ගල්වැවිය .. .. .            |          | 0 1 34              | 11                                 | —දියපාර .. .. .                                     | 0 1 24              |
| 37               | —දියපාර (හරිකොටසක්)         |          | 0 0 9               | 12                                 | වීරමුකලාන .. .. .                                   | 71 2 37             |
| 38               | —දියපාර (හරිකොටසක්)         |          | 0 0 12              | 13                                 | කිරිමැටියාහිත්ත (කිරිමැටියාහිත්තේ කොඩි කඳුව ඇතුළත්) | 22 0 9              |
| 39               | පාලුගහඉඩම .. .. .           |          | 10 0 28             | 14                                 | —කණ්ඩිය .. .. .                                     | 0 2 22              |
| 40               | —දියපාර .. .. .             |          | 0 1 8               | 15                                 | —ඇල .. .. .   | 0 0 18              |
| 41               | පාලුගහහේන් .. .. .          |          | 2 2 10              | 16                                 | වීරගහහේන්, දිලුල් ගහහේන්                            | 35 2 11             |
| 42               | මීල්ලගහමුකලාන .. .. .       |          | 8 2 12              | 17                                 | දිලුල් ගහකුලේ .. .. .                               | 7 1 11              |
| 43               | —දියපාර .. .. .             |          | 0 0 34              | 18                                 | එම (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)                     | 3 3 12              |
| 44               | සියඹලාගහල්ලක්ද .. .. .      |          | 4 2 32              | 19                                 | කිරිමැටියාහිත්ත වැව (වැව සහ කණ්ඩිය)                 | 37 0 31             |
|                  |                             | මුළු ගණන | 192 1 26            | 20                                 | —අභිපාර .. .. .                                     | 0 0 21              |
|                  |                             |          |                     | 21                                 | මුරුගහගමුකලාන .. .. .                               | 5 1 20              |
|                  |                             |          |                     | 22                                 | කවුකුලේහේන්, පාලුගහකුලේ, දිලුල් ගහහේන්              | 42 2 6              |
|                  |                             |          |                     | 23                                 | හොරොච්චි ඇල .. .. .                                 | 0 0 18              |
|                  |                             |          |                     | 24                                 | මහකිරිමැටියාව වැව (වැව) (මහකිරිමැටියාව වැවේ කොටසක්) | 1 0 38              |
|                  |                             |          |                     | 26                                 | සියඹලාගහ ඉඩම .. .. .                                | 2 2 2               |
|                  |                             |          |                     | 27                                 | එම .. .. .  | 2 1 3               |
|                  |                             |          |                     | 27½                                | අක්කරඉඩම .. .. .                                    | 0 3 1               |
|                  |                             |          |                     | 28                                 | සියඹලාගහඉඩම (මුකිරියාව ඇල දිගේ ඉතුරු කරපු බිම)      | 3 0 11              |
|                  |                             |          |                     | 29                                 | මුකිරියාව ඇල (දියපාර) (හරිකොටසක්)                   | 0 1 20              |
|                  |                             |          |                     |                                    | මුළු ගණන .. .. .                                    | 350 2 21            |

අනුරාධපුර නි නි 3—1956

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,092 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

එකී 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායඹලයේදීය

ඇම් බිබ්ලිච් ඇෆ්ස් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිර්ධාරිතෘත.

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතෘතයෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවර්ග අඩංගු උපලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවර්ගයක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවර්ගයකට අයිතිකම් කීය සිරිම උවමනා නොවේ.

**උපලෝඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොහන කෝරළේ කිරිමැටියාහිත්ත වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම් කවර්, එනම් —

- උතුරට දිවුල්වැවේ ගම් මායිම;
- නැගෙනහිරට රඹාවැව සහ මහකිරිමැටියාවේ ගම් මායිම්, මුකිරියාව ඇලේ කොටසක් (වැලියොල්ලැව කුඩා ගමේ ගම් මායිම);
- දකුණට මුකිරියාව ඇලේ කොටසක් (වැලියොල්ලැව කුඩා ගමේ ගම් මායිම), මුකිරියාවේ ගම් මායිම;
- බස්නාහිරට දියපාර (මුකිරියාවේ ගම් මායිම), මුකිරියාවේ ගම් මායිම, දහනෙක් වැවේ සිට දිවුල් වැවට යන පාර (මුකිරියාවේ ගම් මායිම)

අනුරාධපුර නි නි 4—1956.

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණන**

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,093 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණනේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණනේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

එකී 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කායඹලයේදීය

ඇම් බිබ්ලිච් ඇෆ්ස් අබයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිර්ධාරිතෘත.

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතෘතයෙන් ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවර්ග අඩංගු උපලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවර්ගයක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවර්ගයකට අයිතිකම් කීය සිරිම උවමනා නොවේ.

**උපලෝඛනය**

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොහන කෝරළේ වැලියොල්ලැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවර්, එනම් —

උතුරට. මහමුකිරියාව ඇලෙන් කොටසක් (මුකිරියාව ගමේ ගම් මායිම);

නැගෙනහිරට වැලිගොල්ලුව කුඩාගම නමැති ගමේ ගම් මායිම, දකුණට කන්තිය, බස්නාහිරට උඩිහියන්කුලම කෝරළේ මායිම, කන්තියෙන් කොටසක් (උඩිහියන්කුලම කෝරළේ මායිම),

ලංකා මැතිමේ ගම්සිතියමේ අංකය 1,44෦

Table with 3 columns: No., Description, and Area. Lists various land parcels and their measurements in acres and cents.

අනුරාධපුර නි නි 5-1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණත

නිරවුල් කිරීමේ දන්වීම නො 3,094 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලේඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ඇති යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කන් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බිබ්ලිව් ඇෆ් අබයකෝන්, නිරවුල් කිරීමේ නිලධාරියා.

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ඈත වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවන සීමිතවිදි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිම සීමිතවිදියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යපොක්ක දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ එබඳු කිසිම සීමිතවිදියකට අයිතිකම් කීය සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ මහපොත්ත කෝරළේ වැලිගොල්ලුව කුඩාගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම සීමිතවිදි, එනම් —

උතුරට මුකිරියාව ඇලේ කොටසක් (කිරිමැටිකෝන් වැවේ ගම් මායිම);

නැගෙනහිරට මහකිරිමැටියාවේ ගම් මායිම; දකුණට පුංචි ගම්මිලියාවේ ගම් මායිම, දියපාටේ කොටසක් (උඩිහියන්කුලම කෝරළේ දහනෙක් වැව ගමේ මායිම), උඩිහියන්කුලම කෝරළේ මායිම (දහනෙක් වැව),

බස්නාහිරට කණ්තිය, වැලිගොල්ලුව, මුකිරියාව ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,450.

Table with 3 columns: No., Description, and Area. Lists various land parcels and their measurements in acres and cents.

අනුරාධපුර නි නි 6-1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණත

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,095 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලේඛනයෙහි විස්තර වෙත ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ඇති යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්කන් කරන \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඇම් බිබ්ලිව් ඇෆ් අබයකෝන්, නිරවුල් කිරීමේ නිලධාරියා.

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ඈත වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ



(අ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලක් නොමැතිව සිටිය යුතුය.

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩබියන්කුලම කෝරළේ තිබ්බිවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිල්ලක් පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි වනම් —

උතුරට තම්මන්තොඩ ගමේ ගම් මායිම, තිබ්බිවැව ඇල් කොටසක් (තම්මන්තොඩ ගමේ ගම් මායිම), තම්මන්තොඩ ගමේ ගම්මායිම,

කැගෙනහිරට ඇළපත්ගම නමැති ගමේ ගම් මායිම,  
දකුණට ඇළපත්ගම නමැති ගමේ ගම් මායිම;  
බස්නාහිරට කනදර කෝරළේ කෝරළ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,453

Table with 3 columns: අංකය (No.), ඉඩමේ නම (Name of land), ප්‍රමාණය, අරු. ප. (Area in acres and cents). Rows 1-14 listing various land parcels.

මුළු ගණන .. 87 0 15

අනුරාධපුර නි. නි 7-1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණ

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 3,096 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ශූන්‍ය යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එහි 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ඇම් බබ්ලිව් ඇෆ් අඛයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීවරයා

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ශූන්‍ය වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම් හැරියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලක් නොමැතිව සිටිය යුතුය.

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩබියන්කුලම කෝරළේ උල්පත්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිල්ලක් පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි වනම් —

උතුරට ඇළපත්ගම ගමේ ගම්මායිම,

කැගෙනහිරට කෝන්වැව ගමේ ගම්මායිම,  
දකුණට ඉහළ කඩනත්තම ගමේ ගම්මායිම,  
බස්නාහිරට කනදර කෝරළේ අවසාන ගම් සිතියම් අංක 795 අයත් රත්මලේ නමැති ගමේ ගම්මායිම

ලංකා මැණිමේ ගම්සිතියමේ අංකය 1,455

Table with 3 columns: අංකය (No.), ඉඩමේ නම (Name of land), ප්‍රමාණය, අරු. ප. (Area in acres and cents). Rows 1-22 listing various land parcels.

මුළු ගණන .. 138 3 20

අනුරාධපුර නි. නි 8-1956

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණ

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 3,097 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෙඛනයෙහි විස්තරවෙන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ශූන්‍ය යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය 1956 මැයි මස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගතයට මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

එහි 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

ඇම් බබ්ලිව් ඇෆ් අඛයකෝන්,  
නිරවුල් කිරීමේ නිලධාරීවරයා

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ශූන්‍ය වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කීම් හැරියට භාරගනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උපලෙඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහිල්ලක් නොමැතිව සිටිය යුතුය.

උපලෙඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ උඩබියන්කුලම කෝරළේ කෝන්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිල්ලක් පහත දැක්වෙන සියලුම බිම්කඩවි වනම් —

උතුරට ඇළපත්ගම ගම්මායිම, අඩපාර, වාන්ඇල, ඇළපත්ගම ගම්මායිම, කඩනත්තම සිට කහටගස්දිගිලියට යන ප්‍රසිඬ වැව දෙපාර් මේන්තුවේ පාරේ කොටසක් (ඇළපත්ගම ගම්මායිම) අමුතු කොළේ ගම් මායිම, (අවසාන ගම් සිතියම් 1,802),

නැගෙනහිරට නිකවැව ගමේ ගම්මායිම;
දකුණට: ඇත්දත් බැන්දව සහ ඉහල කඩනන්තම යන ගම්වල
ගම්මායිම,
බස්නාහිරට: උල්පත්වැව් ගමේ ගම්මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,456

Table with 3 columns: No., Description, and Area. Lists various land parcels with their respective descriptions and areas in acres and cents.

Summary table with 3 columns: No., Description, and Area. Totals: 557 2 37.

අනුරාධපුර නි නි 9-1956.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණය
නිරවුල්කිරීමේ දන්වීම නො. 3,098 (අනුරාධපුර)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින්
කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක්
භූමි මාස 18 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි
පහත අත්සන්කරන\*\* මා වෙත ඉදිරිපත් නොකොළොත් එකී ඉඩම
රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන
වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක්
වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන
වගන්තිය යටතේ මෙයින් දනුමදෙනු ලැබේ

වම් 1956යේ මාර්තු මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ
කොමසාරිස්වරයාගේ දිය

ඇම් බබ්ලිම් ඇප් අබයකෝන්,
නිරවුල් කිරීමේ නිලධාරීන්

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන
ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි
ඇතුළත් ලිපුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ
පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් භූමි මාස 18 තෙරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ
නිලධාරීතුමාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද
ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම්
පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම්
භූමියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කඩපි අඩංගු උපලෝඛනයට
ඇතුළත් නොවන කිසිම බිම්කඩපියක් පහත දැක්වෙන මායිම්වලට
මැදිවු නමුදු ඒ පිළිබඳව යථාතත් දන්වීම යටතේ විභාගකරණු
නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩපියකට අයිතිකම් කියාපිටිම උවමනා
නොවේ.

උපලෝඛනය

උතුරු මැද පළාතේ අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පළාතේ
උඩබිසන්කුලම කෝරළේ මරිකාරයගම යන ගමේ පිහිටා තිබෙන පෙණි
පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත දක්වන සියලුම බිම්කඩ,
එනම් -

උතුරට මුරියකඩවල ගමේ ගම්මායිම;
නැගෙනහිරට මුරියකඩවල සහ මනන්කට්ටිය නමැති ගම්වල
මායිම,
දකුණට මනන්කට්ටිය නමැති ගමේ ගම්මායිම,
බස්නාහිරට දඹලොල්ලාවේ සිට මනන්කට්ටියට යන කරත්ත
පාරෙන් කොටසක් (දඹලොල්ලාව නමැති ගමේ ගම් මායිම),
දඹලොල්ලාව නමැති ගමේ ගම් මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියමේ අංකය 1,495

Table with 3 columns: No., Description, and Area. Lists land parcels with descriptions like 'මරිකාරයගමකුලේ, වහගහවේන, කොලොන්ගහ' and areas.

| බිම්කම්වලින් අංකය | ඉඩමේ නම  | ප්‍රමාණය, අ රූ ප |
|-------------------|--|------------------|
| 14                | ලොකුමරිකාරයගමවැව (වැව සහ කණ්ඩිය)                           | 11 2 36          |
| 15                | —ඇල  | 0 0 20           |
| 16                | පලුගහයය (වැව් කණ්ඩියට ඉතුරු කරපු බිම)                      | 0 1 15           |
| 17                | —ඇල  | 0 0 10           |
| 18                | කොහොඹගහඅක්කරේ, දුදුරුවෙයය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)         | 0 0 23           |
| 19                | කොහොඹගහඅක්කරේ, දුදුරුවෙයය                                  | 5 1 22           |
| 20                | කොහොඹගහඅක්කරේ (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)                 | 0 2 25           |
| 21                | පලුගහයය (කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)                       | 0 3 20           |
| 22                | —කරත්තපාර  | 0 2 2            |
| 23                | —කරත්තපාර (හරිකොටසක්)                                      | 0 0 21           |
| 24                | පලුගහයය, වෙලන්ගහයය, කොලොන්ගහයය, කොලොන්ගහයය                 | 45 3 6           |
| 25                | කොහොඹගහඅක්කරේ  | 0 3 2            |
| 26                | දුදුරුවෙයය   | 0 1 13           |
| 27                | දුදුරුවෙයය   | 0 1 37           |
| 28                | කොහොඹගහඅක්කරේ  | 0 2 13           |
| 29                | අවටික්කගහඅක්කරේ  | 0 2 5            |
| 30                | දුදුරුවෙයය   | 0 2 9            |
| 31                | දුදුරුවෙයය   | 0 1 31           |
| 32                | අවටික්කගහඅක්කරේ  | 0 2 10           |
| 33                | එම   | 0 2 8            |
| 34                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)       | 0 2 6            |
| 35                | දුදුරුවෙයය   | 0 1 39           |
| 36                | දුදුරුවෙයය (කන්තිය සහ ඇලවල් දිගේ ඉතිරි කරපු බිම)           | 1 0 25           |
| 37                | —ඇල  | 0 0 13           |
| 38                | දුදුරුවෙයය   | 0 1 21           |
| 39                | අවටික්කගහඅක්කරේ  | 1 0 6            |
| 40                | අවටික්කගහඅක්කරේ  | 0 2 24           |
| 41                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 3            |
| 42                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 13           |
| 43                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 9            |
| 44                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 23           |
| 45                | අවටික්කගහඅක්කරේ  | 0 1 10           |
| 45½               | අවටික්කගහඅක්කරේ (දියපාරට ඉතුරු කරපු බිම)                   | 0 0 17           |
| 46                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 6            |
| 46½               | අවටික්කගහඅක්කරේ (දියපාරට ඉතුරු කරපු බිම)                   | 0 1 9            |
| 47                | අවටික්කගහඅක්කරේ, දුදුරුවෙයය                                | 1 0 11           |
| 47½               | අවටික්කගහඅක්කරේ (දියපාරට ඉතුරු කරපු බිම)                   | 0 1 21           |
| 48                | දුදුරුවෙයය, වෙලන්ගහයය, වෙලන්ගහයය, කන්දෙහේන, කුරුළුපුවගමහේන | 20 2 23          |
| 48½               | —කණ්ඩිය  | 0 0 28           |
| 49                | —දියපාර  | 0 0 6            |
| 50                | දුදුරුමය (දියපාර)  | 0 2 30           |
| 51                | වෙලන්ගහයය, කන්දෙහේන  | 9 1 19           |
| 52                | දුදුරුමය (දියපාර)  | 0 1 15           |
| <b>මුළුගණන</b>    |  | <b>279 2 22</b>  |

අනුරාධපුර නි. නි. 10—1956

**ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන**

අංකය ජේ 55 ඇස් 461, ආර්/කිව් 100.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම්පාලක නිලධාරී තැනගේ කොසාගයේ නාවල පිහිටි (සවර්ණදිසි පෙදෙසේ වරිපනම් අංක 30) නාවලවත්ත නම් ඉඩමෙන් අක්කර 4 ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට. ඇස් ඇල් ද සිල්වා අයිතිකම් කියන සවර්ණදිසි පෙදෙසේ වරිපනම් අංක 20 දරණ ඉඩම, නැගෙනහිරට සවර්ණදිසි පෙදෙස (පාර); දකුණට: බී. වයි. පෙරේරා, එච්. ඩී. හෝමස්

සිංකෝ සහ තව අය අයිතිකම් කියන තොටුපිට්ටනිය නම් ඉඩම; බස්නාහිරට අංක ඒ 3,864 දරණ මූලික කැලැස්මෙහි (රජය අයිති කර ගත්) 1 වෙනි කැබැල්ල.

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මාර්තු 27 වැනි දින  
කොළඹ

අංකය ජේ 55 ඇස් 580, ආර්/කිව් 110

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිසාවේ කොළඹ ආදායම් පාලක නිලධාරී තැනගේ කොසාගයේ කෝවිටේ පලාත් ආණ්ඩු සහ සීමාව තුළ පිටකෝවිටේ පිහිටි බැඳ්දෙනා දකුණ පාරේ වරිපනම් අංක 18 සහ 18/1 දරණ කුරුළු වත්ත සහ කැටකැලගහවත්ත නම් ඉඩමෙන් අක්කර 73/4 ක් පමණ විශාල කැබැල්ල, ඊට මායිම් —

උතුරට කේ අර්චන් සිල්වා සහ තවත් අය අයිතිකම් කියන බැඳ්දෙනා දකුණ පාරේ වරිපනම් අඩක 107/4 දරණ තිබ්බිගහ වත්ත, නැගෙනහිරට පිටකෝවිටේ සිට බොරැල්ල-නුගේගොඩ පාරෙන් විහිද ඇති බැඳ්දෙනා දකුණ පාර, දකුණට ජී බිබ්ලිම් රූපසිංහ අයිතිකම් කියන බැඳ්දෙනා දකුණ පාරේ වරිපනම් අංක 18/3 දරණ දෙල්ගහවත්ත, ඇම් ඒ පෙරේරා, ඇල් වාර්ල්ස් පෙරේරා සහ ජී බිබ්ලිම් පෙරේරා අයිතිකම් කියන දෙල්ගහවත්ත, කේ කැරොලයින් සිල්වා අයිතිකම් කියන තලවතුගොඩ පාරේ වරිපනම් අංක 107/4 දරණ දෙල්ගහවත්ත; කේ ඒ බ්‍රහම් සිල්වා සහ තවත් අය අයිතිකම් කියන තලවතු ගොඩ පාරේ වරිපනම් අංක 105 දරණ දෙල්ගහවත්ත සහ ඩී ඒ සමරකෝන් අයිතිකම් කියන හිගහකුඹුරෙහිමට; බස්නාහිරට ජේ. ඇම් ද සිල්වා මහත්මිය, කේ වෙල්මිනා සිල්වා, කේ කරුණාදස සිල්වා, ඇම්. ඒ බ්‍රහම් පෙරේරා සහ බිබ්ලිම් පී සේනානායක සහ තව අය අයිතිකම් කියන හිගහ කුඹුර

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

පිළිගත් බවට

ඩී. බී පී පෙරේරා,  
සාධාර ලේකම්.

1956 මාර්තු 14 වෙනි දින  
කොළඹ.

අංකය කිව් 186/ජේ 54/ඇල් ජ 329

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ ඉහළ යගොඩ පිහිටි කෝන්ගහවත්ත නමැති ඉඩමෙන් අඩි 100 X 24ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට. ඩී ඊ. කළුගම්පිටිය අයිතිකම් කියන ඉඩම; නැගෙනහිරට: එම ඉඩමේම ඉතිරි කොටස; දකුණට. රජයේ ගැහැණු පාසැල; බස්නාහිරට. බණ්ඩා බුලත්කුලමේ අයිතිකම් කියන මිල්ලගහවත්ත.



(22) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ ඉහලයොහොඩි පිහිටි මිලිලහචත්ත යන ඉඩමෙන් අඩි 70 X 7 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට සහ බස්නාහිරට ගම්සහා පාර

(23) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ ඉහලයොහොඩි පිහිටි මිලිලහචත්ත යන ඉඩමෙන් අඩි 25 X 2½ ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ගම්සහා පාර, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස්, බස්නාහිරට හි ඇල් ජයතිලක අයිතිකම් කියන ඉඩම

(24) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ ඉහලයොහොඩි පිහිටි කෝත්තචත්ත යන ඉඩමෙන් අඩි 50 X 22 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට සහ නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්; දකුණට කේ හි ඇන්තස් නෝනා අයිතිකම් කියන කෝත්තචත්ත යන ඉඩම, බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්

(25) කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනා කෝරළේ මැදපත්තුවේ මොරයොහොඩි පිහිටි අබ්ගහලන්ද යන ඉඩමෙන් අඩි 350 X 22 ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට පී ලුසිසාමි අයිතිකම් කියන අබ්ගහලන්ද යන ඉඩමට ඇති පැරණිවැට, නැගෙනහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්, දකුණට ඇස්. ඒ කානර්නහාමිට අයිති අබ්ගහලන්ද යන ඉඩමට ඇති පැරණිවැට; බස්නාහිරට දියපාර

පී. හී. බුලන්කුලමේ  
ඉඩම හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

1956 මාර්තු 6 වැනි දින  
කොළඹ

අංකය ජේ 56 ඇල්. පී 36—ඇස්/ආර් ඒ 20 සහ 21.

**1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත**

**7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි**

පොදු තුටුසන්නස් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස්කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

**උපලෙඛනය**

මූලික සැලැස්මේ අංකය ඒ 3,512—කොළඹ නාගරික සීමාව තුළ පිහිටි අංක 19 කොමසාරිස්—සුදුවැල්ල

**කැබැල්ල : 1.**

ඉඩමේ නම: මරදන පාරේ වරිපනම් අංක 564 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ නැයිතිය ටී. හී. ඇම් ජේන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4 95

**කැබැල්ල : 2.**

ඉඩමේ නම: මරදන පාරේ වරිපනම් අංක 564 දරණ ඉඩමේ කොටස, විස්තරය විදුලි පණිවුඩ කණුවක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ නැයිතිය ටී. හී. ඇම් ජේන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7 15

**කැබැල්ල : 3.**

ඉඩමේ නම: මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ ඇම් ඇල් ඇම් මනීන්, වෙස්ට් එන්ඩ් හිරෙපරි ස්ටෝර්ස්, 122, කෙළින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 5 93

**කැබැල්ල : 4.**

ඉඩමේ නම: මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, ගල් අල්ලනලද බිමක් සහිතයි, අයිතිකම් කියන්නෝ ඇම් ඇල් ඇම් මනීන්, වෙස්ට් එන්ඩ් හිරෙපරි ස්ටෝර්ස් 122 කෙළින් විදිය, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1 20

**කැබැල්ල : 5**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 572 දරණ ඉඩමේ කොටස, විස්තරය උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, ගල් අල්ලනලද බිමක් සහිතයි; අයිතිකම් කියන්නෝ ඇම් ඇල් ඇම් මනීන්, වෙස්ට් එන්ඩ් හිරෙපරි ස්ටෝර්ස්, 122, කෙළින් විදිය, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 23

**කැබැල්ල : 6**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 576 සහ 578 දරණ ඉඩම වල කොටස්; විස්තරය මුඩුබිම නිරිත දිගින් පිහිටි යාබද ගොඩනැගිල්ලේ කොන්ක්‍රීට් වහල සහිතයි; අයිතිකම් කියන්නෝ නැයිතිය ටී. හී. ඇම් ජේන් ද සිල්වාගේ උරුමක්කාරයෝ, උතුරු තලන්ගම, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5.48

**කැබැල්ල : 9.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 582 සහ 586 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක්, කපරුරු කළ කානුවක කොටසක්, පවු මකක් සහ විදුලි කම්බි කණුවක් සහිතයි, අයිතිකම් කියන්නෝ ඇස් තෝනුවර, 582, දෙවෙනි මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0. ප. 8 56

**කැබැල්ල : 10.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 588 දරණ ඉඩමේ කොටසක් සහ අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්, විස්තරය මුඩු බිම, උළුබිම සහ විදුලි කර කපරුරු කළ ගොඩනැගිල්ලක කොටසක් සහිතයි, අයිතිකම් කියන්නෝ නැයිතිය ඇල් ඇම්. අලිය මරිකාර්ගේ උරුමක්කාරයෝ, 56, රෙසර්වොයර් පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2 71

**කැබැල්ල : 12.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස, විස්තරය, උළුබිම සහ කපරුරු කළ ගොඩනැගිල්ල සහ මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ දෙන්න එලාරිස් විරසිරි, 592, රෙදන පාර, කොළඹ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 27.

**කැබැල්ල : 13**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 592 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4.22

**කැබැල්ල : 14.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 586/1 සහ 590 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ නැයිතිය ඇල් ඇම්. අලිය මරිකාර්ගේ උරුමක්කාරයෝ, 56, රෙසර්වොයර් පාර, කොළඹ, ආරාමුල්කාර දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 0 48

**කැබැල්ල : 15**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 596 දරණ ඉඩමේ කොටස, විස්තරය විදුලි කම්බි කණුවක් සහිත මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ පී. කේ. බහිරිච්චි සිරිවර්ධන සහ ඇම්. හී. එච්. පෙරේරා, 596, 2වෙනි මරදන, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 4 25.

**කැබැල්ල : 16.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස, විස්තරය මුඩුබිම; අයිතිකම් කියන්නෝ දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0. ප. 4 25

**කැබැල්ල : 17.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 598 සහ 600 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ දෙන්න එලාරිස් විරසිරි, 592, මරදන පාර, කොළඹ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2.

**කැබැල්ල : 18.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 604, 606 සහ 606/4 දරණ ඉඩම්වල කොටස්; විස්තරය මුඩුබිම, බිත්ති අත්තිවාරමක සහ කපරුරු කළ කානුවක කොටස් සහිතයි, අයිතිකම් කියන්නෝ ඇම් එච් ඇම් ඉස්මයිල්, 92, 5වෙනි පවුමාවන, කොල්ලුපිටිය, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1.16

**කැබැල්ල : 19.**

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 602, 606/3, 608, 610, 604, 606 සහ 606/4 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය කපරුරු කළ කානුවක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියන්නෝ ඇම් එච් ඇම් ඉස්මයිල්, 92, 5වෙනි පවුමාවන, කොල්ලුපිටිය; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 6 16

කැබැල්ල: 20.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 618, 620, 626, 628, 612, 614, 616, 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ථාන ලී පෙදෙසෙහි වරිපනම් අංක 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125 හා 127 දරණ ඉඩම්, විස්තරය මුඩුබිම, කපරුරු කළ කානුවක සහ පදික වේදිකාවක කොටස් සහ විදුලිකම්බි කනුවක් සහිතයි; අයිතිකම් කියත්තා ඇම් ඒ සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලව", අංක 10, කැමල් ටෙරස්, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 22 65

කැබැල්ල: 21.

ඉඩමේ නම මරදන පාරේ වරිපනම් අංක 612, 614, 616, 622 දරණ ඉඩම්වල කොටස් සහ ස්ථාන ලී පෙදෙසෙහි වරිපනම් අංක 107/19, 107/20, 107/22 සහ 107/23 දරණ ඉඩම්; විස්තරය - මුඩුබිම, රළු සෙවිලි කළ කපරුරු කළ ගොඩනැගිල්ලක් සහිතයි, අයිතිකම් කියත්තා ඇම් ඒ පී. සෙනෙවිරත්න මැතිණිය, "ලා සෙලව", අංක 10, කැමල් ටෙරස්, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 3.

කැබැල්ල: 22.

ඉඩමේ නම ස්ථාන ලී පෙදෙසෙහි වරිපනම් අංක 123 දරණ ඉඩමේ කොටස, විස්තරය මුඩුබිම අයිතිකම් කියත්තා ඇම් ඒ පී සෙනෙවිරත්න මැතිණිය "ලා සෙලව", අංක 10, කැමල් ටෙරස්, මරදන, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 24

විශාල පටන්වන දින

- කැබලි 1, 2, 3, 4, 5, 6 සහ 9—1956 ජුනි මස 18 වැනි දින පෙරවරු 10ට
- කැබලි 10, 12, 13, 14, 15 16 සහ 17—1956 ජුනි මස 18 වැනි දින පස්වරු 2 30ට
- කැබලි 18, 19, 20, 21 සහ 22—1956 ජුනි මස 19 වැනි දින පෙරවරු 10ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ ජුනි මස ඉහත අදහස් වේදිකාවට කොළඹ කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956යේ ජුනි මස 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ ලුණරත්ත, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 10 වැනි දින කවිවේදිය, කොළඹ

අංකය ඇල් 3835

1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර සහ යටිනුවර කොට්ඨාශයේ ගහ පළාත කෝරළේ (උඩුනුවර) කඹුරුදෙනිය සහ කරමඩ ගමහි පිහිටි මුල් ප්ලාන් නො ෪ 2,331 ලොට් නො 1 සහ 2 වශයෙන් හැඳින්වෙන අක්කර 14, රු.ඩී 2, පර්චස් 19ක් වූ දැනට කොළඹ හැඹිලෝක් පාරේ අංක 194 පදිංචි බඩලිහි ඇප් ජයසූරිය දෙස්තර මහතා විසින් අයිතිවාසිකම් කියන පොත්තාතිවත්ත නමැති ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජුනි මස 29 වැනි දින අපරහාය 2.15ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජුනි 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. පී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 9 වැනි දින කවිවේදිය, මහනුවර.

ඇල්. ඩී 4834

1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධන ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුනුවර ගම කොට්ඨාශයේ අබගමුව කෝරළේ කලුමැදිදෙනිය ගමේ පිහිටි නො 112 දරණ අවසාන ග්‍රාමීය හැලුමේ 4 වෙනි අතිරේකයේ ලොට් නො 111 සහ 115 වශයෙන් හැඳින්වෙන අක්කර 67, රු.ඩී 2, පර්චස් 38ක් වූ ඇබර්ඩන් වත්තෙන් කොටස

කැබැල්ල: 111.

අයිතිකම් කියත්තා: ඊ ඇල්. රඹාහිම ලෙබ්බේ, මරික්කාර, පටන්ගල්ල, අගලවත්ත, ප්‍රමාණය අ 67, රු. 1, ප 38

කැබැල්ල: 115

අයිතිවාසිකම් කියත්තා ඊ ඇල් ඊබ්‍රහිම ලෙබ්බේ මරික්කාර, නෝටන් මුජිප්පි ඇබර්ඩන් වත්තේ පදිංචි සුපාය මඩලානා ආරුමුල් කරයි, ප්‍රමාණය අ 0, රු. 1, ප 0

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් යම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ ජුනි 29 වැනි දින අපරහාය 3ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද 1956 ජුනි 22 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. පී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 9 වැනි දින කවිවේදිය, මහනුවර

අංකය ඇල් 3355

1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො ෪ 2,329 දරණ මූලික සිතියම ගම—ගනෝගොඩ

කැබැල්ල: 1

ඉඩමේ නම වයම්චාවත්ත, විස්තරය අවුරුදු 40කට වඩා පරණ රබර් ගස් 3ක් සහ අඹපැරක් සහිත එලවලු ඉඩම, අයිතිකම් කියන්නෝ වැල්ලවත්තෙ හයි ස්ටීට් හි නො 61 දරණ සානගේ පදිංචි පී. තම්බිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ, පී. සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 0, රු 1 ප. 39

කැබැල්ල 2

ඉඩමේ නම වයම්චාවත්ත, විස්තරය ගඩොලෝක් බිඳින ලද බත් හි සහ වහලයට බෙලෙක් සෙවිලි කරන ලද සර් ගොඩනැගිලි 4ක්ද මැටියෙන් සාදන ලද වහලයට බෙලෙක් සෙවිලි කළ වැසිකිළියක්ද අඹපැරක්ද අවුරුදු 40කට වඩා පරණ රබර්ගස් සහිත සේන් ඉඩම සහ වත්ත, අයිතිකම් කියන්නෝ වැල්ලවත්තෙ හයි ස්ටීට් හි නො 61 දරණ සානගේ පදිංචි පී තම්බිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ, පී. සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 30, රු 2, ප. 33.

කැබැල්ල: 3

ඉඩමේ නම වයම්චාවත්ත, විස්තරය අවුරුදු 40ට වඩා පරණ රබර්, අයිතිකම් කියන්නෝ වැල්ලවත්තෙ හයි ස්ටීට් හි නො 61 දරණ සානගේ පදිංචි පී තම්බිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ, පී සෝමසුන්දරම්, ප්‍රමාණය. අ. 13, රු. 2, ප. 33.

කැබැල්ල 7

ඉඩමේ නම වයඹවන්න, විස්තරය අවුරුදු 40ට වඩා පරණ රබර්, අයිතිකම් කියන්නෝ වැල්ලවන්නෙ හයි ස්ට්‍රිට් හි නො 61 දරණ ස්ථානයේ පදිංචි වී තමිබිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ, පී සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 28 රු. 3, ප 8

කැබැල්ල 8.

ඉඩමේ නම වයඹවන්න, විස්තරය අවුරුදු 40ට වඩා පරණ රබර්, අයිතිකම් කියන්නෝ වැල්ලවන්නෙ හයි ස්ට්‍රිට් හි නො 61 දරණ ස්ථානයේ පදිංචි වී තමිබිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ, පී. සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 1. රු 1, ප 16

කැබැල්ල 9

ඉඩමේ නම වයඹවන්න, විස්තරය අවුරුදු 40ට වඩා පරණ රබර්, අයිතිකම් කියන්නෝ වැල්ලවන්නෙ හයි ස්ට්‍රිට් හි නො 61 දරණ ස්ථානයේ පදිංචි වී තමිබිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ පී සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 1, රු 0 ප 23

කැබැල්ල 10

ඉඩමේ නම වයඹවන්න, විස්තරය අවුරුදු දෙකක් පරණ කුඹුරක්ද අත්හරින ලද කුඹුර සහ එලවළ ඉඩම, අයිතිකම් කියන්නෝ වැල්ලවන්නෙ හයි ස්ට්‍රිට් හි නො 61 දරණ ස්ථානයේ පදිංචි වී තමිබිපිල්ලෙ සහ සදලංකාවේ, සමුපකාර ආරෝග්‍යශාලාවේ පී සෝමසුන්දරම්, ප්‍රමාණය අ 0 රු 2 ප 12

එකතුව අ 76. රු. 3, ප. 4

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ ජුනි 20 වැනි දින පෙරවරු 10ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956යේ ජුනි 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි

ඒ. ඇල් පෙරේරා,  
ආණ්ඩුවේ ඒජන්තාණ්ඩු

1956 මැයි 5 වැනි දින  
කවිචේරිය, මාතලේ

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න  
ඇල් ඒ බී/18

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක්, එනම්, ප්‍රසිද්ධ ලීදක් තැනීම සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින්, තමන්ගේ 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය වූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තිය යටතේ, 1952 අප්‍රේල් 9 වැනි දින නම්වර ජේ/එම් ඇල් ජී/1376 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1952 මැයි 16 වැනි දින නම්වර 10,394 දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 491 දරණ අවසාන ගම් කැලැස්මේ අතිරේක අංක 3 ගම්—ගාළු දිස්ත්‍රික්කයේ හිනිදුම් පත්තුවේ ඕපාන ගම්මුලාදැනි වසමට අයත් ඕපාන

කැබැල්ල: 361.

ඉඩමේ නම කටුඉඹුලෙවත්ත නොහොත් මීරිස්වලවත්ත, විස්තරය වත්තේ දෙල් ගසක් සහ පුවක් පැලයක් ද තිබේ; ප්‍රමාණය අ 0, රු 0, ප 19

කැබැල්ල: 362

ඉඩමේ නම කටුඉඹුලෙවත්ත නොහොත් මීරිස්වලවත්ත, විස්තරය වත්තේ කොස් පැලයක් සහ පුවක් ගසක්ද තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0.6

එකතුව: අ 0, රු. 0, ප. 2.5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 6 වැනි දින පස්වරු 1:30ට ඕපාන ගම්සභා කායඝාලයේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූනි 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත, තමා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අයිතිවාසිකම් සඳහා කීරීමට අදාළවන මජ්ජු ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළයුතුයි

ඇස් ඇස් එච් සිල්වා,  
ඉඩම් ආණ්ඩුවට ලබාගන්නා නිලධාරී නැත

1956 මැයි 14 වැනි දින  
කවිචේරිය, මාතලේ

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ නම්වරය සඳහන් කරන්න  
ඇල් ඒ බී 55

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක්, එනම්, මැදදෙවෙල-කුරුසවත්ත ගම්සභා පාර සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින්, තමන්ගේ 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය වූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තිය යටතේ, 1955 දෙසැම්බර් 22 වැනි දින නම්වර ජේ/එම් ඇල් ජී/1550 දරණ ප්‍රකාශනයෙන් තීරණය කර, 1956 ජනවාරි 27 වැනි දින නම්වර 10 885 දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අංක 664 දරණ කොටස් කීරීමේ ගම් සිතියමේ ප්‍රථම අතිරේක කැලැස්මේ අංක 1 ගම්—ගඟබොඩ පත්තුවේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කොට්ඨාශයේ ඇත්කලුර ගම්මුලාදැනි කොට්ඨාශයට අයත් ඇත්කලුර

කැබැල්ල: 1.

ඉඩමේ නම කුරුසවත්ත, විස්තරය රබර්—රබර් ගස් 26ක් සහ පැරෙන් කොටසක්ද අඩංගු වේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 4

කැබැල්ල: 2.

ඉඩමේ නම කිතුලලවත්ත, විස්තරය බඩ රබර් ගස් 19 ක් තිබේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21.2

කැබැල්ල: 3.

ඉඩමේ නම කුරුසවත්ත, විස්තරය රබර්—රබර් ගස් 84ක් සහ පැරෙන් කොටසක්ද අඩංගු වේ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 16.6.

එකතුව අ 0, රු 2, ප. 21.2.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 19 වැනි දින පෙරවරු 9 30 ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූනි 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් තමා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිවලින් මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අයිතිවාසිකම් සඳහා කීරීමට අදාළවන මජ්ජු ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළයුතුයි

ඇස් ඇස් එච් සිල්වා,  
ඉඩම් ආණ්ඩුවට ලබාගන්නා නිලධාරී නැත

1956 මැයි 9 වැනි දින  
කවිචේරිය, මාතලේ

මේ සම්බන්ධව ඇති සියලු ලියකියවිලිවල මගේ නොමිලය කරුණාකර සඳහන් කරන්න

අංකය ඇල්ෆ්/ජීඒ/55/45/ජේ 55 ඇල් 429 (වී ඊ)

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බව 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

1956 ජේ පෙබරවාරි 10 වැනි දින නො 10,891 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ, 1956 පෙබරවාරි 2 වැනි දින නො ජේ. 55. ඇල් 429 (වීඊ) දරණ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුමු මාකළුපේ තෝරළේ පාරගොඩ, කන්දේගම, ඉකීට්ටිවත්ත, පොල්ගොල්ල සහ රනමුකයානාන්ත යන ගමන් දිහට පිල්ලි වීච්චි වත්ත නමැති ඉඩමෙන් අ 170, රු 3, ප 14 ක විශාලත්වයකින් යුත් නො 822, 823 සහ 2,621 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මයන්හි පළවැනි ඒකාබද්ධ අතිරේකයේ සහ නො 2,622 සහ 2,623 යන අවසාන ගම් මැනීමේ සැලැස්මයන්හි පළවැනි ඒකාබද්ධ අතිරේකයේ පහත සඳහන් බිම් කැබලි —

කැබලි : 309

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 5, රු 0, ප 25

කැබලි : 310.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 0, රු 3, ප 4

කැබලි : 311.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා වෙනුවෙන් පිහිඳුවේ දෙබ්ගොල්ලේ බී ඇම් මුදියන්සේ, බී. ඇම් බණ්ඩා, බී ඇම් කවිඳුර සහ බී ඇම් බිංගිට් බණ්ඩා; ප්‍රමාණය අ. 0, රු 3, ප. 11

කැබලි : 312.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා—පිහිඳුවේ පාරගොඩ එච් ඇම් රත්නායක විසින් වගකරන ලදී, ප්‍රමාණය අ. 1, රු 0, ප 13.

කැබලි : 313.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා—පිහිඳුවේ පාරගොඩ එච් ඇම් රත්නායක විසින් වගකරන ලදී; ප්‍රමාණය. අ 0, රු 2, ප 29

කැබලි : 314.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන නොහොත් ගල්පොත්තේහේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා ප්‍රමාණය අ 2, රු. 0, ප 34

කැබලි : 315

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් ගල්කැටියේහේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා; ප්‍රමාණය අ 12, රු 3, ප 25.

කැබලි : 316.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් මගහේන නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 1, රු 1, ප 26

කැබලි : 317

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් මගහේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 18, රු. 3, ප. 6

කැබලි : 319.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 5, රු 2, ප 12

කැබලි : 321.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 14, රු 0, ප 28

කැබලි : 323

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ. 28, රු 0, ප. 25

කැබලි : 324

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 1, රු 1, ප. 3

කැබලි : 325

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 0, රු 3, ප. 30

කැබලි : 203.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 4

කැබලි : 5.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 17, රු 1, ප 31

කැබලි : 59

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන, කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා; ප්‍රමාණය අ 10, රු 3, ප 19

කැබලි : 102.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ. 31, රු 0, ප 10.

කැබලි : 103.

ඉඩමේ නම. පිල්ලිවිච්චි වත්ත නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 0, රු 0, ප. 13.

කැබලි : 104.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් බබරගහමුල්හේන නොහොත් කෝන්ගහමුල්හේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය. අ 1, රු 0, ප 16

කැබලි : 105.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් බබරගහමුල්හේන නොහොත් කෝන්ගහමුල්හේන, අයිතිකම් කියන්නා කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා—සරිච්චිවර ගොදර හවසියා විසින් ගොඩනැගිල්ල සාදන ලදී, ප්‍රමාණය අ 2, රු. 3, ප 14

කැබලි : 106.

ඉඩමේ නම පිල්ලිවිච්චි වත්ත නොහොත් අලුවත්තේහේන; අයිතිකම් කියන්නා රත්මලානේ කදවල ශ්‍රීමත් ජේන් කොතලාවල මැතිතුමා, ප්‍රමාණය අ 13, රු 2, ප 1

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ මවුන්ගෙන් ලියවිලිවත් බලය ලත් අයවලින් හෝ 1956 ජූනි 26 වැනි දින පස්වරු 3ට කුරුණෑගල කවිච්චියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූනි 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් මවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු සඳහන් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

1956 මැයි 10 වැනි දින කවිච්චිය, කුරුණෑගල

බී එච් බී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන



අංකය ඇල් 3444/පේ/එච්/650/53

ඇල් 3468/පේ/එච්/456/53

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 1,398 ගම්—උතුරු පෙරියකුලම්

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ආනාපිල්ලෙයි උගත්තු නොහොත් ආනාපිල්ලෙයි ඇස්වෙට් ; විස්තරය සීමෙන්ති වැන්කියක් යන වතුර වලවල් 4ක් අඩංගු ඇති අවුරුදු 40ක් වයස ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා ඉ. ඇස්. ඇම් මොහමඩ් කාසිම් මරික්කාර්, මන්තාර් යේඩ්, පුත්තලම ; ප්‍රමාණය අ 4 රූ 2 ප 303

එකතුව : අ 4, රූ 2, ප 303

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 4 වැනි දින පූර්වගත 110 පුත්තලම් කම්බේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1956 ජූනි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඩී ජේ ඇෆ්. ඩී ලියනගේ, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 7 වැනි දින, කම්බේරිය, පුත්තලම

අංකය ඇල් 3443/පේ/එච්/651/53.

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජලානේ නො ඒ 1,398 ගම්—උතුරු පෙරියකුලම්

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ආනාපිල්ලෙයි උගත්තු, විස්තරය අවුරුදු 40ක් වයස ඇති පොල්ගස් 12ක් සහ අවුරුදු 25ක් වයස ඇති අඹගසක්ද අඩංගු ඇති පොල්වත්ත, අයිතිකම් කියන්නා ඉ. ඇම් ඉස්මයිල් ඇසියා බිබ්, මන්තාර් පාර, පුත්තලම ; ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 266

එකතුව : අ. 0, රූ. 0, ප. 266.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 4 වැනි දින පූ. ග. 100 පුත්තලම් කම්බේරියේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද වම් 1956ක් වූ ජූනි මස 27ටෙරි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඩී ජේ ඇෆ්. ඩී ලියනගේ, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 7 වැනි දින, කම්බේරිය, පුත්තලම

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් එනම් විදුලි කමිණින පෝර්මන් නැත සහ ලයින්ස්මන් සඳහා මොදම්පේ ඉදිකිරීමට යන නිවාස උදෙසා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1951දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතේ සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූල් ජලානේ නො ඇක්ස්ටර්කර් නො 27 ටි ඇස්, 3 පි 12.

ගම්—පර්වතගම

කැබැල්ල : 683.

ඉඩමේ නම වර්පණම් නො 415 ඒ දරණ ඉඩම්, සෙක්ටර්වන රෝඩ්, මොදම්පේ, විස්තරය ගල්ලිදක් සහ ගඩොල් උලු ගොඩනැගිල්ලක් යන කොන්ක්‍රීට් ගොඩනැගිල්ලක් අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා උසස ඇති වත්ත ; අයිතිකම් කියන්නා නාසිගිය දී ඒ අඹේරන්න මුදලිතුම්, උරුමක්කාරයෝ, මොදම්පේ, ප්‍රමාණය අ 1, රූ 0, ප 37 15

එකතුව අ. 1, රූ. 0, ප. 37 15.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 6 වැනි දින පූ. ග. 100 හැරවන ආහාර පාලක නිලධාරී තුමාගේ කන්තේරුවේදී මා සම්මුඛව සිටිය යුතුයි

තවද 1956 ජූනි 29 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

ඩී ජේ ඇෆ්. ඩී ලියනගේ, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 7 වැනි දින, කම්බේරිය, පුත්තලම.

අංකය ඇල් 3619—පේ—56 ඇල් 34—/ඇල් අර්ච්/එච්/5893.

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඇල් ඩී අරුල්ප්‍රසාසම් වන මම 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

1 මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තරව තිබෙන ඉඩම ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කරදීම ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ

2. එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි

3. එසේ ලබාගන්නට යන ඉඩම ගැන අයිතිවාසිකම් ඇති හැටදෙනා—

(අ) 1956 ජූලි 26 වැනි දින මා ඉදිරියේ මහකලපුව කම්බේරියේදී පෙරවරු 10ට පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956 ජූලි 16 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම් වල සහභාග, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි

විශාල පවත්වන අවසාමේදී අයිතිකම් සම්බන්ධ තිබෙන සියළුම ලියවිලි මා ඉදිරියේදී පෙන්විය යුතුයි

නියම දිනට පෙර අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලකින් දන්වා තේ වාසු කෙනෙක් මා ඉදිරියේදී විභාග කරන වේලාවට පෙනී සිටිනට උඩමනා නොකෙරේ අයිතිකම් සම්බන්ධ ලියවිල්ලෙන් දන්වා තේ වාසු අයිතිගෙන් කට වවනෙන් විභාග නොකරනවම මෙයින් දන්වමි

ඇල් සී අරුල් ප්‍රයාසම්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1956 මැයි 10 වැනි දින  
කම්බේරිය, මඩකලපුව

උපලෙඛනය

මූලික පැරැන අංකය ඒ 1,214 ගම—කල් මුනකුසිරුල් පු,  
4 වැනි කොටසකය

කැබැල්ල: 1

ඉඩමේ නම මේඩුමුත්තද්දුවයිල්, විස්තරය: කුඹුර; අයිතිකම් කියන්නා මඩකලපුවේ කල්ලඬි ශ්‍රී සිත්තිවිනායක කෝවිලේ කලමනාකරු වූ කේ කුමාරසාමි; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 21.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම මේඩුමුත්තද්දුවයිල්, විස්තරය කුඹුර; අයිතිකම් කියන්නා මඩකලපුවේ කල්ලඬි ශ්‍රී සිත්තිවිනායක කෝවිලේ කලමනාකරු වූ කේ. කුමාරසාමි, ප්‍රමාණය අ. 1, රු. 3, ප. 38

කැබැල්ල: 3.

ඉඩමේ නම මේඩුමුත්තද්දුවයිල්; විස්තරය කුඹුර; අයිතිකම් කියන්නා මඩකලපුවේ කල්ලඬි ශ්‍රී සිත්තිවිනායක කෝවිලේ කලමනාකරු වූ කේ. කුමාරසාමි, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 26.

එකතුව: අ. 2, රු. 1, ප. 5.

අංකය 35/ට් බඩලිව/2400 ඇල් බඩලිව 3728.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වෙනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

අංක 290 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 1 දරණ අතිරේකය.  
ගම—ගන්වසන් ගම කොටසක්

කැබැල්ල: 67.

ඉඩමේ නම ගෙලන්දේ යායේ වත්ත; විස්තරය අවුරුදු 30 ක් වයස් වූ හෝ පදුරු 105 ක් ද අවුරුදු 10 ක් වූ අඩු ගසක් ද අවුරුදු 15 ක් වයස් වූ සපු ගසක් ද අවුරුදු 5 බැගින් වයස් වූ කොට්ට ගස් 6 ක් ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා කලුපහන පදිංචි මැණික් කඩවක මුදියන්සෙලාගේ සිංගිරිමැණිකා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 14.

කැබැල්ල: 68.

ඉඩමේ නම කලවිටියොඩවත්ත; විස්තරය අවුරුදු 5 බැගින් වයස් වූ දෙබම් ගස් 5 ක් ද අවුරුදු 5 ක් වූ පෙයාර්ස් ගසක් ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා කලුපහන පදිංචි ගිරිසාමි මුදියන්සෙලාගේ අප්පුසාමි, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5 4

එකතුව අ. 0, රු. 0, ප. 19.4.

අංක 289 දරණ මුල් සැලැස්මේ අංක 2 දරණ අතිරේකය.  
ගම—වීරකෝන් ගම කොටසක්

කැබැල්ල: 36.

ඉඩමේ නම පුස්සැල් තැන්නේ වත්ත; විස්තරය අවුරුදු 20 ක් වූ ගසක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නා කලුපහන වීරකෝන් ගම පයතුංග, වීරකෝන් සහ සෙනෙවිරත්න මුදියන්සෙලාගේ සිංගිරිසාමි; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3 1

කැබැල්ල: 37.

ඉඩමේ නම පුස්සැල් තැන්නේ වත්ත; විස්තරය අවුරුදු 10 ක් වූ කිතුල් ගස් 1 ක් ද අවුරුදු 3-5 වූ පුවක් ගස් 2 ක් ද අවුරුදු 5 ක් වූ අඩු ගසක් ද අවුරුදු 10 ක් වූ දෙපුම් ගසක් ද කොට්ට ගසක් ද අවුරුදු 20 ක් වූ දෙබම් ගසක් ද අවුරුදු 3 ක් වූ දෙබම් ගස් 2 ක් ද අවුරුදු 30 ක් වූ මි ගසක් ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා කලුපහන වීරකෝන් ගම වීරකෝන් මුදියන්සෙලාගේ මුදලියාමි, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 2.7.

කැබැල්ල: 38

ඉඩමේ නම බෝගහඅරුව, විස්තරය අවුරුදු 25 ක් වූ කොස් ගසක් ඇති හේන, අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම සෙනෙවිරත්න මුදියන්සෙලාගේ සිංගිරිසාමි, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප. 4 8

කැබැල්ල: 39.

ඉඩමේ නම මුදුන්පිටියේ හේන්ගාය; විස්තරය පහන; අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම සෙනෙවිරත්න මුදියන්සෙලාගේ සිංගිරිසාමි සහ කලුපහනේ වීරකෝන් ගම කලුගණඩා වීරකෝන්, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3 9

කැබැල්ල: 40.

ඉඩමේ නම පල්ලේ බෝගහඅරුව; විස්තරය: හේන, අයිතිකම් කියන්නා කලුපහන, මැණික් කඩවක මුදියන්සෙලාගේ සිංගිරි මැණික්, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 3

කැබැල්ල: 41.

ඉඩමේ නම මුදුන්පිටියේ හේන, විස්තරය පහන, අයිතිකම් කියන්නා කලුපහන වික්‍රමකෝරළගේ බණ්ඩාර මැණිකා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 12

කැබැල්ල: 42.

ඉඩමේ නම මුදුන්පිටියේ හේන, විස්තරය පහන; අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම රාජපක්‍ෂ මුදියන්සෙලාගේ පුංචිරාල, එම කරුණාරත්න, එම නිලකරත්න, එම කිරිබණ්ඩා, එම අප්පුසාමි සහ එම බණ්ඩාර මැණිකා; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 11.

කැබැල්ල: 43.

ඉඩමේ නම වැලිකැටි ඇල්ල; විස්තරය: අවුරුදු 10 ක් වූ කිතුල් ගසක් ද අවුරුදු 20 බැගින් වූ කිතුල් ගස් 2 ක් ද ඇති වත්ත, අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම රාජපක්‍ෂ මුදියන්සෙලාගේ පුංචිරාල, එම කරුණාරත්න, එම නිලකරත්න, එම කිරිබණ්ඩා, එම අප්පුසාමි සහ එම බණ්ඩාර මැණිකා, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 25 1.

කැබැල්ල: 45.

ඉඩමේ නම මුදුන්පිටියේ හේන, විස්තරය පහන, අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම සෙනෙවිරත්න මුදියන්සෙලාගේ හීන් මැණිකා; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 16 3

කැබැල්ල: 46

ඉඩමේ නම: මුදුන්පිටියේ හේන, විස්තරය පහන; අයිතිකම් කියන්නා කලුපහන, පී. බී. සෙනෙවිරත්න බාජේ සී. ඇල් උනම් මුව, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 5

කැබැල්ල: 47.

ඉඩමේ නම වැලිකැටි ඇල්ල, විස්තරය පහන; අයිතිකම් කියන්නා කලුපහන, වීරකෝන් ගම රාජපක්‍ෂ මුදියන්සෙලාගේ පුංචිරාල, එම කරුණාරත්න, එම නිලකරත්න, එම කිරිබණ්ඩා, එම අප්පුසාමි සහ එම බණ්ඩාර මැණිකා, ප්‍රමාණය අ. 0, රු. 1 ප. 1 6

එකතුව: අ. 0, රු. 3, ප. 22.3.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 හේ පුලි 14 වෙනි දින පූර්වකා 10 30 ට හල් දුම් මුල්ලේ ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී තුමන්ගේ කාර්යාලයේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 හේ පුලි 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ලැබූ වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල් ගණන් බැලූ හැරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සී ලුබ්කින්ස්,  
උප දිසාපති තැන.

1956 මැයි 8 වැනි දින  
කම්බේරිය, බදුල්ල

අංකය: 35/ට් බඩලිව 2201/ඇල් බඩලිව 3712.

1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක ඒ 295 දරණ මුල් සැලැස්ම. ගම—පිලිපොතගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම. ලියදිනතර-බණ්ඩාරවෙල පාරේ අංක 5 දරණ ඡන්ද දායක කොටසේ අංක 31 දරණ වරිපනම් කොටසෙන් කොටසක්, විස්තරය අවුරුදු 20-30 දක්වා වූ කොස් ගස් 2ක්ද අවුරුදු 15ක් වූ අඹ ගස් 3ක්ද අවුරුදු 2ක් වූ බෝ ගස් 2ක්ද අවුරුදු 5ක් වූ අනෝදා ගස් 4ක්ද අවුරුදු 2-3 දක්වා වූ මුරුංගා ගස් 3ක්ද අවුරුදු 4ක් වූ ජම්බු ගසක්ද තාප්පයක්ද ඇති වත්ත, අයිතිකම් කියත්තෙන් කොමිෂි සීමාසහිත ද සිලෝන් මෝටර් ටරාන්සිට් සමාගම, ප්‍රාදේශික අධිකාරී තැන, පී විලියම්ස්, සීමාසහිත සී ඇම් ටී. සමාගම, බදුල්ල, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 133

එකතුව. අ. 0, රු. 0, ප. 133.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ ජූලි 16 වෙනි දින පූර්ව හා 10.30 ට බදුල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද 1956යේ ජූලි 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

සී. ලුබකින්ස්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැ.

1956 මැයි 8 වැනි දින  
කවිචේරිය, බදුල්ල

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

අඩක 20 දරණ අවසාන ගම සැලැස්මේ අඩක 3 දරණ අතිරේකය ගම—හාලිඇල්ලගම

කැබැල්ල : 52.

ඉඩමේ නම උඩුකුම්පාල අඩක ඒ පී. 213 දරණ වරිපනම් කොටසෙන් කොටසක්, විස්තරය වත්ත (වගාවක් නැත), අයිති කම් කියත්තා හාලිඇල්ල ඒ. එච්. පී. චාර්ලිස් සිල්වා බාරේ මහසේමගේ යසෝහාමි, ප්‍රමාණය අ. 0, රු. 0 ප 05

කැබැල්ල 53.

ඉඩමේ නම පහලකුම්පාල, වරිපනම් බදු අඩක ඒ පී 205 සහ ඒ පී 214 දරණ කොටස්වලින් කොටසක්, විස්තරය වත්ත (වගාවක් නැත), අයිතිකම් කියත්තා හාලිඇල්ලේ පදිංචි ඇස් චේලුපිල්ලේ, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 272

එකතුව: අ. 0, රු. 0, ප. 322.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956යේ ජූලි 11 වෙනි දින පූර්වහා 11 ට බදුල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛව විය යුතුයි.

තවද 1956යේ ජූලි 4 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සී. ලුබකින්ස්,  
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැ.

1956 මැයි 9 වැනි දින  
කවිචේරිය, බදුල්ල.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලාන් අංකය පී. පී. ඒ 829 ගම—කුරුඳුගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම බොබුගලගේගෙදරවත්ත, විස්තරය වගාවක් නැති වත්ත තාවකාලික පායශාලා ගොඩනැගිල්ලක් සහ තාවකාලික වැසිකිලියක්ද තිබේ; අයිතිකම් කියත්තා කරවනැල්ලේ කුරු ටැන්තේ පදිංචි ආර්. සල්මා නොහොත් ආර්. සල්මොන් ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ. 0 රු. 1, ප 35.5

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 5 වෙනි දින පූ හා 9.30 ට රුවන්වැල්ලේ සැසි බංගලාවේදී මා සම්මුඛව විය යුතුයි

තවද 1956 ජූනි 28වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සී. අළුවිහාරේ,  
ආණ්ඩුවේ ඒජන්ත තැනැ.

1956 මැයි 10 වැනි දින  
කවිචේරිය, කාගල්ල

### අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

ඇල්. ඩී—බී. 49/50

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පුරාතලම දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බොන් පේන් ප්‍රන්සිස් බන්ලස් ලියනගේ වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ උණෙහි 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි.—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ දායකයන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1956 ජූලි 5 වැනි දින අපරහාන 3ට තාත්තන්තියේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කන්තෝරුවට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත ශාසනාත් එසේ මා ඉදිරියට එමිය යුතුයි.

(අ) නවද එස් පෙනි සිටින තැනැත්තා විසින් 1956 ජූනි 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවහර, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

බී ජේ. ඇෆ්ප් බී ලියනගේ,  
ආඥාවේ උප ඒජන්තවරයා.

1956 මැයි 8 වැනි දින  
කව්වෙරිය පුත්තලම

උපලෙඛනය

මූලික ප්ලාන් නො 8 1177 ගම-ගිම්බුදුවල

කැබැල්ල : 3.

ඉඩමේ නම කුලමරතෙඹිකානි පඩුකි, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් ගස් 6ක් ද, අවුරුදු 8ක් වයස ඇති පොල් ගසක්

සහ අවුරුදු 4ක් වයස ඇති පොල් පැලක් ද අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා බබලිම 8 8 රෝපිනු ලොව, ටල්විලා, මාරුවිල; ප්‍රමාණය අ 0, රු 0, ප 10

කැබැල්ල : 4.

ඉඩමේ නම කුලමරතෙඹිකානි පඩුකි, විස්තරය අවුරුදු 30කට වඩා වයස ඇති කොස්ගසක්ද මැටි බිත්තියෙන් යුත් පොල් අතු සෙවිලිකරනලද ගෙයක් සහ පස් ලිදක් අඩංගු ඇති අවුරුදු 30කට වඩා වයස ඇති පොල් වත්ත, අයිතිකම් කියත්තා බබලිම 8 8 රෝපිනු ලොව, ටල්විලා, මාරුවිල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

එකතුව : අ. 1, රු. 0, ප. 0

**විශේෂ නිවේදනයයි**

බුබු ජයන්ති නිවැඩු දිනයන් නිසා, රජයේ "ගැසට්" පත්‍රයේ ලබන කලාපය 1956 මැයි මස 22 වැනි දින ප්‍රසිද්ධ කරන බව පොදු ජනයාගේ දැනගැනීම පිණිස මෙයින් නිවේදනය කරමි

1956 මැයි 16 වැනි දින  
රජයේ මුද්‍රණාලය, කොළඹ.

බර්නාඩ් ද සිල්වා,  
රජයේ මුද්‍රණාලයාධිපති.

**பகுதி III — காணிகள்**

**காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்**

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,089 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ந் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசு குரிய காணியென வெளிப்படுத்தி முடிசுகுரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிசுக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 9 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யு எப் அபயக்கோன,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப் பலாத்தையச் சேர்ந்த உட்டியான குளம் கோற்றையிலுள்ள பனுகந்தவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கட்குள்ளிருக்கின்றன

வடக்கு கலென்பிந்துனுவெவ கிராமத்தின் எல்லை

கீழ்க்கு கலென்பிந்துனுவெவ இன்தும் கோற்றையன்கடவெவயின்தும் கிராமங்களின் எல்லைகள்

தெற்கு கோற்றையன்கடவெவ கிராமத்தின் எல்லை, குடாகலென்பிந்துனுவெவ

மேற்கு குடாகலென்பிந்துனுவெவ கிராமத்தின் எல்லை  
இலங்கை யளவை கிராமப்படம் இல 1,424

| காணித் துண்டு | காணியின் பெயர்                                      | விசாலம் ஏ ரு ப |
|---------------|---|----------------|
| 1             | —அடிப்பாதை  | 0 0 13         |
| 2             | ரஜயகெலே   | 23 2 13        |
| 3             | —வண்டிப்பாதை  | 1 0 38         |
| 4             | ரஜயகெலே (அருவியுடன் சேமிப்பு)                       | 2 1 6          |
| 5             | —அருவி  | 0 0 9          |
| 6             | ரஜயகெலே   | 62 0 23        |
| 7             | —அருவி  | 0 0 12         |
| 8             | ரஜயகெலே (அருவியுடன் சேமிப்பு)                       | 2 2 2          |
| 9             | ரஜயகெலே (அருவியின் உற்பத்தியில் இருக்கும் சேமிப்பு) | 0 2 7          |
| 10            | —அடிப்பாதை  | 0 0 2          |
| 11            | பனுகந்தவெவ (குளமும் அணைக்கடமும்)                    | 23 2 8         |
| 12            | —அடிப்பாதை  | 0 0 8          |
| 13            | — அடிப்பாதை   | 0 0 11         |
| 14            | ரஜயகெலே   | 5 3 3          |
| 15            | — அடிப்பாதை   | 0 0 4          |
| 16            | வியப்பராயத்தன், ரஜயகெலே                             | 37 3 30        |
| 18            | — வாயக்கால்   | 0 0 25         |
| 19            | ரஜயகெலே   | 0 0 21         |
| 21            | — ரேட்டி  | 0 0 26         |

காணித் துண்டு காணியின் பெயர்

|     |                           |        |
|-----|---------------------------|--------|
| 22  | — அணைக்கடம்               | 0 0 25 |
| 23  | வியப்பராயத்தன்            | 1 1 17 |
| 24  | பறன்பாற                   | 0 0 24 |
| 31  | — வாயக்கால்               | 0 1 14 |
| 32  | வியப்பராயத்தன்            | 0 0 34 |
| 33  | — ரேட்டி                  | 0 1 6  |
| 33½ | — அணைக்கடம்               | 0 0 32 |
| 34  | வியப்பராயத்தன்            | 0 2 21 |
| 35  | — வாயக்கால்               | 0 0 8  |
| 36  | வியப்பராயத்தன்            | 0 1 8  |
| 37  | — வண்டிப்பாதை             | 0 0 22 |
| 38  | வியப்பராயத்தன்            | 1 1 32 |
| 39  | — வாயக்கால்               | 0 0 11 |
| 41  | பனுகந்தவெவவெவ (அணைக்கடம்) | 0 0 12 |
| 12  | பனுகந்தவெவவெவ (வாயக்கால்) | 0 0 7  |

மொத்தம் 165 3 14

அநுராதபுரம் நி உ. 1—1956

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,090 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ந் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிசுகுரிய காணியென வெளிப்படுத்தி முடிசுகுரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிசுக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 9 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம் டபிள்யு எப் அபயக்கோன,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலுப் பலாத்தையச் சேர்ந்த மஹப்பாத்தன் கோற்றையிலுள்ள கோமற்றிகாவல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்கட்குள்ளிருக்கின்றன

வடக்கு ஹெட்டாவெவ கிராமத்தின் எல்லை

கீழ்க்கு யான் ஓயின் ஓர் பாகம் (கலென்பிந்துனுவெவ கிராமத்தின் எல்லை)

தெற்கு யான் ஓயின் ஓர் பாகம் (திக்கன்பாத்தன் கிராமத்தின் எல்லை) அருவியின் ஓர் பாகம் (றம்பாவெவ கிராமத்தின் எல்லை), றம்பாவெவ கிராமத்தின் எல்லை

மேற்கு . றம்பாவெவயின்தும் திவுலவெவயின்தும் கிராமங்களின் எல்லைகள்,

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,438

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

| காணித் துணடு | காணியின் பெயர்                                  | விசாலம் ஏ ரு ப |
|--------------|---|----------------|
| 1            | பிலிமேலங்கறேன (புணருத்தாரன சேமிப்பு)            | 3 0 21         |
| 2            | பிலிமேலங்கறேன (கிராமச் சங்க ரேட்டுடன் சேமிப்பு) | 0 0 15         |
| 3            | பிலிமேலங்கறேன                                   | 10 1 39        |
| 4            | சேறுகறவத்த                                      | 1 0 0          |
| 5            | — கிராமச் சங்க ரேட்டு                           | 0 2 27         |
| 6            | வாகறவத்த  | 1 0 0          |
| 7            | — பிரசித்த வேலைகந்தோர் ரேட்டு                   | 3 2 20         |
| 8            | அறூகறவத்த                                       | 1 0 0          |
| 9            | புறுத்தகறவத்த                                   | 1 0 0          |
| 10           | — பாதை  | 0 0 27         |
| 11           | கோனகறவத்த                                       | 0 3 14         |
| 12           | பனக்கறவத்த                                      | 0 3 29         |
| 13           | ஹூறிமாரகறவத்த                                   | 1 0 0          |
| 15           | தம்பகறவத்த                                      | 35 0 28        |
| 16           | — அருவி   | 0 1 32         |
| 17           | — அருவி   | 1 2 17         |
| 18           | ஹெலம்பகறவத்த                                    | 2 3 11         |
| 19           | — அருவி   | 0 0 32         |
| 20           | — கறபாறை  | 1 0 33         |
| 21           | எபேலங்ககெலே                                     | 2 1 17         |
| 22           | — கறபாறை  | 2 3 17         |
| 23           | எபேலங்ககெலே                                     | 2 2 29         |
| 24           | — அருவி   | 0 1 24         |
| 25           | — அருவி   | 1 2 7          |
| 26           | — அருவி   | 0 0 33         |
| 27           | யானஓய (அருவி) (அரைவாசி விசாலம்)                 | 5 1 12         |
| 28           | யான ஓயகெலே                                      | 23 3 1         |
| 29           | குமபுகறகெலே                                     | 26 3 9         |
| 30           | கலேகெலே   | 2 1 3          |
| 31           | — கறபாறை  | 3 3 29         |
| 32           | சியம்பலாகறவத்த                                  | 5 2 15         |
| 33           | ஹெலம்பகற இடம் (அருவியுடன் சேமிப்பு)             | 0 3 25         |
| 34           | பலுகறஇடம்                                       | 0 2 32         |
| 35           | பலுகறஇடம் (அருவியுடன் சேமிப்பு)                 | 0 3 37         |
| 36           | கதுறுகறகுமபுற                                   | 1 0 13         |
| 37           | கோனகறவத்த (அணைக்கட்டுடன் சேமிப்பு)              | 0 0 37         |
| 38           | கதுறுகறகுமபுற ( ஷெ )                            | 0 1 39         |
| 40           | — வாயக்கால                                      | 0 0 13         |
| 41           | — அருவி   | 0 3 9          |
| 42           | — வாயக்கால                                      | 0 0 5          |
| 43           | சியம்பலாகற இடம் (அருவியுடன் சேமிப்பு)           | 1 0 4          |
| 44           | ஷெ  | 2 0 12         |
| 45           | ஷெ (அருவியுடன் சேமிப்பு)                        | 0 1 34         |
| 46           | ஷெ  | 0 1 39         |
| 47           | கோமாறிகவலவெவ (குளமுட அணைக்கட்டுடன்)             | 30 2 38        |
| 48           | தம்பகறயாய                                       | 37 2 0         |
| 49           | தம்பகறகெலே                                      | 4 1 1          |
| 50           | குமபுகறகெலே                                     | 6 0 21         |
| 51           | — அருவி   | 0 0 15         |
| 52           | — கறபாறை  | 2 2 24         |
| 53           | ஹெலம்பகற இடம்                                   | .. 1 2 16      |
| 54           | ஹெலம்பகறவத்த                                    | .. 2 3 27      |
| 55           | சியம்பலாகறவத்த                                  | .. 1 1 3       |
| 56           | — கறபாறை  | .. 2 1 24      |
| 57           | கலேகெலே   | .. 3 0 18      |
| 58           | — அருவி   | 0 0 18         |
| 59           | — அருவி   | 1 2 25         |
| 60           | குமபுகறகெலே                                     | 6 0 0          |
| 61           | — அடிப்பாதை                                     | 0 0 3          |
| 62           | — அருவி   | 0 1 20         |
| 63           | — அடிப்பாதை                                     | 0 0 7          |
| 64           | பலுகறவத்த                                       | 10 3 33        |
| 65           | — கறபாறை  | 1 0 21         |
| 66           | — அருவி   | 0 0 12         |
| 67           | — அருவி   | 0 0 13         |
| 68           | — அருவி (அரைவாசி விசாலம்)                       | 0 0 9          |
| 69           | — கறபாறை  | 0 1 22         |
| 70           | பலுகறவத்த                                       | 2 1 8          |
| மொத்தம்      |   | 269 1 18       |

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,091 (அறுராத்தபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகைகளேனும் தமக்கு உரித்துண்டென்றும் 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடிபிற கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காவலியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோற்றி கொடுக்கப்பட்டது

எம். டி. எயு எப். அயங்கனோன்,  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துணைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு ---(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கான (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளினை, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை.

அட்டவணை

வட மத்திய மாகாணம், அனுராத்தபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாகந்த யைச் சேர்ந்த மஹப்பாததன கோற்றியிலுள்ள ரம்பாவெவ கிராமத்திலிருக்கும் கீழ்க்காணும் காணித்துணைகளை இக்காணித் துணைகளைசொல்லாம கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு திவுலவெவயினதும் கொமறிகாவலயினதும் கிராமங்களின் எல்லைகள்

கீழ்க்கு கொமறிகாவல கிராமத்தின் எல்லை, யானஓயவின ஓர்பாகம் (திக்கன்பொத்ததன கிராமத்தின் எல்லை)

தெற்கு திக்கப்பொத்ததனவுக்கு செல்லும் வண்டியுப் பாதையின் ஓர்பாகம் (மஹகிறிமெட்டியாவ கிராமத்தின் எல்லை), மஹகிறிமெட்டியாவ கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர்பாகம் (மஹகிறிமெட்டியாவ கிராமத்தின் எல்லை) மஹகிறிமெட்டியாவ கிராமத்தின் எல்லை

மேற்கு மஹகிறிமெட்டியாவ இன்னும் கிறிமெட்டிக்கோனவெவஇன்னும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் இல 1,439

| காணித் துணடு | காணியின் பெயர்                      | விசாலம் ஏ ரு ப |
|--------------|-------------------------------------|----------------|
| 1            | — அருவி (வறறிய)                     | .. 0 0 15      |
| 2            | — அணைக்கட்டு                        | 0 0 26         |
| 3            | கொடவெலமுகலான, வீறகறமுகலான           | 47 2 31        |
| 4            | — அணைக்கட்டு                        | 1 1 8          |
| 5            | வெவஇறவ இடம்                         | 8 1 14         |
| 6            | ரம்பாவெவ (குளமுட அணைக்கட்டுடன்)     | 16 2 11        |
| 7            | தம்பகறகெலே (அணைக்கட்டுடன் சேமிப்பு) | 4 0 39         |
| 8            | — அருவி (வறறிய)                     | 0 0 31         |
| 9            | தம்பகறகெலே                          | 11 1 10        |
| 10           | பலுகறஇடம், கொடவெலநத                 | 10 1 35        |
| 11           | புறுத்தகறவத்த                       | 0 3 28         |
| 12           | கோனகறவத்த                           | 1 0 8          |
| 13           | வீறகறவத்த                           | 1 0 7          |
| 14           | பலுகறவத்த                           | 1 0 21         |
| 15           | பலுகறவத்த                           | 0 3 2          |
| 16           | தெலம்பகறவத்த                        | 1 0 0          |
| 17           | கோனகறவத்த                           | 0 3 37         |
| 18           | — பிரசித்த வேலை கந்தோர் ரேட்டு      | 3 1 21         |
| 19           | பலுகறமுகலான                         | 5 1 18         |
| 20           | கொலொனகறவத்த, சியம்பலாகறயாய          | .. 12 1 18     |
| 21           | — அருவி (வறறிய)                     | 0 0 28         |
| 22           | சியம்பலாகறயாய                       | .. 1 1 1       |

| காணித துண்டு | காணியின் பெயர்                  | விசாலம் ஏ ரு ப |
|--------------|---------------------------------|----------------|
| 23           | — அருவி (வறறிய)                 | 0 1 4          |
| 24           | சியம்பலாகறையாய                  | 1 2 31         |
| 25           | — கற்பாறை                       | 0 2 33         |
| 26           | அருவி (அரைவாசி விசாலம்)         | 0 0 11         |
| 27           | யானைய (அருவி) (அரைவாசி விசாலம்) | 1 0 3          |
| 28           | — அருவி                         | 0 0 8          |
| 29           | பலுகறகெலே                       | 8 0 34         |
| 30           | — கற்பாறை                       | 0 3 23         |
| 31           | — வண்டிப்பாறை (அரைவாசி விசாலம்) | 0 0 25         |
| 31½          | — றே                            | 0 0 2          |
| 32           | — அருவி                         | 0 0 35         |
| 33           | — வண்டிப்பாறை                   | 0 0 10         |
| 34           | — றே                            | 0 1 12         |
| 35           | சியம்பலாகறையாய, வெலிவெலேவேறா    | 21 3 4         |
| 36           | கல்வெட்டிய                      | 0 1 34         |
| 37           | — அருவி (அரைவாசி விசாலம்)       | 0 0 9          |
| 38           | — றே ( றே )                     | 0 0 12         |
| 39           | பலுகறகெலே                       | 10 0 28        |
| 40           | — அருவி                         | 0 1 8          |
| 41           | பலுகறகெலே                       | 2 2 10         |
| 42           | மிலக்கறகெலே                     | 8 2 12         |
| 43           | — அருவி                         | 0 0 34         |
| 44           | சியம்பலாகறையாய                  | 4 2 32         |
| மொத்தம்      |                                 | 192 1 26       |

அனுராதபுரம் நி உ 3—1956

**காணியுரிமை நிரணயச் சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,092 (அனுராதபுரம்)

இக்கோட்டைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ம் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிதது, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயக்கோன,  
காணியுரிமை நிரணய உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவையா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமாதலா அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை.

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அனுராதபுர டிஸ்திரிக், ஹூயூயூ பலாதத யைச்சோந்த மஹப்பொத்தன கோற்றையிலுள்ள கிறிமெட்டி கோளவெல கிராமத்தில் இருக்கும் கீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகள் எல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு திவுலவெல கிராமத்தின் எல்லை  
கீழ்க்கு நம்பாவெலயினதும் மஹ கிறிமெட்டியாவயினதும் கிராமங்களின் எல்லைகள், மூக்கிறியாவ எலயின ஓர் பாகம் (வெலிகொலவேல குடாகம் கிராமத்தின் எல்லை)

தெற்கு மூக்கிறியாவ எலயின ஓர் பாகம் (வெலிகொலவேல குடாகம் கிராம )ன் எல்லை) மூக்கிறியாவ கிராமத்தின் எல்லை  
மேற்கு அருவி (மூக்கிறியாவ கிராமத்தின் எல்லை) மூக்கிறியாவ கிராமத்தின் எல்லை, தஹநெகவெலயிலிருந்து திவுலவெல வரை செல்லும் ரேட்டு (மூக்கிறியாவ கிராமத்தின் எல்லை)

இலங்கை யளவை கிராமப் படம் இல 1,145

| காணித் துண்டு | காணியின் பெயர்   | விசாலம் ஏ ரு ப |
|---------------|--|----------------|
| 1             | கட்டுகெலேறேன   | 7 0 34         |
| 2             | — அணைக்கட்டு   | 1 2 39         |
| 3             | குருந்துகறகெலே   | 60 3 14        |
| 4             | — அருவி  | 0 1 35         |
| 5             | கட்டுகெலேறேன   | 7 3 10         |
| 6             | — றே   | 9 1 33         |
| 7             | — அணைக்கட்டு   | 1 0 33         |
| 8             | கட்டுகெலேறேன   | 6 1 27         |
| 9             | — அருவி  | 0 1 20         |
| 10            | கட்டுகெலேறேன   | 17 3 21        |
| 11            | — அருவி  | 0 1 24         |
| 12            | வீறமூக்கலான  | 71 2 37        |
| 13            | கிறிமெட்டியுறையின (கிறிமெட்டிய ஹினன திரி கோண அளவை குறிப்பு ஸ்தானத்ததைக் கொண்டது) | 22 0 9         |
| 14            | — அணைக்கட்டு   | 0 2 22         |
| 15            | — வாய்க்கால்   | 0 0 18         |
| 16            | வீறகறகெலேறேன, திவுலகறகெலேறேன   | 35 2 11        |
| 17            | திவுலகறகெலே  | 7 1 11         |
| 18            | திவுலகறகெலே (அணைக்கட்டுடன் சேமிப்பு)   | 3 3 12         |
| 19            | கிறிமெட்டிகோளவெல (குளமும் அணைக்கட்டுமும்)  | 37 0 31        |
| 20            | — அடிப்பாறை  | 0 0 21         |
| 21            | புறுத்தகறகெலேவான   | 5 1 20         |
| 22            | கட்டுகெலேறேன, பலுகறகெலே, திவுலகறகெலே   | 42 2 6         |
| 23            | ஹோறவளல்  | 0 0 18         |
| 24            | மஹகிறிமெட்டியாவவெல (குளம்) (மஹகிறிமெட்டியாவ குளத்தின் ஓர் பாகம்)                 | 1 0 38         |
| 26            | சியம்பலகறகெலே  | 2 2 2          |
| 27            | — றே   | 2 1 3          |
| 27½           | அக்கறகெலே  | 0 3 1          |
| 28            | சியம்பலகறகெலே (மூக்கிறியாவ எலவுடன் சேமிப்பு)                                     | 3 0 11         |
| 29            | மூக்கிறியாவ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)  | 0 1 20         |
| மொத்தம்       |  | 350 2 21       |

அனுராதபுரம் நி உ 4—1956

**காணியுரிமை நிரணயச் சட்டம்**

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்  
நி 3,093 (அனுராதபுரம்)

இக்கோட்டைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரிததுண்டென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ம் தேதியிலிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிதது, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயக்கோன,  
காணியுரிமை நிரணய உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெயிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவையா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை மில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வட மததிய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாதத யைச சோந்த மஹபொததன கோறணியினுள்ள வெலிகொலலேவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக் காணித் துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள் இருக்கின்றன —

வடக்கு மஹபுறியாவ எலயின ஓர் பாகம் (முகுறியாவ கிராமத்தின் எல்லை),

கிழக்கு வெலிகொலலேவ குடாகம் கிராமத்தின் எல்லை,

தெற்கு அணைக்கட்டு,

மேற்கு உடடியனகுளம் கோறணியின் எல்லை, அணைக்கட்டின் ஓர் பாகம் (உடடியனகுளம் கோறணியின் எல்லை)

இலங்கையளவை கிராமப்படம் இல 1,449

| காணித் துணடு | காணியின் பெயர்                                      | விசாலம் ஏ ரு ப |
|--------------|---|----------------|
| 1            | அணைக்கட்டு (அரைவாசி விசாலம்)                        | 1 0 16         |
| 2            | மஹபுறியாவ எல் (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)     | 1 3 20         |
| 3            | வெலிகொலலேவவேறேன                                     | 63 2 13        |
| 4            | திவுலகஹவேறேன  | 1 1 19         |
| 5            | ஷே  | 1 0 4          |
| 6            | ஷே  | 0 3 37         |
| 7            | ஷே  | 0 3 37         |
| 8            | ஷே  | 0 3 15         |
| 10           | திவுலகஹவத்த   | 1 0 10         |
| 11           | ஷே  | 1 0 11         |
| 12           | மைலகஹவேறேன  | 3 1 6          |
| 13           | — வண்டிப்பாதை                                       | 0 2 10         |
| 14           | தம்பகஹஇடம் (அரசாங்க நூல்கள் கட்டப்பட்ட சாந்துகிணறு) | 0 0 8          |
| 15           | ஷே  | 1 1 1          |
| 16           | மீகஹஇடம்  | 2 1 5          |
| 17           | குடமபுக்கஹஇடம் (அருவியுடன் சேமிப்பு)                | 1 1 4          |
| 18           | ஷே  | 1 0 1          |
| 20           | வெலிகொலலேவமினிபிட்டனிய (சலககாலை)                    | 1 3 5          |
| 21           | வெலிகொலலேவவேறேன                                     | 6 2 32         |
| 22           | — வண்டிப்பாதை                                       | 0 0 32         |
| 23           | வெலிகொலலேவவேறேன                                     | 0 3 19         |
| 26           | ஷே  | 1 2 29         |
| 27           | ஹொறவ எல் (வாயக்கால்)                                | 0 0 13         |
| 29           | வெலிகொலலேவவேறேன, சியமபலாகஹவேறேன, வெவேஇலமத்தேவேறேன   | 43 3 8         |
| 30           | — அருவி (வறறிய)                                     | 0 1 38         |
| 31           | வெலிகொலலேவவெவ (குளமும் அணைக்கட்டும்)                | 29 0 26        |
| 32           | — அடிப்பாதை   | 0 0 18         |
| 33           | திவுலகஹவேறேன  | 1 0 20         |
| 34           | ஷே  | 1 0 8          |
| 35           | — வண்டிப்பாதை                                       | 0 1 35         |
| 36           | கலகந்த  | 0 2 12         |
| 37           | — அணைக்கட்டு  | 0 1 28         |
| 38           | வெலிகொலலேவவேறேன, பிஸசவெவவேறேன                       | 0 2 0          |
| 39           | — அருவி (வறறிய)                                     | 0 0 17         |
| 40           | வெலிகொலலேவவேறேன, பிஸசவெவவேறேன                       | 29 2 23        |
|              | மொத்தம்   | 202 1 18       |

அநுராதபுரம் நி. உ 5—1956

காணியுரிமை நிர்ணயக் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 3,094 (அநுராதபுரம்)

இதோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்தானதென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம் 18 ம் தேதியிலிருந்து முன்னர் மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி, அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன்

விஷயத்திற் செயவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று (மற்ற சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி, இக்கலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றன

1956 ம் ஆண்டு (மாசு) பங்குனி மாதம் 9 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கர்தோற்ற கொடுக்கப்பட்டது

எம் டபிளவு. எப் அபயக்கோள், காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி, வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் 'நிர்ணய அறிவித்தல் உரிமை' என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படிப்புகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்குள்வெற்றிலையுமுள்ள வழியிற்றது அக்காணிகளுக்குள்ள உரித்துக்கொண்டபதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை மில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

வட மததிய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாதத யைச சோந்த மஹபொததன கோறணியினுள்ள வெலிகொலலேவ குடாகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துணடுகளை இக் காணித் துணடுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள் இருக்கின்றன —

வடக்கு முகுறியாவ எலயின ஓர் பாகம் (கிறிமெட்டி கோணவெவ கிராமத்தின் எல்லை),

கிழக்கு மஹபுறியாவ கிராமத்தின் எல்லை,

தெற்கு புனகிறுமில்லேவ கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பாகம் (உடடியனகுளம் கோறணியின் எல்லை — நஹநெகவெவ கிராமம்) உடடியனகுளம் கோறணியின் எல்லை (நஹநெகவெவ),

மேற்கு அணைக்கட்டு, வெலிகொலலேவ இன்னும் முகுறியாவ இன்னும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கையளவை கிராமப்படம் இல 1,450

| காணித் துணடு | காணியின் பெயர்   | விசாலம் ஏ ரு ப |
|--------------|--|----------------|
| 1            | மஹபுறியாவ எல் (அருவி) (அரைவாசி விசாலம்)                        | 0 2 2          |
| 2            | திவுலகஹவேறேன, சியமபலாகஹவேறேன, (முகு கிறியாவ எல்வுடன் சேமிப்பு) | 1 1 24         |
| 3            | மீகஹகுமபுற   | 0 3 28         |
| 5            | ஷே   | 1 3 10         |
| 6            | சியமபலாகஹவேறேன, வீரகஹவேறேன                                     | 82 2 10        |
| 7            | சியமபலாகஹவேறேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)                        | 0 3 34         |
| 8            | — கற்பாறை  | 0 0 17         |
| 9            | — வாயக்கால்  | 0 0 5          |
| 10           | சியமபலாகஹவேறேன, (அணைக்கட்டுடன் சேமிப்பு)                       | 1 2 6          |
| 11           | சியமபலாகஹவேறேன, கல அடிச்சேனை                                   | 2 1 38         |
| 12           | — வண்டிப்பாதை  | 0 0 36         |
| 13           | குடாவெலிகொலலேவவெவ (குளமும் அணைக் கட்டும்)                      | 18 2 17        |
| 14           | — வண்டிப்பாதை  | 0 1 25         |
| 15           | — கற்பாறை  | 1 3 20         |
| 16           | கல அடிக்காடு, கலகாவகெலே  | 1 3 19         |
| 17           | வெவேஇலமத்தேவேறேன, மஹவேறையாய, பார லகவேறேன, கலவலவேறேன            | 105 1 36       |
| 18           | மலபோறுவச்சேனை, மலபோறுவெவகெலே                                   | 4 1 30         |
| 19           | — அருவி (அரைவாசி விசாலம்)                                      | 0 0 30         |
| 20           | மஹயாயமுகலான  | 6 0 8          |
|              | மொத்தம்  | 231 1 35       |

அநுராதபுரம் நி. உ 6—1956

காணியுரிமை நிர்ணயக் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 3,095 (அநுராதபுரம்)

இதோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்தானதென்று 1956 ம் ஆண்டு (மே) வைகாசி மாதம்



18 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அடைய விஷயத்திற்கு செய்யவேண்டியான செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம னூடு (மாச) பங்குனி மாதம் 9 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**எம் டபிள்யூ எப். அபயக்கோன,**  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிக் கரைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த யைச் சேர்ந்த உடடியனகுளம் கோறையிலுள்ள திம்பிறிவெவ கிராமத்தில இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக் காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுளிருக்கின்றன.—

வடக்கு தமமனனுகொட கிராமத்தின் எல்லை, திம்பிறிவெவ எலயின் ஓர் பாகம் (தமமனனுகொட கிராமத்தின் எல்லை) தமமனனுகொட கிராமத்தின் எல்லை,

- கிழக்கு எல்பத்தகம் கிராமத்தின் எல்லை,
- தெற்கு எல்பத்தகம் கிராமத்தின் எல்லை,
- மேற்கு கனத்த கோறையின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 1,453

| காணித் துண்டு | காலியின பெயர்                             | விசாலம் எ ரூ ப |
|---------------|---|----------------|
| 1             | — அடிப்பாதை                               | 0 0 2          |
| 2             | — ஷே                                      | 0 0 1          |
| 3             | ஹிக்கஹேன, வெலப்பஹலதேன                     | 34 2 35        |
| 4             | திம்பிறிவெவ எல் (அருவி) (அரைவாசி விசாலம்) | 0 0 5          |
| 5             | தம்பகஹேன (அருவியுடன் சேமிப்பு)            | 0 1 17         |
| 6             | கிறிஷ்டுதன்கல்கலான                        | 6 2 21         |
| 7             | வெலப்பஹலதேன                               | 11 1 7         |
| 8             | திம்பிறிவெவ எல் (அருவி)                   | 0 2 0          |
| 9             | — அருவி (வறறிய)                           | 0 0 24         |
| 10            | வெலப்பஹலதேன                               | 4 3 16         |
| 11            | திம்பிறிவெவ (குளமும் அணைக்கடும்)          | 26 0 8         |
| 12            | — அடிப்பாதை                               | 0 0 2          |
| 13            | வெவகாவதேன                                 | 2 1 37         |
|               | மொத்தம்                                   | 87 0 15        |

அநுராதபுரம் நி. உ. 7—1956

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,096 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம னூடு (மே) வைகாசி மாதம் 18 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன்

விஷயத்திற்கு செய்யவேண்டியான செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம னூடு (மாச) பங்குனி மாதம் 9 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**எம் டபிள்யூ எப் அபயக்கோன,**  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிக் கரைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைகளுள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த யைச் சேர்ந்த உடடியனகுளம் கோறையிலுள்ள உலபத்தவெவ கிராமத்தில இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுளிருக்கின்றன —

- வடக்கு எல்பத்தகம் கிராமத்தின் எல்லை,
- கிழக்கு கோனவெவ கிராமத்தின் எல்லை,
- தெற்கு இஹல கைத்தகம் கிராமத்தின் எல்லை,
- மேற்கு கந்தர் கோறையிலுள்ள இறுதிக் கிராமப்படம் இல 795 ரத்தமேல் கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 1,455

| காணித் துண்டு | காலியின பெயர்                  | விசாலம் எ ரூ ப |
|---------------|--------------------------------|----------------|
| 1             | உலபத்தவெவதேன                   | 36 1 0         |
| 2             | உலபத்தவெவ (குளமும் அணைக்கடும்) | 13 2 2         |
| 3             | மீகஹஇடம்                       | 2 0 6          |
| 4             | தம்பகஹஅகத்தே                   | 1 1 18         |
| 5             | தம்பகஹஇடம்                     | 1 1 14         |
| 6             | கதுறுகஹஇடம்                    | 6 1 25         |
| 7             | தல்கஹஇடம்                      | 1 1 5          |
| 8             | தல்கஹஇடம் (பாதைக்கான சேமிப்பு) | 0 0 14         |
| 9             | தம்பகஹஇடம்                     | 1 2 9          |
| 10            | குமபுகஹஇடம்                    | 1 1 13         |
| 11            | மீகஹஇடம்                       | 1 0 26         |
| 12            | விந்தகாவஇடம்                   | 0 0 5          |
| 13            | மைல்கஹஇடம்                     | 1 0 7          |
| 14            | கோனகஹஇடம்                      | 1 0 15         |
| 15            | உலபத்தவெவதேன                   | 3 2 11         |
| 16            | — அடிப்பாதை                    | 0 0 29         |
| 17            | உலபத்தவெவதேன                   | 7 3 22         |
| 18            | உலபத்தவெவமுகலான                | 1 0 39         |
| 19            | ஷே                             | 22 3 9         |
| 20            | உலபத்தவெவதேன                   | 11 1 5         |
| 21            | — அருவி (வறறிய)                | 0 2 34         |
| 22            | உலபத்தவெவமுகலான                | 22 2 32        |
|               | மொத்தம்                        | 138 3 20       |

அநுராதபுரம் நி. உ. 8—1956

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 3,097 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம னூடு (மே) வைகாசி மாதம் 18 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணி

புரிமை நிர்ணய சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயலவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாபடி இக்குல அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது

1956 ம (மாச) பங்குனி மாதம் 9 ந தேதியிலென்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கநதோரிற் கொடுக்கப்பட்டது

**எம். டபிள்யூ. எப். அபயக்கோன,**  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவ ரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

**அட்டவணை**

வட மத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்திரிக், ஹூறுலு பலாத்த யைச சோந்த உடயுனகுளம் கோறையிலுள்ள கோனவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணித் துண்டுக ளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு எல்பக்கம் கிராமத்தின் எல்லை, அடிப்பாபாதை, வான எல், எல்பக்கம் கிராமத்தின் எல்லை, கைநட்டமயிலிருந்து கண்டகலத்திலிய வரை செல்லும் பிரசித்த வேலைக் கந்தோரா ரோட்டின் ஓர பாகம் (எல்பத் தம் கிராமத்தின் எல்லை) அமுனுகொலே கிராமத்தின் எல்லை (இறுதிக் கிராமப்படம் இல 1,302),

கிழக்கு நிக்கவெவ கிராமத்தின் எல்லை,  
தெற்கு எத்தத்தெந்தேவயின்தும் இஹல் கைநட்டம் கிராமங்களின் எல்லைகள்,  
மேற்கு உல்பத்தெவ கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் இல 1,456

| காணித் துண்டு | காணியின் பெயர்.                     | விசாலம் ஏ ரூ ப |
|---------------|-------------------------------------|----------------|
| 4             | கோனவெவவேறன (அணைக்கட்டுடன் சேமிப்பு) | 1 2 4          |
| 6             | ஷெ (ஹொறவ எல்வுடன் சேமிப்பு)         | 0 0 35         |
| 7             | கோனவெவவேறன                          | 0 0 34         |
| 8             | — வாயக்கால்                         | 0 0 3          |
| 9             | ஹொறவ எல் (வாயக்கால்)                | 0 0 35         |
| 10            | கோனவெவவேறன (ஹொறவ சேமிப்பு)          | 0 1 5          |
| 12            | கோனவெவவேறன                          | 1 0 3          |
| 13            | ஷெ                                  | 1 2 38         |
| 14            | கோனகஹஅக்கறே                         | 3 1 6          |
| 15            | ஷெ                                  | 1 3 39         |
| 16            | கோனவெவ இடம் (பாதைக்கான சேமிப்பு)    | 0 0 7          |
| 17            | கோனவெவ இடம்                         | 2 1 25         |
| 18            | தம்பகஹஇடம்                          | 1 0 4          |
| 19            | தம்பகஹஇடம்                          | 0 3 36         |
| 20            | கோனவெவவேறன                          | 2 2 30         |
| 21            | தம்பகஹஇடம்                          | 0 3 37         |
| 22            | ஷெ                                  | 1 0 1          |
| 23            | ஷெ                                  | 0 3 36         |
| 24            | ஷெ                                  | 0 3 38         |
| 25            | ஷெ                                  | 1 0 11         |
| 26            | கோனவெவ இடம்                         | 6 3 32         |
| 27            | — வண்டிப்பாபாதை                     | 0 0 35         |
| 28            | கோனவெவ இடம்                         | 2 0 26         |
| 29            | தம்பகஹ அக்கறே                       | 0 3 27         |
| 30            | ஷெ                                  | 0 3 38         |
| 31            | கோனவெவ இடம்                         | 4 0 7          |
| 32            | ஷெ (சாந்துகிணறைக் கொண்டது)          | 0 0 7          |
| 33            | — அடிப்பாபாதை                       | 0 0 5          |
| 34            | தம்பகஹ அக்கறே                       | 1 0 29         |
| 35            | ஷெ ..                               | 1 0 19         |
| 36            | ஷெ ..                               | 1 0 25         |

| காணித் துண்டு | காணியின் பெயர்                                       | விசாலம் ஏ ரூ ப |
|---------------|--|----------------|
| 37            | — வண்டிப்பாபாதை                                      | 0 1 18         |
| 38            | கோனவெவவேறன   | 11 3 3         |
| 39            | — அருவி (வறறிய)                                      | 0 0 11         |
| 40            | — பிரசித்த வேலைக் கந்தோரா ரோட்டு (அரை வாசி விசாலம்)  | 0 2 8          |
| 41            | — அடிப்பாபாதை  | 0 0 19         |
| 42            | கல்வெட்டியேவேறன                                      | 9 3 0          |
| 43            | — அணைக்கட்டு (கற்பாறையுடையது)                        | 0 1 5          |
| 44            | பனசல்வெவ (குளம்) (பாவிமாமல் விடப்பட்ட)               | 2 0 29         |
| 45            | கல்பொக்குள (குளம்)                                   | 0 3 14         |
| 46            | தம்பகஹவேறன   | 8 3 17         |
| 47            | தம்பகஹ (கற்பாறையும் அழிவுகளும)                       | 5 2 26         |
| 48            | — அருவி (வறறிய)                                      | 0 0 20         |
| 49            | ஹீனநேழ்கலான  | 3 2 39         |
| 50            | — அணைக்கட்டு (கற்பாறையுடையது)                        | 0 2 27         |
| 51            | பாஹுவெவ (குளம்) (பாவிமாமல் விடப்பட்ட)                | 12 3 12        |
| 52            | கல்வெட்டியுழ்கலான, ஹீனநேழ்கலான, கிறி எல்லிணைநேழ்கலான | 149 3 33       |
| 53            | — அருவி (வறறிய)                                      | 0 1 29         |
| 54            | ஹீனநேழ்கலான  | 70 2 22        |
| 55            | — அருவி (வறறிய)                                      | 0 1 21         |
| 56            | ஹீனநேழ்கலான  | 7 1 38         |
| 57            | — அருவி (வறறிய)                                      | 0 0 38         |
| 58            | மொறவெவ (குளம்) (பாவிமாமல் விடப்பட்ட)                 | 14 1 33        |
| 59            | — அணைக்கட்டு (கற்பாறையுடையது)                        | 0 3 28         |
| 60            | — அடிப்பாபாதை  | 0 0 20         |
| 61            | ஹீனநேழ்கலான  | 7 1 5          |
| 62            | — அருவி (வறறிய)                                      | 0 2 30         |
| 63            | ஹீனநேழ்கலான  | 100 0 4        |
| 64            | கோனவெவவேறன   | 6 2 10         |
| 65            | — பிரசித்த வேலைக்கந்தோரா ரோட்டு                      | 3 3 4          |
| 66            | கோனவெவ (குளமும் அணைக்கட்டும்)                        | 36 0 3         |
| 67            | கோனவெவவேறன   | 7 0 31         |
| 68            | கோனவெவவேறன   | 6 1 25         |
| 69            | — அடிப்பாபாதை  | 0 0 18         |
| 70            | கோனவெவவேறன   | 17 0 23        |
| 71            | — அருவி (வறறிய)                                      | 0 0 38         |
| 72            | கோனவெவவேறன   | 3 1 10         |
| 73            | கோனவெவவேறன   | 2 2 39         |
| 74            | — அருவி (வறறிய)                                      | 0 1 12         |
| 75            | கோனவெவவேறன   | 21 3 32        |
| மொத்தம்       |  | 557 2 37       |

அநுராதபுரம் நி உ 9—1956

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**  
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை நி 3,098 (அநுராதபுரம்)

இக்குட்குணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 (மே) வைகாசி மாகம் 18 ந தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இக்கண்டியிற் கையொப்ப மிட்டவருக்கு\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாபடி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயலவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத் தின் 4 ம பிரிவினாபடி இக்குல அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது

1956 ம (மாச) பங்குனி மாதம் 9 ந தேதியிலென்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கநதோரிற் கொடுக்கப்பட்டது

**எம் டபிள்யூ எப். அபயக்கோன,**  
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தா

\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்தகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்படவுருக்கும் காணித் துண்டுகளைவிட, விவ ரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், அநுராதபுர டிஸ்ட்ரிக்ட், ஹூறுலுப்பலாத்த யைச் சேர்ந்த உடியன்குளம் கொற்றையிலுள்ள மறிகாரயகம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு முறியகடவல் கிராமத்தின் எல்லை,  
கீழ்க்கு முறிய கடவலின்மேல் மானகடடிய இனமும் கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு மானகடடிய கிராமத்தின் எல்லை,  
மேற்கு தம்பகொலையிலிருந்து மானகடடியவரை செல்லும் வணர்ப பாதையின் ஓர் பாகம் (தம்பகொலைய கிராமத்தின் எல்லை) தம்பகொலைய கிராமத்தின் எல்லை

இலக்கை யளவை கிராமப்படம் இல 1,495

| காணித் துண்டு | காணியின் பெயர்  | விசாலம் ஏ ரு ப |
|---------------|---|----------------|
| 1             | மரிகாரயகம்கெலே, வஹகஹேறேன, கொலொன கஹயாய                   | 39 3 6         |
| 2             | யோதளல (அருவி)   | 1 0 38         |
| 3             | மரிகாரயகம்கெலே, தறனகொலையேறேன, கொலொனகஹயாய                | 43 1 27        |
| 4             | குடாமரிகாரயகம்கெலே (குளமும் அணைக்கட்டும)                | 14 1 1         |
| 5             | —அருவி  | 0 0 20         |
| 6             | —அருவி  | 0 2 6          |
| 7             | தறன கொலையேறேன (பாவிபாமல் விடப்பட்ட குளமும் அணைக்கட்டும) | 5 2 13         |
| 8             | தறனகொலையேறேன, தெதுறுவேயாய                               | 29 1 6         |
| 9             | —அருவி  | 0 1 38         |
| 10            | கலவெட்டிமுகலான, குறுப்புலகமமரகலான மரிகாரயகம்கெலே        | 20 1 22        |
| 11            | —அருவி  | 0 0 38         |
| 12            | —அருவி  | 0 1 27         |
| 13            | —அருவி  | 0 0 29         |
| 14            | லொககுமரிகாரயகம்கெலே (குளமும் அணைக்கட்டும)               | 11 2 36        |
| 15            | —வாயக்கால   | 0 0 20         |
| 16            | பாலுகஹயாய (குள 5 திசை அணைக்கட்டுக்கான சேமிப்பு)         | 0 1 15         |
| 17            | —வாயக்கால   | 0 0 10         |
| 18            | கொஹொம்பகஹேறேன, தெதுறுவேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)      | 0 0 23         |

| காணித் துண்டு | காணியின் பெயர்  | விசாலம் ஏ ரு ப   |
|---------------|---|------------------|
| 19            | கொஹொம்பகஹேறேன, தெதுறுவேயாய                                      | 5 1 22           |
| 20            | கொஹொம்பகஹேறேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)                          | 0 2 25           |
| 21            | பாலுகஹயாய ( ஷே )  | 0 3 20           |
| 22            | —வணடிப்பாதை   | 0 2 2            |
| 23            | — ஷே (அரைவாசி திசாலம்)  | 0 0 21           |
| 24            | பாலுகஹயாய, வெலனகஹயாய, கொலொன கஹயாய, கொலொனகஹயாய                   | 45 3 6           |
| 25            | கொஹொம்பகஹேறேன   | 0 3 2            |
| 26            | தெதுறுவேயாய   | 0 1 13           |
| 27            | ஷே  | 0 1 37           |
| 28            | கொஹொம்பகஹேறேன   | 0 2 13           |
| 29            | அட்டிக்காக்கஹேறேன   | 0 2 5            |
| 30            | தெதுறுவேயாய   | 0 2 9            |
| 31            | தெதுறுவேயாய   | 0 1 31           |
| 32            | அட்டிக்காக்கஹேறேன   | 0 2 10           |
| 33            | ஷே  | 0 2 8            |
| 34            | அட்டிக்காக்கஹேறேன, தெதுறுவேயாய (வாயக்காலுடன் சேமிப்பு)          | 0 2 6            |
| 35            | தெதுறுவேயாய   | 0 1 39           |
| 36            | ஷே (அணைக்கட்டுமும் வாயக்கால்களுட னும் சேமிப்பு)                 | 1 0 25           |
| 37            | —வாயக்கால   | 0 0 13           |
| 38            | தெதுறுவேயாய   | 0 1 21           |
| 39            | அட்டிக்காக்கஹேறேன   | 1 0 6            |
| 40            | ஷே  | 0 2 24           |
| 41            | ஷே, தெதுறுவேயாய   | 1 0 3            |
| 42            | ஷே, ஷே  | 1 0 13           |
| 43            | ஷே, ஷே  | 1 0 9            |
| 44            | ஷே, ஷே  | 1 0 23           |
| 45            | ஷே  | 0 1 10           |
| 45½           | ஷே (அருவிக்கான சேமிப்பு)  | 0 0 17           |
| 46            | ஷே, தெதுறுவேயாய   | 1 0 6            |
| 46½           | ஷே (அருவிக்கான சேமிப்பு)  | 0 1 9            |
| 47            | அட்டிக்காக்கஹேறேன, தெதுறுவேயாய                                  | 1 0 11           |
| 47½           | அட்டிக்காக்கஹேறேன (அருவிக்கான சேமிப்பு)                         | 0 1 21           |
| 48            | தெதுறுவேயாய, வெலனகஹயாய, வெலனகஹ யாய, கந்தேறேன, குறுப்புலகமமரகலான | 20 2 23          |
| 48½           | —அணைக்கட்டு   | 0 0 28           |
| 49            | —அருவி  | 0 0 6            |
| 50            | தெதுறுவேயாய (அருவி)   | 0 2 30           |
| 51            | வெலனகஹயாய, கந்தேறேன   | 9 1 19           |
| 52            | தெதுறுவேயாய (அருவி)   | 0 1 15           |
|               |   | மொத்தம் 279 2 22 |

அநுராதபுரம் நி உ 10—1956

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புருசி பண்டா புலங்குலம் ஆகிய நாள் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்ட்ரிக்ட், கொழும்புக் காரியாதிக்காரி டிவிஷன் கோட்டே நகர சபை எல்லைக்குள், பிறற கோட்டையில் இருக்கும் பெத்தகான தெற்கு ரேட்டின் வரிமதிப்பு இல 18, 18/1 ஐக் கொண்ட குறுண்டுவத்தை, தெற்கெல்லாவத்தை எனனும் காணிகளிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 7½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதிக் காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு கே ஏவின சிலவாவினும் மற்றவர்களாலும் உரிமை பாராட்டப்படும் பெத்தகான தெற்கு ரேட்டின் வரிமதிப்பு இல 107/1 ஐக் கொண்ட திம்பிரிகஹாவத்தை எனனும் காணி, கீழ்க்கு பிறற கோட்டையிலிருந்து பொரலையேறேனகோட்டே ரேட்டிற்குச் செல்லும் பெத்தகான தெற்கு ரேட்டே, தெற்கு ஜி டிபிளயு ரூபிள்கியால உரிமை பாராட்டும் பெத்தகான தெற்கு ரேட்டின் வரிமதிப்பு இல, 18/3ஐ

உடைய தெலகஹாவத்தை எனனும் காணியும், எம் ஏ பெரேரா, எல் சாளஸ் பெரேரா, ஜி டிபிளயு பெரேரா, முதலியோரால் உரிமை பாராட்டும் தெலகஹாவத்தையும், கே கரேலியின் சிலவாவினல் உரிமை பாராட்டும் தலவத்துக்கொட் ரேட்டின் வரிமதிப்பு இல 107/4ஐ உடைய தெலகஹாவத்தையும், கே ஆபிரகாம் சிலவாவும் மற்றவா களாலும் உரிமைகோரும் தலவத்துக்கொட் ரேட்டின் வரிமதிப்பு இல 105 ஐ உடைய தெலகஹாவத்தையும், டி. ஏ சமரக்கோன் உரிமை கோரும் கிசுஹாசும்புறு ஒவிறறவும் மேற்கு ஸ்ரிமதி ஜே எம் டி சிலவா, கே வெலபினுசிலவா, கே கருணதாச சிலவா, எம் ஏபிரகாம் பெரேரா, டிபிளயு பி சேனநாயகா முதலியோராலும் மற்றவர்களாலும் உரிமை கோரும் கிசுஹாசும்புறு எனனும் காணி

பீ பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

எனனும் ஒப்பமிடப்பட்டது  
சி பீ பி பெரேரா, நிரந்தரக் காரியதரிசி,

டிஸ்ட்ரிக்ட் எசனேவின இலக்கம் R/Q 110  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 8 580  
கொழும்பு,  
1956 ம மார்ச்சு 14 ந உ.

1950 ම ජුනයින 9 ම இலக்க காணி கொளரும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஜுனடின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஜுனடின 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஜுனடின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
கொழும்பு, காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
1956 ம ௫௫ மார்ச்சு 27 ந ட

மாகாண அல்லது இலத்திரிக ஏசுனைவின இலக்கம் R/Q 100,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்  
J 55 S 461

காணியின் விபரம்

கொழும்பு இலத்திரிக, கொழும்பு காரியாலையத்தின் இலக்கம், நாவேலியில் இருக்கும் நாவேலி எலிறே (சுவாண்திசி பிளேசின் வரிமதிப்பு இல 30) எனும் காணியிலிருந்து எடுக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதி காணி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு எல்லை சிலவாறிருசு சொந்தமான சுவாண்திசி பிளேசின் வரிமதிப்பு இல 20 ஐ உடைய காணி, கிழக்கு சுவாண்திசி பிளேசின் (ரேல்டு), தெற்கு பீ உலா பெரேரு, எசு இ. தொமஸ் சிறுஞ்சே, மற்றவர்களாலும் உரிமை கோரும் தோட்டு பிறுடனியா எனும் காணி, மேற்கு பிரதமபடம் A 3,864 ம காணத்தினுடே 1 (அரசாங்கத்தாரால் எடுக்கப்பட்டிருக்கிறது)

1950 ம ஜுனடின 9 ம இலக்க காணி கொளரும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஜுனடின 39 ம இலக்க காணி கொளரும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஜுனடின 9 ம இலக்க காணி கொளரும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்ச சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஜுனடின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1956 ம ௫௫ மார்ச்சு 6 ந ட

மாகாண அல்லது இலத்திரிக ஏசுனைவின இலக்கம்  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி  
காரியாலையத்தின் இலக்கம்

QA 186

காணியின் விபரம்

(1) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில், கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 100 அடி X 24 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லை பின்வருமாறு —

வடக்கு இ. யி கல்கம்பிடியக்கு உரிய காணி, கிழக்கு அதே காணியின் மிச்சப் பகுதிக்குரிய காணி, தெற்கு அரசாங்க பெண்கள் பாடசாலைக்குரிய காணி, மேற்கு மிலகாவத்த எனும் காணி, கே இ. கரோலில் அபுபுறாமிக்குரியது

(2) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில் கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 300 அடி X 24 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லை பின்வருமாறு —

வடக்கு மேற்கும் அதே காணியின் மிச்சப் பகுதிக்குரிய காணி, கிழக்கு மேற்கொட வி சி வீதிக்குரிய காணி, தெற்கு பள்ளிக்கூட வாசலுக்கு உரியது

(3) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ மொரகொட எனும் கிராமத்தில், கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 195 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு ஒரு டோட வி சி வீதிக்குரிய காணி, கிழக்கு அதே காணியின் ஒரு பகுதிக்குரிய காணி, தெற்கும் மேற்கும் கொணகாவத்த எனும் காணியினுடைய வேலி, ஜே ஏ கரோலில் அபுபுறாமிக்குரிய காணி

(4) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ மொரகொட எனும் கிராமத்தில், அம்பகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 308 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு கிழக்கும் அதே காணியின் மிச்சப் பகுதி, கொணகாவத்த எனும் காணியின் வேலி ஜி டேவிட் அபுபுறாமிக்குரிய காணி, தெற்கு காணிகளின் இருமடி வேலி, எல் இ அபுபுறாமியும் சாபின் ஆயினிக் குரிய காணி, மேற்கு ஜனசமுக்கம் அடிபாகத் வழி, தண்ணீர் ஓட்டம் உரிய காணி

(5) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ, இயையகொட எனும் கிராமத்தில் மிலகாயாகும்புற எனும் காணியிலிருந்து சுமார் 380 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு, தெற்கும் தண்ணீர் ஓட்டத்துக்குரிய காணி, கிழக்கு அதே காணியின் மிச்சப் பகுதிக்குரிய காணி, மேற்கு ஜனசமுக்கம் அடிபாகத் வழிக்குரிய காணி

(6) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ, இயையகொட எனும் கிராமத்தில் மிலகாயாகும்புற எனும் காணியிலிருந்து சுமார் 58 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு தண்ணீர் ஓட்டத்துக்குரிய காணி, கிழக்கு அதே காணியின் ஒரு பகுதிக்குரிய காணி, தெற்கு கெகாலத்த எனும் காணியின் இருமடி வேலி, இ. எல் ஜயதிலகவுக்குரியது, மேற்கு அதே காணியின் மிச்சப் பகுதி, கொணகாவத்த எனும் எல்லை, இ. எல் கல்கம்பிடிய அலகளுக்கு உரியது

(8) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ, இயையகொட எனும் கிராமத்தில் கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 133 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு கொணகாவத்த எனும் காணி, இ. சயமன் ஜயதிலகவுக்குரியது, கிழக்கும் தெற்கும் கொணகாவத்த எனும் காணி, கே இ. அமிலபிரிலகவுக்குரியது, மேற்கு அதே காணியின் மிச்சப் பகுதிக்குரியது

(7) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில் கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 300 அடி X 12 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு கே இ. சுவாத்தனுக்குரிய காணி, கிழக்கு அதே காணியின் ஒரு பகுதிக்குரிய காணி, தெற்கு கே இ. கரோலில் அபுபுறாமிக்குரிய காணி, மேற்கு அதே காணியின் ஒரு மிச்சம், கே இ. அலமோலிலகவுக்குரிய காணி

(9) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ, இயையகொட எனும் கிராமத்தில் கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 172 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு கொணகாவத்த எனும் காணி, இ. எல் ஜயதிலகவுக்குரியது, கிழக்கு அதே காணியின் மிச்சப் பகுதி, தெற்கு கொணகாவத்த, சயமன் ஜயதிலகவுக்குரியது மேற்கு பொலகாலித்த, ஆர் ஏ ஜேன நோனுவும், எல் இ. அமரசேனவுக்குரியது

(10) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில் கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 92 அடி X 86 அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு திரி கோண பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு கொணகாவத்த எனும் காணி, இ. எல் கல்கம்பிடியக்குரியது, மிலகாயாகும்புறவித்த, கே இ. என்லீலம் மற்றவர்க்கும் உரிய காணி, கிழக்கும் தெற்கும், அதே காணியும் மிச்சப் பகுதி; மேற்கு கொணகாவத்த எனும் காணி, அரோன ஜயதிலகவுக்குரிய மற்றவர்க்குமுரிய காணி

(11) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில் மிலகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 62 அடி X 7 அடி X 2½ அடி, விசாலமுள்ள ஒரு சதுரபுஜ பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு இயைய யோகப்ப வி சி வீதிக்குரியது, கிழக்கு கே இ. டோமஸ் அபுபுறாமிக்குரியது, தெற்கு அதே காணியின் மிச்சப் பகுதிக்குரியது, மேற்கு ஜனசமுக்கம் அடிபாகத் வழிக்குரியது

(12) கொழும்பு இலத்திரிக, சியன் கோறனை மேற்கு, மெடபத்துவ இயையகொட எனும் கிராமத்தில், கொணகாவத்த எனும் காணியிலிருந்து சுமார் 71 அடி X 6½ அடி X 22 அடி விசாலமுள்ள ஒரு திரிகோண பகுதி எல்லைகளை பின்வருமாறு —

வடக்கு மிலகாவத்த எனும் காணி, கே இ. என்லீலகவுக்குரியது, கிழக்கு கொணகாவத்த எனும் காணி, இ. எல் ஜயதிலகவுக்குரியது, தெற்கு காணிகளின் வேலி, ஜி டேவிட் அபுபுறாமியும் ஆர் ஏ பொடிநோனுவவுக்குரியது, மேற்கு அதே காணியின் மிச்சப் பகுதி.



துணை 8

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 576/578 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் (தென் மேற்குப் பக்கமாக இருக்கும் பக்கத்திலுள்ள கட்டிடத்தின் கொண்டுவந்த முகட்டின் பகுதியைக் கொண்டது) தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் கால்கு சென்ற ரி டி எம் ஜோன உ சிலவாவின் சொத்துக்குரியவாகக் கலங்கம் வடக்கு விசாலம் ஏ 0, ரூ 0, ப 05 48

துணை 9

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 582, 586 ஐ உடைய வளவுகளின் பகுதி விபரம் கல்லால் கட்டப்படும் ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியையும், கட்டப்பட்ட வடிகாலின் பகுதியையும், ஒரு வழியையும், ஒரு தந்திக் கம்பத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எஸ் தெனுவார, 582, 2 ம டிவிஷன், மருதாண, விசாலம் ஏ 0, ரூ 0, ப 08 56

துணை 10

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 588 ன பகுதியையும், வரிமதிப்பு இல 586/1, 590 ஐ உடைய வளவுகளும் விபரம் கல்லால் கட்டப்படும் ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் கால்கு சென்ற எஸ் எம் அவியா மறிகாரியின் சொத்துக்குரியவாகக் 56, றிசேவயா ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 71

துணை 12

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 592 ஐ உடைய வளவின் பகுதி விபரம் கல்லால் கட்டப்படும் ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தின் பகுதியும் தரிசு நிலமும் உரித்தாளியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாண ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 27

துணை 13

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 592 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாண ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 22

துணை 14

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 586/1 ஐயும், 590 ஐயும் கொண்ட வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் கால்குசென்ற எஸ் எம் அவியா மறிகாரியின் சொத்துக்குரியவாகக், 56, றிசேவயா ரோட், கொழும்பு கொழும்பு, மருதாண ரோட்டில் 592 ம இலக்கத்திலிருக்கும் டொன் எலாநில வீரசிறி எலாவரால் வாதாடப்படுகிறது விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 48

துணை 15

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 596 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தந்திக் கம்பி மரத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் பி கே டிபிடி சிறிவாரத்தின் பகுதிகளையும், கட்டப்பட்ட வடிகாலையும் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் டி எஸ் பெற்றேவும், இருவரும் 596, 2 ம டிவிஷன், மருதாண விசாலம். ஏ 0, ரூ 0, ப 04 25

துணை 16

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 598, 600 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாண ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 04 25

துணை 17

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 598, 600 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் டொன் எலாநில வீரசிறி, 592, மருதாண ரோட், கொழும்பு விசாலம் ஏ 0, ரூ 0, ப 02 00

துணை 18

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 604, 606, 606/4 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் சுவரின் அத்திவாரத்தின் பகுதிகளையும், கட்டப்பட்ட வடிகாலையும் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் எம் எச் எம் இலமாயில், 92, 5 வது குழங்கை, கொள்ளப்பிடி. விசாலம் ஏ 0, ரூ 0, ப 01 16

துணை 19

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 602, 606/3, 608, 610, 604, 606, 606/4 ஐ உடைய வளவுகளின் பகுதிகள் விபரம் : கட்டப்பட்ட வடிகாலின் பகுதியைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் : எம் எச் எம் இலமாயில், 92, 5 வது குழங்கை, கொள்ளப்பிடி. விசாலம் ஏ. 0, ரூ. 0, ப 06 16.

துணை 20

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 618, 620, 626, 628, 612, 614, 616, 622 ஐ உடைய வளவுகளின் பகுதியும், ஸரானலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இலக்கங்கள் 107/19, 107/20, 107/22, 107/23, 123, 125, 127 ஐ உடைய வளவுகளும் விபரம் கட்டப்பட்ட வடிகாலின் பகுதிகளையும் நடை பாதையும், ஒரு தந்திக் கம்பி மரத்தையும் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி செனிலிர்டன், "லா செலெற", இல 10, கம்பெல் ரெறெஸ், மருதாண விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 65

துணை 21

காணியின் பெயர் மருதாண ரோட்டிலிருக்கும் வரிமதிப்பு இல 612, 614, 616, 622 ஐக்கொண்ட வளவுகளின் பகுதியும், ஸரானலி பிளேசின் வரிமதிப்பு இல 107/19, 107/20, 107/22, 107/23 ஐ உடைய வளவுகளும் விபரம் கல்லால் கட்டப்பட்ட ஓட்டால் வேயப்பட்ட கட்டிடத்தைக் கொண்ட தரிசு நிலம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எம் ஏ பி எஸ் செனிலிர்டன், "லா செலெற" இல 10, கம்பெல் ரெறெஸ், மருதாண விசாலம் ஏ 0, ரூ 0, ப 03 00

துணை 22

காணியின் பெயர் ஸரானலி பிளேசிலிருக்கும் வரிமதிப்பு இல 123 ஐ உடைய வளவின் பகுதி விபரம் தரிசு நிலம் உரித்தாளியின் பெயர். ஸ்ரீமதி எம் ஏ பி செனிலிர்டன், "லா செலெற", இல 10, கம்பெல் ரெறெஸ், மருதாண விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 24

விசாரணை செய்யும் தேதியும் நேரமும்

காணித்துணைகள் 1, 2, 3, 4, 5, 6, 9—1956 ம ஆண்டு ஜூன் மாதம் 18 ந் திகதி, காலை 10 00 மணிக் கு,

காணித்துணைகள் 10, 12, 13, 14, 15, 16, 17—1956 ம ஆண்டு ஜூன் மாதம் 18 ந் திகதி பி ப 2 30 மணிக் கு,

காணித்துணைகள் 18, 19, 20, 21, 22—1956 ம ஆண்டு ஜூன் மாதம் 19 ந் திகதி மு ப 10 00 மணிக் கு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற கல்லும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் ஹிக்கப்பட்ட காரியகாரராலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் மேலே காட்டப்பட்டிருக்கும் தேதிகளில் பொழுதுபடி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபந்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரம் கட்டையும், நஷ்ட ரூபந்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 10 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

பு ஏ குணரடன்,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்ட்

கொழும்பு கச்சேரி,

1956 ம ஆண்டு மேயர் 10 ந் உ

LD 4835

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரிவுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்தற்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உடுறுவர யட்டி-றுவர பகுதி, கங்கபலரத்த கோரூ (உடுறுவர) கம்புரத்தெனிய கரமட எனனும் கிராமங்களிலுள்ள ஏ 14, ரூ 2, ப 19 விசாலமுள்ள பொன்னுனிவத்த எனப்படும் காணிக் குண்டை ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,331 ல் துணை 1, 2, என அளக்கப் படும் விபரிக்கப்பட்டுமிருக்கின்றன

கொழும்பு, 194, எவலொகல் ரோட்டிலிருக்கும் டாக்டர் டிபிஎடி எப் ஸ்கூலிய தற்பொழுது உரிமை கோருகிறார்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற கல்லும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் ஹிக்கப்பட்ட காரியகாரராலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 29 ந் தேதி பி ப 2 15 ிலக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ரூபந்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ரூபந்றிய தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 22 ந் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ த. முர்த்தி,

கண்டி கச்சேரி, டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்ட் - 1956 ம ஆண்டு மேயர் 9 ந் உ.

L D 4834

துணடு 7

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இதால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி மாவட்டம், உட்புலத்தகம் பகுதி, அம்பகமுல கோரல், கலவெல் தெனிய கிராமத்தில் ஏ 67, ஸ்ர 2, ப 38 விசாலமுள்ள எப்பாடன தோட்டம் எனப்படும் காணியின் துண்டை அநுபந்தம் இலக்கம் 4, இறுதி கிராமப்பட இலக்கம் 112 ம துணடு 111 115 என அளக்கப்பட்டும விவரிக்கப்பட்டுவிருக்கின்றன.

துணடு 111

உரிமை கோருபவா அகலவத்த, வெயசன கலையிலிருக்கும் இ எல் இப்புருகீம் லெப்பை மரிக்காரா, விசாலம் ஏ 67, ஸ்ர 1, ப 38

துணடு : 115.

உரிமை கோருபவா அகலவத்தை, வெயசனகலையிலிருக்கும் இ எல் இப்புருகீம் லெப்பை மரிக்காரா, நோட்டன் பிரிஜ் எப்பாடன தோட்டத்திலிருக்கும் பூயமலவான அவாகளால் தாக்கிக்கப்படுகிறது, விசாலம் ஏ 0, ஸ்ர 1, ப 0

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 29 ந திகதி, பி ப 3 00 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற காண நஷ்ட ருபெற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபெற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 22 ந தேதிக்கு முன்னா அல்லது அதற்கு இருபாதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆ த மூத்தி, டில்லிதிரிக் உதவி அரசாட்சி ஏசனடு

கண்டிக் கச்சேரி, 1956 ம ஆண்டு மேம் 9 ந உ.

இல எல் 3355

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு கிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இதால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2.329 கிராமம்—கனேகொட

துணடு 1

காணியின் பெயர் வயமிட்டா தோட்டம், விபரம் 40 வருட வயதுள்ள 3 றப்பா மரங்களும் ஒரு அடிப்பாதையுமுள்ள காய்கறித் தோட்டம் உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம் கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும், விசாலம் ஏ 0 ஸ்ர 1, ப 39

துணடு . 2

காணியின் பெயர் வயமிட்டா தோட்டம்; விபரம் 40 வருட வயதுள்ள றப்பரும், கட்டிட சுவரும் தகரக்கூரையுமுள்ள 4 கட்டிடங்களும், மண சுவரும் தகரக் கூரையுமுள்ள தற்காலிக மலக்கூட்டுமுள்ள தோட்டமும் சேனையும், ஒரு அடிப்பாதையுமுள்ள, உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு, ஆசுபத்திரி, சந்தலங்காவும், விசாலம் ஏ 30, ஸ்ர 2, ப 33.

துணடு 3

காணியின் பெயர் வயமிட்டா தோட்டம்; விபரம் 40 வயதுக்குக் கூடிய றப்பா, உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும் விசாலம் ஏ 19, ஸ்ர 2, ப 33

காணியின் பெயர் : வயமிட்டா தோட்டம், விபரம் 40 வயதுக்குக் கூடிய றப்பா, உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும், விசாலம் ஏ 28, ஸ்ர 3 ப 08

துணடு 8

காணியின் பெயர் : வயமிட்டா தோட்டம், விபரம் 40 வயதுக்குக் கூடிய றப்பா, உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும், விசாலம் ஏ 1, ஸ்ர 1, ப 16

துணடு 9

காணியின் பெயர் வயமிட்டா தோட்டம் விபரம் 40 வயதுக்குக் கூடிய றப்பா, உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும், விசாலம் ஏ 1, ஸ்ர 0, ப 23

துணடு 10

காணியின் பெயர் வயமிட்டா தோட்டம், விபரம் 2 வருட வயதுள்ள நெல் வயலும், செய்கையற்ற நெல்வயலும் காய்கறித் தோட்டமும், உரித்தாளியின் பெயர் றி தம்பிப்பிள்ளை, நம்பா 61, ஹை வீதி, வெள்ளவத்தையும், பீ சோமசுந்தரம், கூட்டுறவு ஆசுபத்திரி, சந்தலங்காவும் விசாலம் ஏ 0, ஸ்ர 2, ப 12, மொத்தம் ஏ 76, ஸ்ர 3, ப 01

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 20 ந தேதி காலை 10 மணிக்கு மாதத்தின் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணிகளில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணிகளை எடுத்தற காண நஷ்ட ருபெற்றிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபெற்ற தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 13 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிக்களாக எனக்கு அறிவிக்கும்படியும் இதால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஏ. எல் பெரோ, டில்லிதிரிக் அரசாட்சி ஏசனடு

மாதத்தின் கச்சேரி, 1956 ம ஆண்டு மேம் 5 ந உ

இது சம்பந்தமாகக் கடிதம் வரைவோ இக்குறிப்பிலக்கத்தைக் காட்டவும் LAB/55

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இதால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —மெட்டலை-சூறிய வட்ட கிராம பாதையை திருப்பதி செய்யுமபடி

1956 ம ஆண்டு ஜனவரி மாதம் 27 ந திகதி, 10,885 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1955 ம ஆண்டு டிசம்பர் மாதம் 22 ந திகதிய J/HLG/1550 ம இலக்க 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியுமான பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி

பிரிவுக் காரியாதிகாரியின் பிரிவு : கங்கப்பொட்பத்து; கிராமத்தலைவா பகுதி : எத்கநதூற, கிராமம் எத்கநதூற, துண்டுகள் 1-3 ஆரம்ப பட இல நொ எடவானஸ எகலடிக்கெட நொ 1 B S V P 664

துணடு 1

காணியின் பெயர் : சூறியவட்ட; விபரம் 26 றப்பா மரங்கள் பாதையில் கொஞ்சம் கொண்ட றப்பா காணி; விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 23 4.

துணடு . 2.

காணியின் பெயர் : கிடுவெக்கவட்ட, விபரம் 19 பட றப்பா மரங்கள் கொண்ட றப்பா காணி, விசாலம் ஏ 0, ஸ்ர. 0, ப 21 2

துணை 3

காணியின் பெயர். கூறியவட, விபரம் 184 நபரா மரங்கள் கொண்ட பாதையில் கொஞ்சம் கொண்ட நபரா காணி, விசாலம் ஏ 0, றா 1, ப. 16 6.

மொத்தம்: ஏ 0, றா 2, ப 21 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 19 ந திகதி, காலை 9 30 மணிக்கு காலிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்த தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 12 ந தேதிக்கு முன்னர் மேலே சொல்லப் பட்ட பிரகாரம் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்து களோ உன்னிடம் இருக்குமின் விசாரணையன்று எனமுன்வந்து காட்ட வேண்டும்

சேம எச் சிலவா,  
காணி எடுத்தகுகொள்ளும் உத்தியோகத்தா.

காலிக் கச்சேரி,  
1956 ம ஆண்டு மேயர் 9 ந உ.

இது சம்பந்தமாக கடிதம் வரைவோ இக்குறிப்பிலக்கத்தை காட்ட வேண்டும்—LAB/18

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன். எடுத்தகுகொள்ளவிருக்கும் காணியின் விபரம்: ஒபாத கிராமத்தில் கிணறு கட்டுமபடி.

1952 ம ஆண்டு மே மாதம் 16 ந திகதி 10,394 ம இலக்க அரசாங்க "கெசெற" நில பிரசுரிக்கப்பட்ட 1952 ம ஆண்டு மே மாதம் 9 ந திகதி J/HLG/1376 ம இலக்க 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினப்படியும், 1954 ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்தபடி.

காணியின் விபரம்: டிஸ்திரிக் காலி புத்த, ஹினிமேபுத்த கிராமத்தில் பகுதி: ஒபாத கிராமம் ஒபாத, பட இல சபலிமெண்ட

இலக்கம் 3; கடைசிக் கிராமப்பட இலக்கம் 491

துணை 361

காணியின் பெயர் கடுமிப்புலேவத்த அல்லது மிரிலவலவத்த விபரம் பரப்பலாமரமும் பாக்குமரமும் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 01 9.

துணை 362

காணியின் பெயர் கடுமிப்புலேவத்த அல்லது மிரிலவலவத்த விபரம் பரப்பலாமரமும் ஒரு பாக்குமரமும் கொண்ட ஒரு தோட்டம் விசாலம் ஏ 0, றா 0, ப 0 6. மொத்தம் ஏ 0, றா 0 ப 02 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சினை சகலரும் தாமமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 6 ந திகதி 1 30 மணிக்கு ஒபாத கிராம சங்க கந்தோரில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்ததற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 29 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா இது சம்பந்தமாக உறுதிகளோ எழுத்துக்களோ உன்னிடம் இருக்குமின் விசாரணையன்று எனமுன்வந்து காட்டவேண்டும்

எஸ். எஸ். சிலவா,  
காணி எடுக்கும் உத்தியோகத்தார்.

காலிக் கச்சேரி,  
1956 ம ஆண்டு மேயர் 14 ந உ.

குறிப்பு இலக்கம் LD 3619-J/56/L/34/LBO/APL/ 5893

(இவ்விலக்கம் இதுசம்பந்தமான எல்லா கடிதங்களிலும் குறிப்பிடப் பட்டவேண்டும்)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக் கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கைகளை அடவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண் டென்று

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்டவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உருத்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் அளிக்கப்பட்ட இனொருவாமூலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் (ஆடி) 26 ந திகதி, காலை 10 மணிக்கு மட்டக்களப்புக் கச்சேரியில் என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம ஆண்டு ஜூன் (ஆடி) மாதம் 16 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மட்டக்களப்பு டிஸ்திரிக் உதவி ஐஜன்ற ஐ ச அருளபிரகாசம் ஆசிரியர் என் மேற சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினப்படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஐ ச அருளபிரகாசம்,  
டிஸ்திரிக் உதவி ஐஜன்ற

மட்டக்களப்புக் கச்சேரி,

1956 ம ஆண்டு மே (வைகாசி) 10 ந உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 1,214—கலமுனை குடியிருப்பு 1 ஊ குறிச்சிக் கிராமம்

துணை 1

காணியின் பெயர் மேட்டு முத்தட்டு வயல், விபரம் நெல் வயல்; உரிமைகேட்பவர் பெயர் K குமாரசுவாமி, ஸ்ரீசித்திவிநாயகா கோயில், மேற்பார்வையாளர், கல்லடி, மட்டக்களப்பு, விசாலம் ஏ 0, றா 0, ப 21

துணை 2.

காணியின் பெயர் மேட்டு முத்தட்டு வயல், விபரம் நெல் வயல்; உரிமைகேட்பவர் பெயர் K குமாரசுவாமி, ஸ்ரீசித்திவிநாயகா கோயில், மேற்பார்வையாளர், கல்லடி, மட்டக்களப்பு, விசாலம் ஏ 1, றா 3, ப 38.

துணை 3

காணியின் பெயர் மேட்டு முத்தட்டு வயல்; விபரம் நெல் வயல்; உரிமைகேட்பவர் பெயர் K குமாரசுவாமி, ஸ்ரீசித்திவிநாயகா கோயில், மேற்பார்வையாளர், கல்லடி, மட்டக்களப்பு, விசாலம் ஏ 0, றா 0, ப 26

மொத்தம் ஏ 2, றா 1, ப. 5.

கவனிக்கவேண்டியது: இதுசம்பந்தமாக கடிதம் வரைவோ இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்.

கு இல LA/GA/55/45/J55 L 429 (VB)

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்தகுகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின மேற்பார்வையாளர் இத்தால் அறிவிக்கின்றேன்

10 2 56 ம திகதி 10,891 ம இலக்க அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2 2,56 ம திகதி (J55 L 429 VB) ம இலக்கப் பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள், தீர்மானித்ததுள்ளபடி:

குருணாகல் மாவட்டம், வேலூர்விலை ஹற்பத்த, மடுறை கோயில் மருகொட, கண்டெகம், இக்கிரிவத்த, பெரல்கொல்ல, நன்முக்கயா தென்னு என்னும் கிராமங்களிலுள்ள பீல விழு எஸ்டேட் என்னும்



170 ஏக்கர் 3 ஸ்டர்; 14 போசசல் விசாலமுள்ள காணியிலிருந்து கீழ் வரும் நிலங்கள், இந்நிலங்களை 822, 823, 2,621 மீட்டர் பிரதம படங்களுக்கு 1 மீட்டர் இணைப்பதற்கும், 2,622, 2,623 மீட்டர் பிரதம படங்களுக்கு 1 மீட்டர் இணைப்பதற்கும் அளந்து காட்டப்பட்டுள்ளன:

துண்டு 309

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கல்கெற்றியேறன், விசாலம் ஏ. 5, ஸ்டர். 0, ப. 25; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 310.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கல்கெற்றியேறன்; விசாலம் ஏ. 0, ஸ்டர். 3, ப. 4; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 311.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கல்கெற்றியேறன் அல்லது கோன்குறமுலேறன், விசாலம்: ஏ. 0, ஸ்டர். 3, ப. 11, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான், இவருடைய உரிமையை பீ எம் முடியானசே, பி எம் பண்டா, பீ எம். கவரூல், பி எம். டி.கிரி பண்டா என்பவர்கள் ஆட்சேபிக்கிறார்கள்.

துண்டு 312.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கல்கெற்றியேறன் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 1, ஸ்டர். 0, ப. 13; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான், இக்காணி பனுகொட, பிசும்புவையிலிருக்கும் ஏ. எம் இரத்தமலான் என்பவரால் பயிர்செய்யப்படுகின்றது.

துண்டு 313

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட், அல்லது கோன்குறமுலேறன், விசாலம். ஏ. 0, ஸ்டர். 2, ப. 29; உரித்தாளியின் பெயர்: சேர் ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான், இக்காணி பனுகொட, பிசும்புவையிலிருக்கும் ஏ. எம் இரத்தமலான் என்பவரால் பயிர்செய்யப்படுகின்றது.

துண்டு 314.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கல்கெற்றியேறன் அல்லது கல்கொத்தேறன்; விசாலம்: ஏ. 2, ஸ்டர். 0, ப. 34; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 315

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட், அல்லது கல்கெற்றியேறன்; விசாலம்: ஏ. 12, ஸ்டர். 3, ப. 25; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 316

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது மகேறன் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 1, ஸ்டர். 1, ப. 26, உரித்தாளியின் பெயர்: சேர் ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 317.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது மகேறன்; விசாலம்: ஏ. 18, ஸ்டர். 3, ப. 06; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 319.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம் ஏ. 5, ஸ்டர். 2, ப. 12, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 321

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 14, ஸ்டர். 0, ப. 23, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 323

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன், விசாலம்: ஏ. 28, ஸ்டர். 0, ப. 25, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 324

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 1, ஸ்டர். 1, ப. 02; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 325.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன், விசாலம்: ஏ. 0, ஸ்டர். 3, ப. 30; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு: 203.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன், விசாலம் ஏ. 0, ஸ்டர். 0, ப. 04, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 5

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம் ஏ. 17, ஸ்டர். 1, ப. 31, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 59.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன் வத்த, கஹற்கொல்குறமுலேறன்வத்த, விசாலம், ஏ. 10, ஸ்டர். 3, ப. 19, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 102

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 31, ஸ்டர். 0, ப. 10, உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 103.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது கோன்குறமுலேறன் விசாலம்: ஏ. 0, ஸ்டர். 0, ப. 13; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 104.

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது பம்புகுறமுலேறன் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம் ஏ. 1, ஸ்டர். 0, ப. 16; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

துண்டு 105

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது பம்புகுறமுலேறன் அல்லது கோன்குறமுலேறன்; விசாலம்: ஏ. 2, ஸ்டர். 3, ப. 14; சோ ஜோன் கொத்தலாவல், காணியிலிருக்கும் கட்டடம் யற்றினுவரகெற்ற ஹவடியா என்பவரால் கட்டப்பட்டது.

துண்டு 106

காணியின் பெயர்: பீல்ட் விபூ எஸ்டேட் அல்லது அலவத்தேறன், விசாலம்: ஏ. 13, ஸ்டர். 2, ப. 01; உரித்தாளியின் பெயர்: சோ ஜோன் கொத்தலாவல், கண்டவல், இரத்தமலான்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 26 ந தேதி மாலை 3 மணிக்கு குருகூகல் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 18 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

17 2 56 ம் திகதிய 10,893 ம் இலக்க அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 11.2.56 ம் திகதிய 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பி எச் டி. ஷாயசர்,  
குருகூகல் கச்சேரி, டில்லிதிக உதவி அரசாட்சி ஏசுண்டு  
1956 ம் ஆண்டு மே 10 ந உ.

LA 3443/J/H/651/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாள் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —  
பிரதம பட இல. A 1,398. கிராமம், பெரியகுலம் வடக்கு

துண்டு 1

காணியின் பெயர்: ஆண்பிள்ளை ஊத்து, விபரம். 40 வயதுள்ள 12 தென்ன மரங்களும் 25 வயதுள்ள ஒரு மாமரமும் ஆட்களின் தென்னந தோப்பு; உரித்தாளியின் பெயர்: M. இலம்பிஷ ஆசியாபீ, மன்னாரேடு, புத்தளம்; விசாலம் ஏ. 0, ஸ்டர். 0, ப. 26 6

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ந தேதி மு. ப. 10 00 மணிக் கு புத்தளம்

கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆனி மாதம் 27 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி. வியனகே,  
டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசுணடு

புத்தளம் கச்சேரி,  
1956 ம் ஆண்டு வைகாசிமீ 7 ந் உ.

LA 3444/J/H/650/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
பிரதம படம் இல A 1,398 சிராமம் பெரியகுளம் வடக்கு துணடு 2

காணியின் பெயர் ஆளுபிள்ளை ஊரது அல்லது ஆளுபிள்ளை எஸ்டேட் விபரம் ஒரு சிமெந்து தொட்டியும் 4 தண்ணீர் குளங்கள் அடங்கிய 40 வயதுள்ள தென்னந்தோப்பு, உரிமைகேட்பவரின் பெயர் M S M மொறும்மெட் காசிம் மிக்கா, மன்தூ ரெட்டி புத்தளம், விசாலம் ஏ 4, றா 2, ப 30 3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு ஆடி மாதம் 4 ந் தேதி முப் 11 00 மணிக் கு புத்தளம் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆனி மாதம் 28 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி. வியனகே,  
டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசுணடு

புத்தளம் கச்சேரி,  
1956 ம் ஆண்டு வைகாசிமீ 7 ந் உ.

LA 3468/J/TW/456/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

விசார முகாரி, வலிமலை ஆகியவற்றகு மாதமையில் வீடுசூட்டுவதற்கு பிரதம படம் இல எகடைறாட இல 27—சிராமம் படடியாகம்  
டி. எஸ். பீ பீ 12

துணடு 683

காணியின் பெயர் : வரிப்பணம் நொ 415A இலக்கங்கொண்ட வளவு, சொனிரத்தின் ரெட்டி, மாதம்பை; விபரம் ஒரு கற்கின்றும் ஒரு போட செங்கல் கட்டுமானமும், ஒரு கொன்றிட கட்டுமானமும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தோட்டம், உரித்தாளியின் பெயர் கால்கு சென்ற முத்தலியா O A அப்பரத்தினவுடைய உரித்தாளிகள், மாதம்பை விசாலம் ஏ 1, றா 0, ப. 37 15.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டு ஆடி மாதம் 6 ந் திகதி முப் 10 மணிக் கு விசாபம் உணவுக் கட்டுப்பாட்டு கந்தோரிய் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும்

அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆனி மாதம் 29 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி. வியனகே,  
டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசுணடு

புத்தளம் கச்சேரி,  
1956 ம் ஆண்டு வைகாசிமீ 7 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

F V P 20—சபியிமென இல 3 சிராமம் காலி எல்லகம்  
துணடு 52

காணியின் பெயர் உருத்துமபல AT/213, வீடின பகுதி, விபரம் தோட்டம், பயிர் செய்கை இலலை, உரித்தாளர், மகாதேனகே யசோத்த காலி, ஏ எ ரி சாளல சிலலா, காலி, எலலை, விசாலம் ஏ 0, றா 0, பே 05

துணடு 53

காணியின் பெயர் புகல்முமபல AT/205, AT/214 இன பங்கு, விபரம் தோட்டம், பயிர் செய்கை இலலை, உரித்தாளர் எச் வேலுப்பிள்ளை, விசாலம் ஏ 0, றா 0, ப 2 72  
மொகதம் ஏ 0, றா 0, ப 3 22

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1956 ம் ஆண்டின் ஆடி மாதம், 11 ந் திகதி காலை 11 மணிக் கு பதின் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆடி மாதம் 4 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

டி. லுடொகிணல,  
உதவி மாகாண அரசாட்சி ஏசுணடு

புத்தளம் கச்சேரி,  
1956 ம் ஆண்டு வைகாசிமீ 9 ந் உ.

இலக்கம் J/TW/240/LW 3728

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

F V P 240 ம் படத்துக்குச் சபியிமென இல 1 சிராமம்—கல வசனகம் (பகுதி)

துணடு 67

காணியின் பெயர் கெலந்தயவத்தை விபரம், தேயிலை 105 செடி (30 வருட பயிர்), 1 மாமரம் (10 வருட பயிர்), 1 சண்பகமரம் (15 வருட பயிர்) 6 இலவம் பஞ்சப்பயிர் (5 வருட பயிர்) உரித்தாளியின் பெயர் : கலுப்பகணுவசேரநத் மெளிகடவக் முதியானசலாகே டிசுகிரி மெனிக்கா விசாலம் ஏ 0, றா 0, ப 14

துணடு 68

காணியின் பெயர் : கலவிறிகொடேவத்தை விபரம் தோட்டம், 3 தோட்ட (5 வருட பயிர்) 1 பெயர் மரம் (5 வருட பயிர்), சீமந்தால் கட்டப்பட்ட வாசல் உரித்தாளியின் பெயர் கலுப்பகணுவசேரநத் கித்திறாமி முதியானசலாகே அப்புறாமி, விசாலம் ஏ 0, றா 0, ப. 5.4 மொத்தம் ஏ 0, றா 0, ப 19 4.  
எவ வீ பீ 289—சபியிமென இலக்கம் 2 சிராமம்—கீர்கோனகம் (பகுதி)

ஆணை 36

காணியின் பெயர் புசல்கெனவத்தை விபரம் தோட்டம் ஒரு இலுப்பை 20 வருடப் பயிர் உரித்தாளியின் பெயர் கலுப்பறன் வீர கோனகம் ஜயகுங்க வீரகோனும் செனீவிரதன் முதியானசேலாகே டிஹிரிஹாமி விசாலம் ஏ 0, றா 0, ப 3 4

ஆணை 37

காணியின் பெயர் புசல்கெனவத்தை விபரம் தோட்டம், ஒரு திப்பிலிப்பனை 10 வருடப் பயிர், 2 கமரு (3-5 வருடப் பயிர்), 1 மா 5 வருடப் பயிர், 1 மாதுளம் 10 வருடப் பயிர், 1 இலுமபஞ்சப் பயிர் (10 வருடப் பயிர்), 1 தோடை 20 வருடப் பயிர், 2 தோடை (3 வருடப் பயிர்), 1 இலுப்பை 30 வருடப் பயிர் உரித்தாளியின் பெயர் வீரகோன முதியானசேலாகே முநலிஹாமி, வீரகோனகம், கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 0, ப 2 7

ஆணை 38

காணியின் பெயர் போகராவ விபரம் சேனை 1 பலா, 25 வருடப் பயிர் உரித்தாளியின் பெயர் கலுப்பறன் வீரகோனகமவைச சோந்த செனீவிரதன் முதியானசேலாகே டிஹிரிஹாமி விசாலம் ஏ 0, றா 0, ப 4 8

ஆணை 39

காணியின் பெயர் மூதுவபிறறியேறேனாய விபரம் பத்தன் உரித்தாளியின் பெயர் வீரகோனகம் கலுப்பறன்வைசசோந்த செனீவிரதன் முதியானசேலாகே டிஹிரிஹாமியும், கலுப்பறன் வீரகோனும் விசாலம் ஏ 0, றா 0, ப 3 9

ஆணை 40

காணியின் பெயர் பல்லெப்பொகலுஅறவா விபரம் சேனை உரித்தாளியின் பெயர் கலுப்பறன்வைசசோந்த மெனிகவக முதியானசேலாகே டிஹிரிஹாமி விசாலம் ஏ 0, றா 0, ப 3 0

ஆணை 41

காணியின் பெயர் முதுவபிறறென விபரம். பத்தன் உரித்தாளியின் பெயர் விகிரகம் கோநகை பண்டார மெனிககா, கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 0, ப 12 0

ஆணை 42

காணியின் பெயர் - முதுவபிறறென விபரம் பத்தன் உரித்தாளியின் பெயர் ராஜகசலாகே புஞ்சிறல் ராஜபக முதியானசேலாகே கருணரதன், ராஜபக முதியானசேலாகே திலகரதன், ராஜபக முதியானசேலாகே கிறிபண்டா, ராஜபக முதியானசேலாகே அப்புறாமி, ராஜபக முதியானசேலாகே பண்டாரமெனிககா, வீரகோன கம் கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 0, ப 11 0

ஆணை 43

காணியின் பெயர் வெலிகெற்றியெல்லா விபரம் சேனை, இரண்டு திப்பிலிப்பனை 20 வருடப் பயிர் 1 திப்பிலிப்பனை, 10 வருட உரித்தாளியின் பெயர் ராஜபக முதியானசேலாகே புஞ்சிறல், ராஜபக முதியானசேலாகே கருணரதன், ராஜபக முதியானசேலாகே கிறிபண்டா, ராஜபக முதியானசேலாகே அப்புறாமி, ராஜபக முதியானசேலாகே பண்டாரமெனிககா, வீரகோனகம் கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 0, ப 25 1

ஆணை 45

காணியின் பெயர் முதுவபிறறென விபரம் பத்தன் உரித்தாளியின் பெயர் செனீவிரதன் முதியானசேலாகே ஹீனமெனிககா வீரகோன கம், கலுப்பறன் விசாலம் ஏ 0 றா 0, ப 16 3

ஆணை 46

காணியின் பெயர் முதுவபிறறென விபரம் பத்தன் உரித்தாளியின் பெயர் சி எல் உனாம்புவா, பி ஆ செனீவிரதன் மேற்பாத்த, கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 0, ப 5 0

ஆணை 47

காணியின் பெயர் வெலிகெற்றியெல்லா விபரம் பத்தன் உரித்தாளியின் பெயர் ராஜபக முதியானசேலாகே புஞ்சிறல், ராஜபக முதியானசேலாகே கருணரதன், ராஜபக முதியானசேலாகே திலகரதன், ராஜபக முதியானசேலாகே கிறிபண்டா, ராஜபக முதியானசேலாகே அப்புறாமி, ராஜபக முதியானசேலாகே பண்டாரமெனிககா, வீரகோன கம், கலுப்பறன் விசாலம் ஏ 0, றா 1, ப 14 6

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மலாக 1956 ம ஆண்டு ஆடி மாதம் 14 ந திகதி காலை 10 30 மணிக்கு ஹெல்முலில் இறைவரி உத்தியோகத்தா கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அவர்க்காணிகளில் அவரவர்களுக்குள்ள உடநகரங்களின் சுவாமையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்டாடு பற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாடு தொடர்பாகவும் அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஆடி மாதம் 7 ந திகதிக்கு முன்னா எழுத்தில் இரு பிரதிகளால் அறிவிக்கும்படியும் இத்தர கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

சு ஆலுக்கினல், உத்தி மாகாண் அதிபர், வட்டிக் கச்சேரி, 1956 ம ஆடு மேம் 8 ந உ.

இலக்கம் J/TW/2201/LW 3721.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காலியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கிறேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
முதற்படம் A 295, கிராமம் பீலெப்பொற்றகம், 5 ம வாட, மேற்கு மத்திமம், பதிலை நகர சங்க எல்லைக்குள்

ஆணை 1  
காணியின் பெயர் வியடிக்கத்த, பண்டாரவீள ரேட்டில் உள்ள இலக்கம் 51 இன் பகுதி 5 ம வாட்டில், விபரம் தோட்டம், இரண்டு பலா மரம் 20-30 வருடப் பயிர், 3 மா 15 வருடப்பயிர், 2 அரச மாம் 2 வருடப் பயிர், 4 அனோதமரம் 5 வருடப் பயிர், 3 முருங்கை 2-3 வருடப் பயிர், 1 யம்பு 4 வருடப்பயிர், வீட்டிச் சுவரும், உரித்தாளர் இலங்கை மோட்டா போக்குவரத்து கொம்பனி, கொழும்பு (பி உவில்லியம்ஸ், C M T Co Ltd பதனை, விசாலம் ஏ 0, றா 0, ப 13 3.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மலமாக 1956 ம ஆடி மாதம் 16 ந தேதி 10 30 மணிக்கு பத்திக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநகரங்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடு தொடர்பாகவும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆடி மாதம் 9 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

சி ஆலுக்கினல், டிஹிரிக் உத்தி அரசாட்சி ஏசுண்டு, பத்திக் கச்சேரி, 1956 ம ஆடு வைகாசிம் 8 ந உ.

இலக்கம் LM 5536

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காலியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி மீட்கும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கிறேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
ஆரம்பப்படம் A 829 கிராமம்—குறுபெத்த

ஆணை 1  
காணியின் பெயர் பொம்புகலகேகெதறவத்த, விபரம் தோட்டம் (பயிர் இல்லா), ஒரு நிரந்தரமற்ற பாடசாலைக்கட்டிடமும் கறக்சம், உரித்தாளியின் பெயர் ஆ சலமா அல்லது ஆ சலமொன், பொ னுனடோ, குறுபெத்த, கறவனல்ல விசாலம் ஏ 0, றா 1, ப 35 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மலமாக 1956 ம ஆடு ஜூலை மாதம் 5 ந தேதி காலை 9 30 மணிக்கு, றுவன் வெல்ல சேக்கிழுட பங்கனாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்க காணியில் அவர்களுக்குள்ள உடநகரங்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் நஷ்டாடு தொடர்பாகவும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆடு ஜூன் மாதம் 28 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி ஆலுக்கினர், டிஹிரிக் அரசாட்சி ஏசுண்டு, கேகாலக் கச்சேரி, 1956 ம ஆடு மேம் 10 ந உ.

### காணி மீட்டற் சட்டம்

LA 3476/J 51/L 272

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தினையடிமையான அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கை சட்டத்தினையடிமையான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகளை கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓய்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா, மூலமாக 1956 ம ஆண்டு ஆடி மாதம் 5 ந திகதி, நாத்தாண்டிய காரியாதிகாரியின் கந்தோரில் மாலை 3 00 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1956 ம ஆண்டு ஆடி மாதம் 28 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

புத்தளம் டிஸ்திரிக்டு உதவி எஜ்ஜனற் டொன ஜொன பிடுனசில் டகல்ல வியனகே ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவினையையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் இந்நால் அறிவித்தல் கொடுக்கிறேன்

டி வியனகே,  
டிஸ்திரிக்டு உதவி அதிபர்

புத்தளம் கச்சேரி,

1956 ம ஆண்டு வைகாசிமீ 8 ந ல

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,177 கிராமம் ஹிப்பிடூலில்

துறை 3

காணியின் பெயர் குலமரத்தெடிகாணி படுகி, காணியின் விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட 6 தென்னகனும், 8 வயதுள்ள ஒரு தென்னையும், 4 வயதுள்ள ஒரு தென்னகனும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னற் தோப்பு, உரிமைகேட்பவா பெயர் W A A ரேயினு லோவ, தல்வில், மாறாவில், விசாலம் ஏ 0, றா 0, ப 10

துறை 4

காணியின் பெயர் குலமரத்தெடிகாணி படுகி, விபரம் 30 வயதுக்கு மேற்பட்ட ஒரு பிலாமரமும், ஒலையால் வேயந்த களிமண் சுவாகனூள்ள ஒரு வீடும் ஒரு நிலக்கிணறும் அடங்கிய 30 வயதுக்கு மேற்பட்ட தென்னற் தோப்பு, உரிமைகேட்பவா பெயர் W A A ரேயினு லோவ, தல்வில், மாறாவில், விசாலம் ஏ 0, றா 3, ப 30, மொத்தம் ஏ 1, றா 0, ப 0.

### விளம்பரம்

புத்த ஐயநதி விடுமுறையை முன்னிட்டு, அடுத்த அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையின் பிரசுரம் 1956 ம ஆண்டு வைகாசி (மே) மாதம் 22 ந திகதி வெளியிடப்படும் என பொது ஜனங்கட்கு இததால் அறிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம், கொழும்பு,  
1956 ம ஆண்டு வைகாசி (மே)மீ 16 ந உ.

பேர்னாட் டி சில்வா,  
அரசாங்க அச்சகத் தலைவா.